

SRI VENKATESVARA ORIENTAL SERIES No. 9

EDITOR :—P. V. RAMANUJASWAMI,

M.A.

01 05:12

திருக்குறள் காமத்துப்பால்

காலிங்கரை :
பரிப்பெருமானரை

பதிப்பாசிரியர் :

வித்வான்

T. P. பழனியப்ப பிள்ளை,

B.O.L.

தமிழ் ஆராய்ச்சியாளர்



திருவேங்கடேசவரன் கீழ்க்கலை ஆராய்ச்சிக் கழகம்

திருப்பதி

1945

[Price Rs.

031, 10.50/-
N45

PRINTED AT

INTRODUCTION

I am glad to introduce the present volume of the Sri

Venkatesvara Oriental Series which, though not the first, is

however, the first Tamil volume to be issued in the series. It

comprises the *Tirukkural Kāmattupāl* with two hitherto un-

published commentaries by Kālingar and Paripperumāl:

Kural is one of the important ancient Tamil classics and

although ten commentaries have been written upon it, only

two, those by Parimēlālagar and Maṇakkudavar have been

published so far. The commentaries included in the volume

are both more ancient than the two published before and are important not only on this account but also on account of the light which they throw on the published commentary of Maṇakkudavar. The world of Tamil scholars cannot therefore be too grateful to the editor of the commentaries for restoring and publishing them for the first time on upto date lines of modern critical editions from very scanty manuscript material. The learned editor has discussed in his introduction the age of the commentators and their comparative merits. The present volume contains the Kāmattupāl of *Tirukkural*, that is the third section of the work which deals with erotics. The editor is now engaged in restoring the commentaries on the second section of the work which deals with monetary

matters. It is proposed to publish them
in a forth-coming
volume of the series, if God Sri
Venkatesvara were to bless the
undertaking.

P. V. RAMANUJASWAMI,

General Editor

பொருளாடக்கம்

Introduction	...
பொருள் அடக்கம்	...
முகவுரை	...
திருக்குறள் உரைகள்	...
1. அலரநி வறுத்தல்	...
2. அவர்வயின் விதும்பல்	...

3. உறுப்பு நலன்மிதல் ...
 4. ஊடலுவகை ...
 5. கண்விதுப்பழிதல் ...
 6. கணவுங்கிலை யுரைத்தல் ...
 7. காதற் சிறப்புரைத்தல் ...
 8. குறிப்பறி வுறுத்தல் ...
 9. குற்புணர்தல் ...
 10. தகையணங் குறுத்தல் ...
 11. தனிப்படர் மிகுதி ...
 12. நலம்புனைங் துரைத்தல் ...
 13. நானுத் துற வுரைத்தல் ...
 14. நிறை யழிதல் ...
 15. நினைந்தவர் புலம்பல் ...
 16. நெஞ்சொடுகிளத்தல் ...
 17. நெஞ்சொடு புலத்தல் ...
 18. பசப்புறு பருவரல் ...
 19. படர்மெலிங் திரங்கல் ...

பக்கம்

...	...	iii
...	...	iv
...	...	v
...	...	vii
...	...	33
...	...	87
...	...	73
...	...	114
...	...	46

...	...	64
...	...	23
...	...	92
...	...	8
...	...	3
...	...	55
...	...	18
...	...	28
...	...	82
...	...	59
...	...	78

...	...	101
...	...	50
...	...	42
20. பிரிவாற்றுமை	37	
21. புணர்ச்சியின் மகிழ்தல்	13	22. புணர்ச்சி விதும்பல்
...	97	
23. புலவி	106	24. புலவி நனுக்கம்
...	110	
25. பொழுதுகண்டிரங்கல்	68	26. செய்யுள் அகாதி
...	121	

முகவுரை.

நம் தமிழகத்தரர் பெறவருக் கிருவாகப் பெற்றுடையதும், ‘எல்லாப் பொருளும் இதன்பாலுள் இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை’ என்று அறிவுடையாரால் போற்றி உரைக்கப்பட்டதும், வேற்று நாட்டு விழுக்கலைஞரும் விழுவுறுமாறு மெய்ப்பொருள் நிறுத்து அவர்உள்ள மெல்லாம் கொள்ளை கொண்டு, அறிவு அரசு ஆகச் சேறிவு வீற்றிருக்கை பெற்று விளங்குவதும் ஆகிய நம் அருமைத் திருக்குறள் நூல் பண்ணுள்ளாகப் பரிமேலழகர் உரையொடு பயில வழங்குவதென்பது உலகறிந்த செய்தி. சின்னாளுக்கு முன்னர் சென்னைப் புலவர் திரு. கா. பொன்னுசாமி நாட்டார் அவர்கள் அரிதின் முயன்று பழைய உரையாகிய மணக்குடவர் உரையினை உலகிற்கு ஈந்த செய்தியும் யாவரும் உணர்ப. இங்குள்ளது திருவேங்கடேச வரன் “கீழுக்கலை யாராய்ச்சிக் கழகத்தின் முதல் தமிழ்நூல் வெளி யீடாகத் திருக்குறள் - காமத்துப் பாளின் காளிங்கர் உரையும் பரிப் பெருமாள் உரையும் இருங்கியைந்து இரட்டைக் குழவிகள் போலத் திருவேங்கடத் திறைவன் திருவருட் இணையால் இளமுறைல் பூத்து எழுந்துலவுகின்றன. இங்காள் காறும் உலகில் நடைபேறு இல்லாத இவ்வரிய உரைகளை வெளியிட நேர்த் வாய்ப்பினைத் தமிழ் அறிஞர்கள் போற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

எளியேன் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியருக் கிருந்தபோது அப்பல்கலைக் கழகத்து நூல் கிலையத்துக்குச் சேது சம்ஸ்தானம் மகாவித்துவானும், பாஷா கவிசேகரும், ஆராய்ச்சி வல்லுங்கரும் ஆகிய திரு. உ. வே. ரா. ராகவையங்கார் அவர்கள் அளித்த ஏட்டுச் சுவடிகளுள் திருக்குறள் கர்விங்கர் உரை அடங்கிய ஒலைச் சுவடியும் பரிப்பெருமாள் உரை யெழுதப்பட்ட கடிதக்

கையெழுத்துச் சுவடியும் இருந்தன அறிந்து, அவற்றை அங்குப் படித்து வந்தேன். பரிமேலழக ரூரைக்கு முற்பட்ட பழைய உரைகளாதவின் உரையின் பெற்றி எத்திறம் ஆயினும் அவைகள் போற்றத் தக்கன என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே ஓய்வு நாட்களில் அவற்றை எழுதி வைத்திருந்தேன். இவ்விரண்டு தனிச் சுவடிகளையே கொண்டு இப்பதிப்பு வெளிவருகின்றது.

இவற்றுள் காலிங்கரூரைப் பிரதியில் அறத்துப்பால் முதல் கொடங்கி நகம் அசிகாரம் ஆகிய வெகுளாமையில் உள்ள ‘நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்’ என்ற குறள் வரையுள்ள நாச

பாக்களுக் குரிய உரையுள்ள ஏடுகள் சுவடியில் காணப்படவில்லை. என்ற சிய அறத்துப்பாற் பகுதியினும் பொருட்பாலினும் உள்ள உரைதானும் செல்லரிப்புண்டமையால் பலவிடத்தும் உரைப்பொருள் உணரவியலா வாறு சிறைத்தும் குறைந்தும் இருந்தது. தமிழன்னையின் திருவகருளால் காமத்துப் பாலுரைப் பகுதி மட்டும் அத்துணைச் சீர்க்கேடின்றி உரைவடி வுணரக்கிடைத்தது. ஆதலின் இப்போது திருக்குறளின்

iv

முன்னைய இருபாலினையும் விடுத்துப் பின்னைய காமத்துப் பாலினைப் பதிப்பிக்க நேர்ந்தது.

இனி, பரிப்பெருமாள் உரை முழுதுங் கிடைப்பினும் அது தானும் மணக்குடவரூரை நடையின் வேறுபாடிலதாகி அமைந்துள்ளமையின் அவருறையிற் குறைந்தும், சிறைத்தும், பிழைப்பட்டும் கிடங்கவற்றை ஓராற்றுள் ஒழுங்கு படுத்துணர்ந்து கோடற்குரிய கருவியாகப் பயன் படுமெனக் தெரிந்தமையால் அதனை வேறு பதிப்பித்தலிற் பயனின்றென எண்ணி இப்பதிப்பால் முன் பதிப்பு எய்திய மணக்குடவரூரையிலுள்ள குறைபாடுகள் நீங்கிச் செப்பம் பெறலாமென்று கருத்தால் அஃது இதனேடு சேர்த்துப் பதிப்பிக்கப் பெறுகின்றது. இப்போது திருக்குறளில் ஒருபாலுக்கு நான்குரைகள் உண்டாயிருத்தலின் தமிழற்குரகள் ஆர்வத்தோடு பயின்று ஒப்பிடுக் கருத்தாம் அரூம்பொருள்களைத் தமிழுகைற்கு அளிக்க எதுவாம் என்னும் கருத்துக் கொண்டே எளியேன் தமிழ்ப் பணியாக இதனை என் சிற்றற்றவுக் கியன்றவரை ஆராய்ந்து பதிப்பித்தேன்.

தமிழ்மூலகு ஏற்றருள்க.

இறுதி உங், உச், உடு ஆகிய மூன்றுதிகாரங்களின் பாடல்வைப்பு முறையெழுதிய ஏனைய அதிகாரங்களுள், உரைகாரர்கள் குறுப்பாக் களின் முறை வைப்பினை ஓரங்குக் கொள்ளாராய்ப் பல பிறழ்ச்சிப் படக் கோத்து வைத்திருத்தவின் மூல பாடத்தைத்தருதவிற் காலிங்கர் மூல பாடத்தின் முறை வைப்பினையே தலைமையாகக் கொண்டு ஏனைப் பரிப்பெருமானுரையிற் கானும் பாடங்களையும் எண்முறை வேறுபாடு களையும் பாட வேறுபாடாகவும் பிறிதெண் குறிப்பாகவும் காட்டுதல் நலம் என்று திருவேங்கடேசவான் கீழ்க்கண்ட யாராய்ச்சிக் கழகத்துத் தலைவர் ஆகிய முதி உ.வே. P. V. இராமாநுஜஸ்வாமி ஐயங்காரவர் கள் M.A., பணித்தார்கள். ஆதலின் அவ்வாறே பதிப்பிடலாயிற்று. அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எனியேனிப் பலவகையினும் ஊக்கி இப்பதிப்பினை நிறைவேற்றங்கள் செய்த எம் ஆராய்ச்சிக் கழகத்து மந்திரத் துணைவர் உயர் திருவாளர் S. சச்சிதானங்கம் பிள்ளை, B.A., L.T. அவர்களுக்கும் என் நன்றி யுணர்வைக் கூறுகின்றேன். அறிவு ஆற்றல்களில் குறைபாடுடைய எனியேன் இயன்றுங்கு இயற்றிய தமிழ்நெடுஞ்சியின் திருப்பணியில் குறைகளிருப்பின் பொறுத்தருளுமாறு தமிழ்ச் செல்வப் பெரியார் களைப் பணிந்து வேண்டுகின்றேன்.

குற்றங்களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.

இங்குணம் :

தி. பொ. பழனியப்ப

பிள்ளை. தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளன்,

திருக்குறள் உரைகள்.

நம் இந்திய ஈட்டில் வழக்காற்றினுள்ள மொழிகள் இருநாற் நிருபதின் மேலுள்ளன எனினும், அவை பலவற்றுள்ளும் தொன்றைய யானும், நாற்பள்ளமொனும், பொருள் நன்மையானும் சிறப்பெய்தி பிருத்தவின் நம் ஈட்டினர்க்கு இரு கண்ணென எண்ணப்படுவன வடமொழி யாகிய ஆரியமும் தென்மொழி யாகிய தமிழும் ஆம். இவ் விருமொழியினும் அறிவுப் பெருச் கருவுலமாக விளங்கும் நால்கள் பன்னாற்றின் மேலுள்ளனவேனும் புலத்துறை முற்றியோர் அறி வுக்கு விருந்தாக அமைந்து தலை சிறந்தன ஒரு சில பெருநால்களே ஆகும். வடமொழியில் பேரிலக்கண நாலாகிய பாணினீயமும், ஜேளிக்கிய நாலாகிய வாணமீகமும், தத்துவ நண்பொரு ளாராய்ச்சி நால்களாகிய பிரம சூத்திரமும் பகவற்கிடையும் பலவேறு காலங்களில் பல்பெரும் புலவர்களின் ஆராய்ச்சி அமைந்த பேருரைகளைப் பெற்றுத் திகழ்தல் அஞ்சால்களின் பொருண் மாட்சியையும், புலப்பெருஞ் செல்வர் அவற்றைப் போற்றிக் கொண்ட ஆட்சியையும் செவ்விதின் உணர்ந்து கொள்ள ஏது ஆம். இப்முறையே நம் தாய் மொழியாகிய தமிழ் மொழிக்கண் வழங்கும் பன்னாறு நாற்றிருக்கியுள் பண்டைப் பேரிலக்கண நாலாகிய, தொல்காப்பியமும், பேரிலக்கிய நாலாகிய திருக்குறளும், வைணவ சமய நாலாகிய திருவாய்மொழியும், சைவ சமய நாலாகிய சிவஞான சித்தியாரும் ஆன்ற அறிஞர் பல்ரூரைகளைப் பெற்று விளங்குவது இஞ்சால்களின் அளப்பரிய மாட்சியையும் ஆன்றேர் போற்றிய ஆட்சியையும் கமக்கு கண்கு தெளிவுறுத்தவது ஆகும். இவ்சிருபெரு மொழிகளினும் இவ்வாறு அமைவற்ற நான் மாட்சியும் நாலுரையாட்சியும் ஒப்புமை வழக்கு நோக்கி யுணர் வார்க்குக் கழிபெரு மகிழ்ச்சி யூட்டுவ தாகும்.

மாநில மருங்கின் மன்னிய மக்கள் உள்ளருவ எல்லாம் தெள்ளி தின் உரைக்கும் சிறப்பின தாகிய நம் திருக்குறள் அறிஞர் பதின்மார் உரையேற்று விளங்குவதென்பது தொண்டை மண்டல சதகத்து மேற்கோட்ட பாடல் ஒன்றால் தெரிகின்றது. திருக்குற ஞரைகாரருள் பரிமேலழகர் உரைத்த உரையே சிறந்த தென்பதைனையும், அவர் தொண்டை மண்டலத்துப் புலவர் என்பதைனையும் புலப்படுத்தற்கு அஞ்சாலாசிரியர்,

வள்ளல் சிலைப்பெரு மாணச்சர் சாத்தர் வழுதிமுதற்
நள்ளுவ னர்க்குஞ் தலையான பேரையுங் தன்னுரையை
விள்ளுவ னர்க்குஞ் திருக்காஞ்சி வாழ்ப்பரி மேலழகன்
வள்ளுவ னர்க்கு வழிகாட்டி னன்றெண்டை மண்டலமே.

என்ற செய்யினைப் பாடியுள்ளார். அதற்கு மேற்கோளாக அந்தாற்
கண் காட்டிய பழைய வெண்பாவாகிய

viii

“ தருமர் மணக்குடவர் தாமத்தர் சீசர்
பரிமே லழகர் பருதி—திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நாற்
கெல்லையுரை செய்தா ரிவர்.”

என்பது திருக்குறுங் உரைகாரர்கள் பதின்மர் என அவர்கள் பெயர்
களைத் தெளிவாய்ச் சுட்டுகின்றது.

இங்குக் குறித்த பதின்மர் உரைகளுள் பரிமேலழகர் உரையே
முன்னைய ஓன்பதின்மர் உரைகளுக்கும் காலத்தாற் பிற்பட்டது என்
பது அவர் உரைப்பாறிரச் செய்யுளால் அறியக் கிடக்கின்றது.

“ திருந்திய தமிழிற் நெய்வப் புலமை
அருந்திறல் வள்ளுவ னய்ந்துதன் வாக்கால்
அறம்பொரு வின்பம் வீடென நான்கின்
திறந்தெரிந் துரைத்த செவ்விமுப் பாலுக்
கோருஙர யின்றி யொன்பது சென்றும்
ஓயுற வாக நையுறு காலீ ”

என்ற அகவற் பகுதியால் பரிமேலழக ரூரைக்கு முன்னையனவே பிற
ஒண்பதின்மர் உரைகளுமென்பது தெள்ளிதின் அறியலாம். இங்ஙனம்
கண்ட சான்று அன்றிப் பிறசான்றுகளும் உளவோ என ஆராய்தலே
ஈண்டு மேற்கொள்ளுகிறேன்.

முதற்கண் பரிமேலழகர் கால வரையறையை உணர்ந்து கொண்டு
அதற்கு முன் பிற உரையாளர் காலங்களின் மேலெல்லையை உணர்ந்து
கொள்ள முயல்வோமாக. பெருந்தமிழ்ப் புவவரும் ஆராய்ச்சி வல்லு
ங்கரும் ஆகிய இராவ் சாகிப் - திரு. மு. இராகவையங்காரவர்கள் தாம்
ஆழந்தராய்ந்து வெளியிட்ட ‘சாசனத் தமிழ்க்கலி சரிதம்’ என்ற
கட்டுரை நூலின் கண் பரிமேலழகர் காலத்தைத் தெளிவுற வரையறுத்
கற்குரிய சான்றுகளை விரித்துக் கூறியுள்ளார்கள். அவ்வரிய

ஆராய்ச்சிப் பொருளின், சுருக்கமாவது—பரிமேலழகர் காமத்துப்
பாலுரைத் தொடக்கத்தில் போச ராசனைச் சுட்டி யுரைத்துள்ளமை
யாலும், உமாபதி சிவாசாரியர் தனிப்பாட்டு ஒன்றில் பரிமேலழகருஙர
பாராட்டப்பட்டுள்ளமையாலும், திருக்கச்சிங்கர் அருளாளப்பெற்றுமான்
திருக்கோயிற் சாசனம் ஒன்றில் கி. பி. 1272-ல் ஆண்ட விஜய கண்ட
கோபாலன் காலத்துப் பரிமேலழகிய பெருமாள் தாதர் என்ற பெயர்
காணப்படுகின்றமையாலும் அவர் கி. பி. 1272:ல் வாழ்ந்தவ ராகலாம்
என்று துணித்துள்ளார்கள்.

இனி, இங்குப் பதிப்பு ஏதிய உரைகளுள் காலிங்கர் உரையுள்
சிறந்து தேரன்றும் ஓர் இயல்பு கொண்டு இவ்வரையின் காலம் அறுதி
யிடப் பெறலாம். அஃது என்னை எனின், கூறுவேன். அவர் காமத்
துப் பாலின் முதல் ஏழதிகாரங்கட்கு உரை கூறிச் சென்று இறுதிக்

கன்னுள்ள ‘அலரை’ என்ற குறட்பாவிலுரை முடிவில் “தலைமகன் கூற்று முடிந்தது : இனித் தலைமகன் கூற்றுக் கிளவி வருமாறு ” என்றுரைத்து மேல் தொடர்பாகப் பண்ணிரண்டு அதிகாரங்களுக் குரையெழுதி ‘அவர் வயின் விரும்பல்’ என்ற பத்தொன்பதாம் அதிகாரத் தினிறுதியில் “இருபாற் கிளவி வருமாறு” என்றுரைத்து இருபதாம் அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்கிறோர். அவர் இவ்வாறு காமத் துப்பாற் பொருளைத் தலைமகன் கூற்றும், தலைமகன் கூற்றும், இருபாற் கூற்றும் ஆக முத்திறப்படுத்துக் கொண்டது எதுபற்றியென ஆராய்ந்து காண்பாம்.

திருக்குறளுக்குச்சிறப்புப் பாயிரமாக விளங்குகின்ற திருவள்ளுவ மாலை என்ற நாவில், தொடித்தலை விழுத்தண்டினார் பாடியதாக உள்ள

“அறநான் கறிபொரு ளேழூன்று காமத் திறமுன் றெனப்பகுதி செய்து—பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள்.”

என்ற செய்யுளையும், மோசி கீரனூர் பாடியதாக உள்ள

“ஆண்பாலே மூறிரண்டு பெண்பா லடுத்தண்டு பூண்ப விருபாலேர ராரூக—மாண்பாய் காமத்தின் பக்கமொரு மூன்றாக்கக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனூர் நன்கு”

என்ற செய்யுளையும் உற்று நோக்கின்,

பண்டைக்காலத் துத் தண்

மிழ்ச் சான்றேர்கள் இக் காமத்துப் பாவினே மூன்று பகுப்பின தாகவே கொண்டு போற்றினர் என்பதும், அம்மூன்று பகுதியாவன—முதல் ஏழதிகாரங்களும் ஆண்பாற் கூற்று என்றும், அவற்றையடுத்த பண்ணிரண்டு அதிகாரங்களும் பெண்பாற் கூற்று என்றும், அவற்றைக்குப் பின்னடுத்த ஆறு அதிகாரங்களும் இருபாற் கூற்று என்றும் வழங்கலாயினே என்பதும் தெளிவாய்க் காணலாவதாம். இதற்கு ஒப்பவே தஞ்சை மன்னர் சாபோசி சரசுவதி மால் நூல் நிலையத்துக்கண்ட ஏட்டுச் சுவடிகளுள் ‘திருக்குறள் அதிகார அடைவு’ என்ற ஏட்டிற் கண்ட

“அறத்துப்பான் முப்பத் தெட்டவை தன்னுட்
பாயிர நான்கில் லறமிரு பத்தோ
டோதிய துறவுற மொருபதின் மூன்று
மேதமி லுழூரான் ரெனவிசைத் தனரோ :
பொருப்பா லெழுபதி ரெசிய லீயைங்
தழுக்கி லமைச்சிய வைவயீ ரைந்தா
மரணிரண் டொருகூ மூடற்படை யிரண்டு
படர்தரு நட்புப் பதினே மூருங்

குடிமைபன் முன்றெனக் கூறினர் புலவர் :
 காமத்துப் பால்கரு திருபத் தைந்ததி
 வேமுறு மாண்பா லேழுவை யன்றிப்
 பெண்பா வாறிரண் டாம்பொது விருமுன்
 றன்பா அற்றமுப் பத்துமுன் றவையே ”

என்ற அரிய செய்யுளும் பண்டை நாளில் திருக்குறள் காமத்துப்பால் இம் முப்பகுப் புடையதாகவே அறிஞர்களாற் கொள்ளப்பட்டுப் போங்க உண்மையை உணர்த்துகின்றது. ஆதவின் இங்குச் சட்டிய திருவள்ளுவ மாலையின் காலத்துக்குப் பின்னரே இவ்வுரையாளாகிய காலிங்கர் வாழ்ந்தவராக வேண்டுமென அறிந்து கொள்க.

சங்க காலத்துக்குப் பின்னெழுந்த அகப்பொரு ஞாலாகிய கல் லாடத்தின்கண்,

“ சமயக் கணக்கர் மதிவழி கூரு
 துலகியல் கூறிப் பொருளிது வென்ற
 வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன்
 முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
 மாதுடன் ரேன்றிக் கூடலு ஸிறைந்தோன் ”

என்ற ஆசிரியப் பாவின் பகுதியில் ‘திருவள்ளுவர் பாடியருளிய திருக்குறள் நாலுக்குச் சிறப்புப் பாயிரமாகச் சங்கப் புலவருள் முதல்வாகிய இறையனார் அவர்கள் முன்னிலையில் முதற்கவி பாடி யளித்தன என்று ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. இது சங்கப் புலவர் பலர் பாடல்களுடனுக் கூறப்பட்டுள்ளது. சேர்ந்து திருவள்ளுவ மாலைபெண் ஒருதனி நாலாகச் சிறப்ப வழக்கெடுதிய காலத்தையே சுட்டுமெனக் காண்க. இக்கல்லாடத்துள் பிறுண்டும் இறையனார்

களவிய வியற்றித் தந்த அருமைப் பாட்டினையும் போற்றி யுரைத்துள்ள
மையும் ஒப்பிட்டுணர்ந்து கொள்க. ஆராய்ச்சியாளர்கள் இக்கல்லாட
நால் ஒன்பதாம் நூற்றுண்டிற்குப் பிற்பட்டதாக வேண்டுமென முடிவு
கூறியுள்ளார்கள். ஆதனின் திருவள்ளுவ மாலை என்பது அந்தாற்
ரூண்டில் ஒரு தனி நூலாக வழங்கியமை அறியப்படுகின்றமையால்,
அந்தாற்கண் சான்றேர் காமத்துப்பாலை முத்திறமாகப் பகுத்துக்
கூறியப் பரைப் பேற்கொண்ட காவிங்கர் காலத்துக்கு அதுவே
மேலெல்லை யரமெனத் தெளிய அறிக்கு கொள்க.

இனி, பரிப்பெருமாள் என்பாரும் பரிமேலமுகர்க்குச் காலத்தால்
முற்பட்டவர் என்பது பரிமேலமூக ரூஸப்பாயிரக் கூற்றுன் முடி
வெய்துமாயினும், இவர் காலத்துக்கும் மேலெல்லை காண முற்படுவேன்.
தமிழ்மொழியில் அளப்பரிய பெரும்புலமையும் ஆராய்ச்சித் திறனும்
பெற்று விளங்கும் முதுகண்ணளராகிய சேது சமஸ்தானம் மகா வித்
வான் திரு. ரா. ராகவையங்கார் அவர்கள் பெரிதும் ஆராய்ச்சித்திறம்

ஆ

தோற்றத் தாம் எழுதிய “சேதுநாடும் தமிழும்” என்ற உரைநடை
நாலுள் சேதுநாட்டுப் புலவருள் ஒருவராகிய பரிப்பெருமாளைப் பற்றிய
செய்யுட்களைத் தொகுத்துக் காட்டிப் பின்னர் “இவருரை தலை
யாப் பரிமேலமுகருப்பப் பின்சார நன்று என்று தெளியலாகும்.
பரிப்பெருமாளைப் பரி என்று கொண்டு அவரினும் உரைவன்மையான்
அழகுடையாதலாற் பரிமேலமூகரெனப் பட்டாரோ என்று ஊகிக்க
இடனுகின்றது. அத்தகைத் திருக்குறளுரையாளருடைய தென்
செழுவை(யூர்) இச்சேது நாட்டுதேயாம்.” என்று எழுதியுள்ளார்கள்.
இதனை யுற்று நோக்கின் அப்பெரியார் பரிப்பெருமாளைப் பரிமேலமூ
கர்க்குக் காலத்தில் முற்பட்டேரெனக் கருதின ரெண்பது தெள்ளி
திற் புலனும்.

இனி ‘அவருரைக்கண் கானும் அகச்சான்று கொண்டு அவர்
காலத்தின் மேலெல்லையை நிறுவுதற்கு இடனுண்டென்பதும் புலப்
படுகின்றது : ஆதனைக் கூறுவேன். பரிமேலமூக் காமத்துப்பா

வுரைத் தொடக்கத்துள் வடநூற் புலவனுகிய போசனீச் சட்டியது
போன்று, பரிப்பெருமானும் காமத்துப்பால் உரைத்தொடக்கத்துள்,
“இக்காமப் புணர்ச்சியை வடநூலாசிரியர் அராகத்தாற் கூடும் கூட்ட
மென்ப.

கூடலும்,

அதுதான் மூவகைப்படும், அருமையிற் கூடலும், பிரிந்து
ஊடிக் கூடலுமென. அருமையிற் கூடுதலாவது கூடுதற்கு

எளிது அன்மையால்
நினைவினராய் நின்று

ஒருவர் ஒருவரைக் கண்ட காலம் தொட்டும் ஒத்த
கூடுதல். பிரிந்து கூடுதலாவது இவ்வாறு கூடி
ஞர் பின்பு ஒரு காரணத்தால் பிரிந்து அதன்பின் கூடுதல். ஊடிக்
கூடலாவது தலைமகன் மாட்டுத் தவறு கண்டு புலந்த தலைமகனைப்
புலவி நீக்கிக் கூடுதல். இவை மூன்று கூட்டமும்

..... என்று ஒரு பழைய வடநூன்
முறைமையைச் சுட்டிக் கூறுகிறார்.

இதனைக் கூர்ந்து நோக்கின் இவர்மேற்
கொண்ட வடநூன் முறை
இன்னதெனக் காணக் கூடும்.

இவ்வுரைத் தோற்றுவாயிற் பின்னர் இவர்
சட்டிய வரற்சரா
னிய மென்னும் காம தங்கிரத்தின்,

காலந்தொட்டுச் சுறை அவங்கர

ங்களின் இலக்கணங்களை ஆராய்ந்த வட நூற்புலவர் பலரும் இன்ப ஒழுக்கத்தைச் சம்போக சிருங்காரம் என்றும் விப்ரவம்ப சிருங்காரம் என்றும் இருபகுதியினதாகவே வகைப்படுத்து இலக்கண முறைத்துச் செல்லத் தசல்ருபகம் என்ற வடதாலாசிரியராகிய நன்ஞச்சய கவி என்பார்தாம் தம் நாவின்கண் இரசங்களின் இலக்கணம் உரைக் கும் நான்காரம் பிரிவின்கண் சிருங்கார பாகங்களைக் கூறுங்கால் “அயோகோ விப்ரயோகஸ்ச சம்போகஸ்சேதி சத்ரிதா” என்று சூத்திரித்துள்ளார்டு இதன் கருத்து சிருங்காரம் என்பது அயோகம் என்றும், விப்ரயோகம் என்றும், சம்போகம் என்றும் மூன்று பாகு பாடுறும் என்பது.

xii

இவர் வகுத்துக் காட்டிய இவ்வியல்பினை இவ்வரைகார ராகிய பரிப்பெருமாள் தழுவிக் கூறுகின்றாரா தலின் அந்தாற் காலத்திற்குப் பிற்காலத்தவர் இவர் எனத் தெளியலாம். இத்தனஞ்ச்சய கவி கி. பி. 974 முதல் 995 வரை ஆண்ட மாளவ நாட்டுப் பரமார குலத்து மன்னாகிய இரண்டாம் வாக்பதி ராசன் காலத்தவர் என்று வடதாற் புலவர் முடிவு செய்துள்ள ராதலின் பதினெண்ரூம் நாற்றுண்டில் அந்தால் விளக்க மெய்திப்பெதன அறியலாம். ஆகவே பரிப்பெருமாளன் காலத்தின் யேலெல்லை இப்பதினெண்ரூம் நாற்றுண்டெனக் கோடல் பொருந்துவதாம்.

இனி உரைகளின் அகச்சான்று கொண்டும் இவ்விரண்டுரைகாரரும் பரிமேலழகியார்க்கு முற்பட்டோர் எனக் கோடற்கு இடனுண்டு. கண்ணவிதப்பழிதல் என்ற அதிகாரத்தில் ‘பேணுது பெட்டார்’ என்ற குறளின் உரையில் ஆசிரியர் பரிமேலழகர் “இனிக் கொண்களை என்று பாடமாயின், என்கண்கள் தம்மைக் கானு தமைகின்ற கொண்களைத் தாங் கானு தமைகின்றன வில்லை. இவ்வாறே தம்மை யொருவர் விழையா திருக்கத் தாமவரை விழைந்தார் உலகத்துள்ளேவன் தூரைக்கு” என்று பண்டு வழக்கிய பாட வேறுபாடு ஒன்றினைச் சுட்டு கிறூர். ஈண்டு அவர் பிற உரை யாசிரியரின் பெயரைக் குறித்துக் கூற வில்லை யாயினும், அவர் சுட்டி யுரைத்த பாடாந்தரமும் உரை வேறு பாடுப் காலிங்க ரூரையிற் காணக் கிடத்தலின் காலிங்கர் பரிமேலழகியார்க்குக் காலத்தான் முற்பட்டவர் என்பது அகச்சான்றால் நிலை பெறுவதாம்.

மற்று ஆசிரியர் பரிமேலழகியார் ‘அவர் வயின் விதும்பல்’ என்ற அதிகாரத்தின் பெயர்ப்பொருள் விளக்குதற்கண் “அஃாவது சேயி டைப் பிரிவின்கட்டலைக்குதலும் தலைமகனும் வேட்கை மிகவினான் ஒரு வரை யொருவர் காண்டற்கு விரைதல். தலைமகன் பிரிவும் தலைமகனாற்றுமையும் அதிகாரப் பட்டு வருகின்றமையின் இருவரையுஞ்சு சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலாற் கூறினார். பிறரெல்லாம் இதனைக் தலைமகனை நினைந்து தலைமகன் விதுப்புறலென்றார்.....” என்று எழுதிச் செல்லுகிறார். ஈண்டும் அவர் பெயர் கட்டாது பிறரெல்லா மென்று பிபாதுவாகக் கூறினும் அவர் மறுப்புறைத்த வாறே காலிங்கர் தம்முரைக்கண் இவ்வதிகாரத் தொடர் பொருளூரப்புழி “இங்ஙனம் தலைமகட்கு அவ்வாறு பிரிந்தவரிடத்து விருப்பம் மேன்மேலும் மிக்குச் சேறலான் அதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலை அதிகாரம்” என்றும், பரிப்பெருமாள் தமிழரக்கண் “அவர்வயின் விதும்பலாவது அவர் வரவின்கண் துக்கம் உறுதல் என்றது காதலர் வரவு வேட்டு இருத்தல் என்றது.” என்றும் அவதாரிகை கூறிச் செல்கின்றார்க் காதலின் இவ்விருவரும்

பரிமேலழகர்க்குக் காலத்தான் முற்பட்டோர் விலங்கவெனத் தெள்ளிதி னறியப் படுவதாம். என்பது வெள்ளிடை—

இனி, “தாம்பிழவார்” என்ற குறளுகையில் ஆசிரியர் பரிமேலழகியார் “இந்திர னுலகு என்றுரைப்பாருமுளர்; தாமரைக் கண்ணு னென்பது அவனுக்குப் பெயரன்மையின் அஃதுரையன்மை அறிக்” என்று மறுத்துரைத்தார். இவ்வாறு “இந்திரனது சுவர்க்கம்” என்றுரை கூறியோர் பரிப்பெருமானும் மணக்குடவரு மாவர் என்பது அவருரை நோக்கிக் கண்டு கொள்க. ஆயின் ஈண்டைக்குக் காலிங்கர் கூறிய உரை வேறாக அமைக்குதல்ளது அறிஞர் கண்டு இன்புறத் தக்கது. அவர் தாமரைக் கண்ணுண் என்னும் தொடர்க்கு “ஆயிரம் வேள்வியின் எப்துவாராக அருமறை கூறும் அயனுலகு ஆண்டுறும் இன்பம்” என்றுரைத்தார். இவ்வரிய செய்திக்கு மறைநாலாதாரம் யாதேறும் உள்தோ என உசாவினேனைகை வடதாற் பெரும் புலமை யாளரும் திருவேங்கடேசவான் கலையாராய்ச்சிக் கழக நாளிலையத் தலைவரும். ஆகிய சிரோமனி ஸ்ரீ உ. வே. D. T. தாதாசாரிய ஸ்வாமிகள் அவர்கள் M. O. L. கீழ்க் காட்டிய வேதநாற் பிரமாணத்தை அன்புடன் உதவினர்கள். “விச்வஸ்ருஜாம் ஸஹஸ்ர ஸம்வத்ஸரம் ஏதேந வை விச்வஸ்ருஜ இகம் விச்வம் அஸ்ரு ஜங்த. தஸ்மரத் விச்வஸ்ருஜ: விச்வம் ஏநாங் அநுப்ரஜாயதே: ப்ருஹமன: ஸாயுஜ்யம் ஸலோகதாம் யந்தி...ய ஏதத் உபயந்தி”

—யஜார் பிராம்மணம்

இதனால் விச்வஸ்ருட்டுக்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தார்கள். அதனால் விச்வஸ்ருட்டுக்கள், இதை யாவர் அனுட்டிக்கிறார்கள் அவர்களை உலகம் முழுதும் பின்பற்றும். ப்ரும்மத்தின் ஸாபுஜ்யத்தையும் வாலோக்யத்தையும் அவர்கள் அடைகிறார்கள் என்பது மேற்கண்ட வேத மொழிப்பொருள். ஈண்டு வட்வத்ஸரம் என்பது நாளைக் குறிக்கும் என்பது மீமாம்சை 6-ம் அத்தியாயம் 7-வது பாதம் - கடைசி அதிகரணத்துள் கண்டு கொள்க.

இனி இவ்வரைகளி னியல்பு பற்றிச் சிறிதுரைக்கின்றேன்.

இவ்விரிருரையாளரும் பரிமேலழகர்போலப் பொழிப்பகல நுட்பவெச்சக் கூறுபாடுகள் தேன்ற உரையெழுதாது பின்டப் பொழிப்பரகவே உரை கூறிச் சென்றுள்ளார்கள். காலிங்கர் உரைப் போக்குக்கு மாறுகப் பரிப்பெருமானும் பரிமேலழகரும் அவர் முக கூற்று முறைமையைத் தழுவாதும் அம்முறை யொன்று பண்டு வழக் குற்றிருந்ததெனச் சுட்டி மறுப்புறையாமலும் தாம் தாம் களவு கற்பு என்னும் கைதோளிரண்டினும் பயிலும் பல்கிளவித் துறைகளை ஆங்காங்குக் கூறி அமைவு காட்டிச் செல்கின்றது பயில்வார் நண்குணர்வாம். இவ்வாறு இவர்கள் காலிங்கர் கொண்ட பண்டை முறையைத்

காதற் சிறப்புஞ்சூத்தல் என்ற அதிகாரத்தில் “கண்ணுவளரார் காதலவராக” என்ற பாட்டி னுரையில், காலிங்கர் தாம் கொண்ட கூற்றுவகை முறைப்படி, ஆண்பாற் கூற்றுக்கக் கிளவித்துறை கூறுதல் பெரிதும் இழுக்குடைத்தெனக் கருதிப் போலும் இவ்விருவரும் இதனைத் தலைமகன் கூற்றுக்கக் கொண்டு உரைக்கறிப் போயினர். ‘கண் ஜெமூதுகல்’ மகளிர் மரபன்றி மற்றை யாண்பாலார்க்கு அடைவின் ரூம் என்றே எவரும் கருதுப. ஆயினும் காலிங்கர் இம்மரபன்றமையை உணராது இழுக்கி ஆண்பாற் கூற்றுக் கூறக்கறினுரைனக் கொள்வார்ம் எனின், ஶவர் அக்கால் மரபுக்கு இடையைவே உரைகண்டார் எனத் தெளியக் கிடக்கின்றது. எவ்வாற்றுனினின்; அக்காலத்து ஆண்பாலாரும் தம் சிழிகளுக்கு மையெழுதுத லாகிய வழக்குண்மை பண்ணடத்தால்களால் அறியப்படுகின்றதென ஈண்டுக் காட்டுகின்றேன். சீவக சிந்தாயணி, பூமக விலப்பகத்தில், 3!-வது பாடல்.

“ முனைவற் ரெழுது முடிதுளக்கி முகங்து செம்பொன் கொளவிசி
நினைய ஸாகா நெடுவூழுக்கை வென்றிக் கோலம் விளக்காகப்
புனையப் பட்ட வஞ்சனத்தைப் புகழு
குனைவண் டார்க்கு மலங்கலுங் கலலு

வெழுதிப் புனைப்புறைன்
மேற்பத் தாங்கினுன்.”

என்பது ஆண்பாலாரும் மையெழுதும் வழக்குண்மை குறிப்பதற்கு கொள்க. இவ்வழக்கினைக் “காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடாவாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” எனப் பிரேண்டும் அக்கவிஞர் பெருமான் குறித்தலைக் காண்க. கொங்குவேளிரும் தம் பெருங்கதையில் பிரச்சோதன மன்னன் புலரிப்போதில் “அமிழ் தியல் யோகத்தஞ்சனம் வகுத்துக் கொண்டு கபிலைக் காட்சி பெற்றநென்று உரைத்ததும் நோக்கிக் கொள்க. எனவே காலிங்கர் இக்குறட்பாவினை ஆண்பாற் கூற்றினதாகக் கொண்டது இழுக்கின்றும் எனக்கொள்க.

இங்கள் வரையும் திருக்குறள் காமத்துப் பாலுக்குப் பரிமேலழகர் மணக்குடவருரைகளே வழிய்கின. இஞ்ஞான்று வேறு இரண்டு பழைய உரைகளும் பதிப்பெய்தி வருவனவாதலின் நல்லறிவுடைய செந்தமிழ்ச் செல்வர் இவ்வுரைகளை ஊன்றிப் படித்துணர்ந்து பயன் பெறவார்களார்க. இவ்வுரையாளருள் பரிப்பெருமாளும் பரிமேலழகரும் வடதூன் முறைமைகளை இக்காமத்துப் பாலினியைத்துக் கூறுதற்கு எவ்வியைபுண்டென்பதைத் தனிக்கட்டுரை யொன்றிலாய்ந்தெழுதக் கருதுகிறேன்.



—

கடவுள் துணை.

திருக்குறள்.

காமத்துப்பால்.

காலிங்கரூரை :

பரிப்பெருமாளுரை.



காலிங்கர் உரைத்தோடக்கம்.

இவ்வாறு பொருட்பகுதி உணர்த்தி மற்று இதன் பின்னரே காமப்பகுதி உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் இது தகையணங்குறுத்தல் என்பது; மற்று இதனால் காட்சி முதலாகிய வகையியற் கைக்கிளை காட்டுகின்றது இவ்வதிகாரம்.

பரிப்பெருமாள் உரைத்தோடக்கம்.

காமத்துப் பாலரவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கலவியானுகிய இன்பப் பகுதி கூறுதல். அஃது யாங்கனம் கூறினாரவின், ஒருவ துக்கு இன்பம் துகர்தற்கு இடம் கணிகையரும் பிறர் தாரமுமென மூவகை யல்லது இல்லை; அவற்றுள் பிறர் மனைக் கூட்டம் பாவம் தருமென்று அறத்துப்பாலுள் கூறிக் கணிகையர் கூட்டம் பொருள் கேடுதருமென்று பொருஷ்பாலுள் கூறினாராதவின் அறதும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கணிகையர் கூட்டமென்று அதனை ஈண்டுக் கூறப்பட்டதென்க. அதுதான் எட்டு வகைப்படும்; பிரம், பிராஜாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசாம், இராக்கதம், பைசாசமென. அவற்றுள் அசரம் முதலான மூன்றும் ஒருதலைக் காமம் ஆகலாதும், பிரமம் முதலான நான்கும் ஒப்பில் கூட்டம் ஆகலாதும், அவையிற்றுக்கு இன்பச் சிறப்பின்மையின் காந்தருவ நெறியே யீண்டுக் கூறப்பட்டதென்று கொள்ளப்படும். என்னை? “மூன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே, பின்னைய நான்கும் பெருந்தினை பெறுமே” யென்றும், “காமக் கூட்டங் கானுங்

1. பிறனில் விழையாலை அதிகாரம்.
2. வரைவின் மகளிர் அதிகாரம்.
3. தொல். களவியல்—14-15 குத்.
4. தொல். களவியல்—1 குத்.

காலை, மறையோர் தேஎத்து மன்ற வெட்டினுட்ட, உறையமை நல் யாழ்த் துணைமயோரியல்பே” என்றும் இலக்கணங்கூறுதலின். அஃப் தாவது கொடுப்போரும் அபேபோரும் இன்றி ஒத்தார் இருவர் தாமே கூடுங்கூட்டம்; என்னை? “அதுவே, தானே யவளே தமியர் கானக்காமப் புணர்ச்சி பிருவயி நெத்தல்” என்பதாகவின். இச்சூத்திரம் நாடக வழக்கிற்குக் கூறியதாகவின், ஈண்டு உரைக்கின்ற காமமும் நாடக வழக்கோவெளின், இச்சூத்திரம் கூறுகின்றுமி யுரையாசிரியர் உலகத்தோடு ஒத்தும் இவ்வாதும் வருமென்று பொதுப்படக் கூறினாதலின், இஃபு உலக வழக்கை நோக்கி யெடுத்துக் காட்டப்பட்ட தென்க. இக்காமப் புணர்ச்சியை வடத்துலாசிரியர் அராகத்தாற் கூடுங்கூட்டமென்ப. இதுதான் மூவ்கைப்படும்; அருமையிற் கூடலும், பிரிந்து கூடலும், ஊடிக் கூடலுமென. அருமையிற் கூடுதலாவது கூடுதற்கு எளிது அன்மையால் ஒருவர் ஒருவரைக் கண்ட காலம் தொட்டும் ஒத்த நினைவினராய் சின்று கூடுதல். பிரிந்து கூடுதலாவது இவ்வாறு கூடினார் பின்பு ஒரு காரணத்தால் பிரிந்து அதன்பின் கூடுதல். ஊடிக் கூடலாவது தலைமகன் மாட்டுத் தவறு கண்டு புலந்த தலைமகளைப் புலவி நிக்கிக் கூடுதல். இவை மூன்று கூட்டமும் இவற்றுத் துமித்தமும் இக்காமத்துப் பாலுட் கூறுதல் தமிழ்நடை யன்றுதலின் இதற்கு இலக்கணம் யாங்கனம் பெறுதுமெனின், இவ்விலக்கணம் தமிழ் நடையாயின், அகப்புறமென்று கூறுதல்வேண்டும்; அவ்வாறு கூருத அறங் பொருள் இன்பமென வடத்தால் வழியே கூறினாதலின் இதற்கு இலக்கணம் வாற்சானிய மென்னும் காம தந்திரத்துச் சுரத சிகற்பமென்னும் அதிகாணத்துட் கண்டுகொள்க. அன்றியும், “புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் இவற்றின் நிமித்த மென்றிலை, தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” என்றாதலின் அவற்றுள் இருத்தலும் இரங்கலும் பிரிந்துழி நிகழுமன்றே; அவற்றைப் பிரிவினுள்ளடக்கிப் புணர்தலும் பிரிதலும் ஊடலுமெனத் தமிழ் நடையிற் கூறினும் இழுக்காது. இதனுள் தகையணங் குறுத்தல் முதலாகப் புணர்ச்சி மகிழ்தல் ஈருக, அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் மூன்றும், நலம் புளைந்துரைத்தல் முதலாகப் புணர்ச்சி விதும்பலீருகப் பிரிந்து கூடலும் அதற்கு நிமித்தமும் ஆகிய அதிகாரம் பதினெட்டும், கெஞ்செசாடு புலத்தல் முதலாக ஊடலுவகை ஈருக ஊடிக் கூடலும் அதற்கு நிமித்தமுழுமாகிய அதி

காரம நன்கும் ஆக ஜிருபதைதான் ததுகாரமுங் கூறப்பட்டது. அவற் றள் முன்பு கண்டறியா வருமையிற் கூடலைப் புணர்ச்சி மகிழ்தலென் ரும் அதனை யறிதலாற் பிரிந்து கூடலைப் புணர்ச்சி விதும்பலென்றும், கலாங் தீர்த்து கூடுதலால் ஊடிக்கூடலை ஊடலுவகை யென்றும் கூறினார்கள்தான்.

-
1. இறையனார் களவியல் 2. சூத்.
 2. தொல். அகத்தினை—16 சூத்.

1. தகையணங்குறுத்தல்.

(பரிப்பேருமாள் உரை) தகையணங்குறுத்தல் தலைமகளும் எதிர்ப்பட்ட இடத்துத் தலைமகளது கவிஞர் தலைமகளை வருத்துதலும். இது முதலாகக் காம நிகழுமாதவின் இது முற்பாடு கூறப்பட்டது.

கா. 1.

ப. 1.

அணங்குகொ லாய்மயில் கொல்லோ
மாதார்கொல் மாலுமென் னெஞ்சு.

கணங்குழை

(காலிங்கர் உரை) என்பது செய்குன்றும் இளமரக்காவும் ஆகிய பாரு மில்லதூர் சிறையிடத்து மற்று இவண் வல்லிப்பூக் கொய்து கொண்டு ஆங்கு இனிது நின்ற தலைமகளை நிரம்ப முன்தான் செய்த தவப்பயனுகிய விதி வகையால் ஓர் வேட்டம் போந்து விளையாடுகின்ற தலைமகன் ஒரு மாண் தொடர்ந்து வந்து எய்திக் கண்டான் ; கண்ட பின் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இங்ஙனம் ஆரும் இல்லதூர் சிறையிடத்து நின்றும் இவ்வணி யணிந்த உருவுடையதோர் தெய்வ வடிவாங் கொல்லோ வென்றும், மைக்கோலமும் வளரிளாஞ் சாயலும் வனப்பும் உடையதோர் அழகிய மயிலாங் கொல்லோ வென்றும் தக்க செல்வக் குலத்துள் பிறந்த மக்களுள் ஒருத்தி கொல்லோ வென்றும் இங்ஙனம் மயக்குறும் என்னினை வென்று தன்னெஞ்சிற்குச் சொல்லித் தளர்வுற்றுன் தலைமகனென்பது பொருள் என்றவாறு. கணங்குழை யென்றது மகரக்குழை. மாலுமென்றது மயங்குமென்றது.

(பரிப்பேருமாள் உரை) என்பது.—இக்கணங் குழையை யுடையவள் தெய்வம் கொல்லோ? நல்லதூரு மயில் கொல்லோ? அன்றி மக்களுள்ளாள் கொல்லோ? என என் மனம் மயங்கா நின்றது இவற்றுள் யாதோ? என்றவாறு.

எனக்குத் தெரிகின்றதில்லை என்றவாறு ஆயிற்று ; கணங்குழை ஆகுபெயர். ஆய்தலென்பது தெரிதல் ; பலவற்றினுங் தெரியப்படுத் தின் நல்லதென்று பொருளாயிற்று. மக்களும் தேவரும் ஒரு சீர் மையர் ஆதவின், தெய்வமோ மக்களோ வென்று ஜூதுக ; மயிலோ என்றது என்னை? எனின், இம்மணம் காந்தருவும் அன்றே? தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுங்கால் யாரும் இல்லாததோர் பொழி வகத்தே எதிர்ப்படுதல் வேண்டும் ; ஆயிடை எதிர்ப்பட்ட தலைமகள் இப்பெற்றியாள் இவ்விடைத் தனிவருதல் கூடாதாகலான் ஈண்டு உறைவதோர் தெய்வமேர? என்று ஜூதுற்றுன் : அதன்பின் பொழி வகத்து வாழ்வன் மயில்கள் பலவுமுள : அவற்றுள் இருங்தூரு மயில் விசேடமேர? என்று ஜூதுற்றுன் என்று கொள்ளப்படும். இதனுட்

காட்சி சொல்லி ஜைப்பார் சொல்லுதலன்றே யிலக்கணம்: அது கூருத்து என்னை? யெனின், கண்ட காலத்துப் புணர்ச்சி வேட்கை தோற்றுகையுங் தோற்றுமையும் நிகழுமாதலான், அதனை யொழித்து அதற்குக் காரணமாகிய ஜைய முதலாகச் சொன்னுரென்க. இது தலை மகன் தலைமகனை எதிர்ப்பட்டுழி ஜையற்றது. (1)

'(கா - உ.) ஆற்றலுகிய தலைமகன் இவள் கால்நிலங் தோய்தலும் கண்ணிமைத்தலும் கண்ணி வாடுதலும் பிறவும் கண்டு தெய்வ வடிவில் தீர்வுடைய மக்களுள் ஒருத்தியென அறிந்து மற்றதுவே பற்றுக் கோடாக உள்ளுகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி யறிவிக் கின்றது மேலிற் செய்யுள்.

கா. 2.

பு. 2.

நோக்கினு ஞேக்கெதிர் நோக்குத
தானைக்கொண் டன்ன துடைத்து.

ரூக்கணங்கு

(கா - உ.) என்பது.—கண்ணுக்கு இனியதாகிய மிக்க அழகினை யுடையாள் நாட்டத்து எதிர்நோக்கும் தன்மை நெஞ்சே! எத்தனை மைத்தோ? எனின், அனைத்துயிரையும் விதிவழி வந்து தாக்குவதாகிய கூற்றுப் பின்னும் தன்திறல் போதாமல் சேனையும் கொண்டு வந்த அவ்வொப்புடைத்தென்று இங்ஙனம் வருந்தித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு. இவ்வருவு கொண்டதோர் கூற்றும் இதுவென்று இங்ஙனம் இவன் தன்னெஞ்சிற்குச் சொல்ல பற்றிக்கின்றது மேலீச்செய்யுள்.

(ப - உ.) என்பது.—இவ்வழகினை யுடையாள் எனது கோக்கின் எதிர்நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் சேனையைக்கொண்டு வந்தது போலு மென்றவாறு.

தெய்வத்திற்கு உவமை வடிவு. தானைக்கு
உவமை நோக்கம்.

இது மெய்கண்டு வருந்துவான், கண் கண்டதனுன் வருத்தம் மிக கமை கூறியது. (2)

கா. 3.

பண்டறியேன்	கூற்றிறன்	பதனை
யினியறிந்தேன்		
பெண்டகையாற்	பேரமர்க்	கட்டு.

(கா - உ.) என்பது.—உலகத்து உயிர் கவர்ந்து ஒழுகுங் கூற்று என்பதைன்று உளதென்று கேட்டறியும் அத்துணை அல்லது பண்டு ஒன்றும் கண்டறியேன் கூற்று என்பது; மற்று அஃது இப்பொழுது கண்டறிந்தேன்; இப்பெண்மைக் கோலத்துடன் பெருமித்து அய்ய

ப. 3

1. காவிங்கர் உரை என்று படித்துக்கொள்ளுக.

2. பரிப்பெருமான் உரை என்று படித்துக்கொள்ளுக.

1. தங்கயணங்குறுத்தல்

5

செய்யும் கண்ணினை யுடைத்தென்று தலைமகன் வருத்தத்தோடு நெஞ்சிற்குச் சொல்லிய தென்றவாறு. இன்னமும், தன்

(ப - உ.) என்பது - பண்டு கூற்றினது வடிவு இன்ன பெற்றித்து என்று அறியேன்; இப்பொழுது அறிந்தேன்; பெண் தகைமை மோடே கூடப் பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து என்றவாறு.

கூற்று என்று அறிந்தேன் என்றது மேல் ஜயப்பட்ட மூன்றினும் எப்பும் வருத்ததற்குத் தக்காளௌன்னும் குறிப்பு. பெண்தகைமை யாகிய நடையும் கண்ணிமைத்தலும் கண்டு மக்களுள்ளார் என்று தெரியது. (3)

கா. 4.

ப. 5.

கொடும்புருவம் கோடா மறப்பி
செய்யல மன்னிவள் கண்.

னடுங்களுர்

(கா - உ.) என்பது—இவளது கோடுதலுடைய புருவம் கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின் நெஞ்சமே! யாம் இங்களும் உள் நடங்கு துயரஞ் செய்தல் இல்லை இவள் கண்ணென்ற வாறு. அன்றியும்,

(ப - உ.) என்பது.—இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் மூன்பே கோடி மறைத்தனவாயின், அதை கீர்க்க கடந்து போந்து, எனக்கு நடங்கப்படும் துன்பஞ் செய்யலாற் ரூவே அவை யென்றவாறு.

மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு
நாணமுற்ற தலைமகன்
தலையிறைஞ்சியவழிக் கண்ண மறைத்துத் தோற்றிய புருவ முரிவு
கண்டு தலைமகன் கூறியது. (4)

பரி. பா - ம. மறைப்பி.

கா. 5.

ப. 7.

கூற்றமோ கண்ணே பிணையோ
மடவர

கேக்கமிம் மூன்று முடைத்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே! இவள் கண் மதுயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றமென்றும், குளிர்ந்த நோக்குடைமையிற் கண் ஊருவுதானேயோ என்றும், வெளுடதற் பேதைமை தோன்றப் பிறழ் தலைன் பிணைமான் விழிவடிவோ என்றும், இங்களும் நீயே உற்று வருங்துதலால் இவை இத்தனையும் ஒருங்குடைத்து இவள் நோக்க மென்பதனால் தனது வருத்தம் ஒருகாலைக்கு ஒருகால் மிக்குச் செல்லு கின்றமை மிகுத்துரைத்தது கருத்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—கொடுமை செய்தலாற்கூற்றமோ? அருள் செய்தலாற் கண்ணே? வெருவுதலான் மாண்பின்னோ? மடவரலே! நினது நோக்கமான இவை மூன்று பகுதியையு முடைத்து; அவற்றுள் யாதோ? வென்றவாறு.

தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது. (5) கா. 6.

ப. 4.

கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற்
பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! இவ்விடத்து வந்து கண்டவராகிய நமது உயிர்ப்பருகும் தன்மையே இவை யிரண்டினுஞ் சாலப்புலப்படத் திகழ்தலால், இப்பெண்மை நல்லும் பேதமையும் உடையாட்கு இதனால் இயன்றன கண்ணெனவே, இரண்டும் ஒருவாற்றால் இத்துயர்க்கு ஒரு தண்ணளி செய்வன போலுமென்பது கருத்தென்றவாறு.

(ப - உ.) என்பது.—தன்னைக் கண்டவர்கள் உயிரை உண்ணும்.
தோற்றத்தாலே பெண் தகைமையை உடைய
பேதைக்கு ஒத்தனகண்ணென்றவாறு.

அமர்தல் - மேவல். அது பொருத்தத்தின் வந்தது. பேதையோ
பொத்த தொழிலுடைத்தென்று கண்ணின் கொடுமை யுட்கொண்டு
கூறுதல்.

(6)

கா. 7.

ப. 8.

பின்னயேர் மடநோக்கு நா இலு
முடையாட்
கணியெவலே வேதில தந்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே! தன் பெண்மை அழகு
பேரோளி சிறத்தற்குப் பெடைமான் நோக்கினை அழகும் மடப்ப
மும் சிறந்த நோக்கினது நலத்திற்கு இபல்பாகிய நாணினையும் தனக்கு
உடையளாகிய இவட்கு இனிவேறு சில தந்து அணிகின்ற அணி
என்னயே? எனவே நம்மை வருத்துகின்றது மற்று இப்பிறவனியும்
வந்து படைத்துள்ள செய்யவேண்டுமோ வென்று பின்னும் தன்னுறு
துயரம் தன் நெஞ்சொடு கிளத்தல் கருத்தென்றவாறு.

(ப - உ.) என்பது.—பின்னயை யொத்த மடப்பத்தினையுடைய
நோக்கினையும், நாணினையும் உடையவட்குப் பிறிது அணிதந்து
அணிகை யாதினைக் கருதியோ? பிற்றை வருத்துதற்கு இவைதாயே
யமையு மென்றவாறு.

1. தகையணங்குறுத்தல்

7

மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு

வாளாது நிற்றல் ஆற்றுது தன் அணிகலனைத்
நானுற்ற தலைமகள்

தொட்டுழி, அதனை

நோக்கி இத்தன்மையாட்கு இதனையும் அணிதல் வேண்டுமோ என்று
தமரைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது. (7)

கா. 8.

ப. 9.

கடா அக் களிற்றின்மேற் கட்படா
மாதர்

படா அ முலைமேற் ருகில்.

(கா - உ) என்பது.—கொலைவினை காத்தற்கு மதக்களிற்றின்
மாட்டு உதுத்திய முகப்படாமன்; அது யாதோவனின், நெஞ்சே!

இம்மாதாள் தனது முகஞ்செய் பருவமாகிய இளமுலைமேல்
கிய உத்தரியப் பட்டாடை என்பது கருத்தென்றவாறு.

துவக்

(ப - உ.) மதயானை முகத்துக் கண்மறைவாக
விட்ட படாம் போலும்; மாதரே! நினது
படாதமுலை மேலிட்ட துகிலென்றவாறு. நீக்கிற
கொல்லுமென்பது கருத்து. முலைகண்டு
அவ்வேட்கை யால் தலைமகன் கூறியது.
இத்துணையும் தலைமகன் கூற்று. (8)

கா. 9.

ப. 6.

ஒண்ணுதற் கோடு வடைந்ததே
ணன்றைரு முட்குமென் பீடு.

ஞாட்பினு

(கா - உ.) என்பது.—நெஞ்சமே!

இவ்வொளிய நுதலினை உடையாள் பொருட்டு
மிகவும் கேடு அடைந்தது; யாதோன்னின், போர்த்
தொழிலிடத்துப் பகைவரும் அஞ்சம் எனது
நெஞ்ச உரம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—இவ்வொளிய நுதற்கு
மிகவும் கெட்டது;
போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி
யென்றவாறு.

உம்மை யெச்சவும்மை. கிட்டினார் உட்கு முன்பே அமைந்து
கிடந்தது. மேற்கூறிய சொற்கேட்ட தலைமகள் மிகவுங் கவிழ்ந்து
நிலன் நோக்கியவழிப் புருஷத்தின்மேற் கேற்றிய நுதல்கண்டு கூறியது.

(9) கா. 10.

ப. 10.

உண்டார்க ணல்ல தடுநருக்
காமம்போற்

கண்டார் மகிழ்செய்த லின்று.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே!

அடப்பட்ட நறவாகிய கள் என்னது உண்டாரை மனக்களி செய்யும் இத்துணை அல்லது காதல் உருபு கண்டவிடத்துக் களிசெய்யும் காமம்போலத் தன்னைக் கண்டாரைக் களிப்புறுத்தல் எஞ்ஞான்று மில்லை என்றவாறு.

8

திருக்குறள் * காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—உண்டார் மாட்டு அல்லது அடப்பட்ட நறவு காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சி செய்தல் இன்றென்ற வாறு. இது தலைமகனைத் தலைமகள் கண்டுழி வருத்தமுற்றுக் கருதி பது. (10)

(கா - உ.) இனி மற்றிங்ஙனம் தன்னைஞ்சம் அவனுழைக் கார வுறினும் யன்றே :

தான் அவளது உள்ளக்குறிப்பு உணராக்கால் ஒரு பயனின் அதனால் மற்றிதன் பின்னரே அதனை யறிவிக்கின்றது மேலை அதிகாரம்.

2. (கா.) குறிப்புணர்தல்.—(பரி.)

குறிப்பறிதல்.

(ப - உ.) குறிப்பறிதலாவது தலைமகள் உள்ளக் கருத்துத் தலைமகன் அறிதல். இது தலைமகற்கே யுரித்து. பெண்டிர் நாணமுடையன்றே! அவரது உள்ளக் கருத்து வெளிப்படுமாறு என்னையெனின் மேலை யதிகாரத்துத் தலைமகனைக் கண்ட தலைமகள்,

“காம்போ

கண்டார் மகிழ்ச்சய்தல்” இன்றென்று நினைத்தாளாகக் கூறிலுர்ண்றே: அதனாலே கண்ணும் முகமும் வேறுபடும்; அதனாலே அறியலாகும். மனக்குறிப்பு அறிதல் கூறியது எற்றுக்கு? பிறவாற்று நூங் கூடுதற்கு நெறியுள்ளவாலெனின், பிறவாற்றுற் கூடுங்கால், குறிராற் கூடிற் பெருந்தினையாம்; பொருள் கொடுத்துச் சாரின் அசுமாம்; வலியிற் சாரின் இராக்ஷதமாம்; மறவியிற் சாரின் பசாசமாம்; ஆதவின் இக்கூட்டத்துக்குக் குறிப்பறிந்தே புணரவேண்டுதலின் இடகூறப்பட்டது. மேலத்தே இயைபும் இது. இது தலைமகற் குரிதன்றேவெனின் அவன் வெளிப்பட இரத்தலான் வேண்டா என்க

கா. 1.

ப. 1

இருநோக் கிவஞ்ஜிக ஞாள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

(கா - உ.) என்பது—நெஞ்சமே! இவளது மையுண்ட கணின்கண் ஞாளதாயிய நோக்குத்தான் நம்பால் இரண்டு நோக்கையிருந்தது. இஃது எங்ஙனமெனில், ஒரு நோக்கு நம்மிடர் செய்யும் நோக்கம்: ஒரு நோக்கம் மற்று அவ்விடர் தணித்தற்கு ஓர் தன்மருந்து போலும் என்றவாறு. எனவே எங்கும் ஒடும்போது நோக்கின், தனக்கு ஒரு பயனின்மையின் நோயதென்றும், இனித் தன்வயிற் சென்ற நோக்குத் தனது உயிர் ஆற்றற்கோர் தண்ணளி யாவையால் இடர்தனி நோக்கு என்றும், இங்ஙனம் இவள் நோக்கினை பிரித்துக்கொண்டு அவன் உட்குறிப்பறிந்தா னென்பது கருத்து என்றவாறு.

1. 10-வது, குறள்.

2. குறிப்புணர்தல்

(ப - உ.) என்பது.—இவள் மைலன் கண்ணின் உள்ள நோக்கம் இரண்டு வகைத்து; அவ்விரு வகையிலும் ஒருநோக்கு நோய் செய்யும்: ஒரு நோக்கு அதற்கு மருங்து ஆம் என்றவாறு.

நோய்நோக்கு என்பது முதல் நோக்கின நோக்கு: மருந்து நோக்கம் என்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் தலங்கி நானேணுடு கூடி நோக்கின நோக்கம். அதனாலே உடம்பாடு காண்டவின் மருந்து ஆயிற்று. இது நானி நோக்குதல் உடம்படுதலம் என்றது. (1)

கா. 2.

ப. 7.

அசையியற் குண்டாண்டோ ரேள்யா

ஞேக்கப்

பசையினர் பைய நகும்.

(கா - உ.) என்பது.—அசைந்த இயல்பினை உடையாள் மாட்டுப்

பின்னும் ஓர் நன்மை உண்டு: யாதோ எனில், யான் தன்னை நோக்கிய நோக்கு எதிர் தானும் நம்மாட்டு உள்ளத்தால் ஒருதோய்தல் உடையாள் போல மெல்ல நிகழ்வதொரு முறுவல் உண்டென எய்து பற்றுக்கோடாக அப்பொழுதைக்கு ஆறுதல் உளன் தலைமகன் என்பது கருத்து என்றவாறு. ஆண்டோரேர் என்பது அவ்விடத்து ஓர் அழிகு என்றவாறு.

(ப - உ.) என்பது—அசைந்த
விடத்து ஓர் அழகு உண்டு; யான்
நின்றாள் என்றவாறு.

இயல்பினே உடையாட்டு அவ்
நோக்க நெகிழ்ந்து மெல்ல நகர்

அவ்விடம் என்றது அவள் நெகிழ்ந்து நக்க விடம். அழகு உண்டு
என்றது தன் வடிவிலும் மிக்கது குணமெனக் குறிப்பு அறிந்தான்
ஆதலான் என்றவாறு.
காமக்குறிப்புத் தோற்ற

பைய நகுதல்-ஒசைப்படாமை நகுதல். இது
நின்று நகுதல் உடம்படுதலாம் என்றது. (2) கா. 3.

ப. 2.

நோக்கினே யேக்கி யிறைஞ்சினே
யாப்பினு ஸ்டிய நீர்.

எஃதவள்

(கா - உ.) என்பது—நெஞ்சமே! இங்வனம் சிறந்த நோக்கினை உடையாள் முன்னம் தான் நோக்கிப் பின்னர் யான் தன்னை நோக்கும் இடத்து எதிர் நோக்கு இன்றி முகம் இறைஞ்சி சின்றுள். மற்று அஃது யாகினை ஒக்குமோவெனில் ஓர்ப்புறைந்த இடத்துப் பின்னும் அதற்கு உறுதி பெறுவதாக நீர் பெய்து கூறு கொண்டாற் போலத் தானும் நம் இடத்து ஓர்த்தற் குறிப்புடைமை வைப்புறுத்தினால் போலுமென்று மகிழ்ந்து தேறினான் தலைமகனென்பது கருத்தென்ற வாறு.

2

10

திருக்குறள் - காமத்துப்பால்

(ப-உ.) என்பது—முற்பட நோக்கிப் பின்பு அஃது அவள் நட்பு வளர வார்த்த நீரென்றவாறு.

நாணினால்:

நான் போகாமைக்குக் காரணம் என்பதனை யாப்பு என்று கூறினார்.

கூறியவாறு ஆயிற்று. பந்தம் பார்த்தவள் பெய்சாது நாணி நிற்றலும் உடன்படுதலாம் என்றது.

(ஓ) கா.

4.

ப. 3.

யானேக்குங் காலை நிலனேக்கு கே
நாக்காக்காற்
ருனேக்கி மெல்ல நகும்.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே! யான் தன்னை நோக்கும் நேரத்து நானினள் போலத் தான் நிலம் நோக்கி நிற்கும்: யான் அவள் குறிப்பு அறிதற்கு நோக்காதேன் போலக் கடைக்கணித்து நின்ற நேரத்துத் தான் என்னை நோக்கி மெல்லென வேறுய் உள்முற வல் செய்யுமெனவே தன்வயிற் கொண்டதோர் குறிப்பின் குணம் பற்றிக்கொண்டு இன்புற்று ஆற்றினு னென்பது கருத்தென்றவாறு.

(ப - உ.) என்பது.—யான் தன்னைப் பார்க்குங்கால் தான் நினைப் பார்க்கும். யான் பாராத காலத்துத் தான் மல் நகுமென்றவாறு.

பார்த்தது தோற்று

மெல்ல நகுதல்—முகிழ்முகிழ்த்தல் ; எதிர் படுதலாமென்றது.

நோக்காமல் உடன் கா. 5.

(4)

ப. 4

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் செம்பாக மன்று பெரிது.

காம்த்திற்

(கா - உ.) என்பது—இங்கணம் இவளது கண்களானவை வேறு புலப்படாதவாறு தாம் காதல் உருபினீக் கவர்ந்து கொள்வது போலும் சிறு நோக்கமானது காமச்சவையைப் பகுத்துணரின் யான் டும் பரந்த முழு நோக்குடைய கலவியான காமத்திற் செவ்வனம் பகுத்த பாகச்சவைப் பங்கெனவே அன்றியும் பின்னும் பெரிதென் வாமென்று இங்கணம் பெற்றுன் போல்வதோர் பற்றுக்கோடு எய்திக் கிறிது படர் தீர்ந்தானென்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது—என் கண்களைச் சோர்வு பார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம் வேண்டப்பட்ட பொருளிற் பாதியே யன்று : பெரிது ; என்றவாறு.

சோர்வு பார்த்தலாவது தலைமகன் தனது காதலினாலே எப்பொழுதும் நோக்குவனன்றே ; தலைமகனுக்கும் அவ்வாறு நோக்க வேண்டுதலின் அவன் பாராக் காலத்தைக் குறித்து நிற்றல். களவினான் நோக்குதலாவது அக்காலத்தே நோக்குதல். தலைமகன் கானு

2. ஸ்ரீப்புணர்தல்

11

மல் நோக்குதலின் களவு ஆயிற்று. கொள்ளுந்தல் நோக்குதற் பொருள்மேல் வருதலின் நோக்கு ஆயிற்று. சிறு நோக்கமாவது பார்த்ததும் மீளுதல். நெடிது நோக்காமையிற் கிறிது ஆயிற்று. வேண்டப்பட்ட பொருளாவது புணர்ச்சி. செம்பாக மன்று பெரிது என்பது அதற்குப் பாதி இசைவுக்கு மேலே பெற்றேம் என்பது.

இது மறைய நோக்குதல் உடம்பாடென்றது. (5)

கா . 6 .

ப. 6.

குறிக்கொண்டு நோக்காமை யல்லா
சிறக்கணித்தாள் போல நகும்.

வொருகண்

(கா - உ.) என்பது.—நெஞ்சமே ! நம்மோடு பயின்றிலாமை யிற் குறிக்கொண்டு ஏதிர்முகம் நோக்காமை அல்லது நங்கண் தனது உட்குறிப்பினு நெருகண் கடைக்கணித்தாள் போல நின்று அகமுறு வல் செய்யுமெனவே மற்றென்று நோக்குவாள்போல முகம் புரிந்தும் இப்பக்கத்து விழிக்கடை நோக்கு என் கண்ணதே பேசல்வதோர் இன்பப் புன்முறுவல் செய்யுமென முன்னிலையினும் பின்னிலைக் குறி வேற்றுமை கண்டு மற்றிது பற்றுக்கோடாக ஆறினுளென்பது பொருளாயிற் ரென்றவாறு.

(ப - உ.) என்பது.—குறித்து நோக்காமை உடம்பட்டாள் போல நகாநின்றாள் என்றவாறு.

அல்லாது ஒருகால்

உடம்பட்டாள் போல நகுதல்—அஃதாவது காமக் குறிப்புடையார் போல நகுதல். அதனை வெளிப்பட நில்லாமையிற் போல என்றார். அஃதாவது நகை தோற்றிய வழிப் பிற்து ஒன்று கண்டாள் போல நகுதல்.

இதன் குறிப்புத் தோற்றுமல் மறைத்து
நகுதலுடம்படுதல் ஆவது.

(6) கா.

7.

ப. 5.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள.

(கா - உ.) என்பது.—கெஞ்சமே ! இங்ஙனம் குறிக்கொண்டு நோக்காது அயலார் போலப் பொதுநோக்கு நோக்குதலும் மற்று உள்ளத்துக் காதலுடையோர் மாட்டேயும் உளவென்பது கண்டனம். அதனுண் முன்னர் ஒரு நோக்கு நோய் நோக்கன்றி யாம் அஞ்சியதாலும் இனிமைக்குறு என்பது சிறிது பயின்ற இடத்துத் தெளிந்தனம் என்று ஆற்றுமை சிறிது நீங்கினை தலைமக என்றவாறு.

(ப - உ.) என்பது.—அயலார் போலப் பொதுப்பட காதலித்தார் மாட்டே உளவாம் என்றவாறு.

நோக்குதல்

12 திருக்குறள் - காமத்துப்பால்

நோக்குதற் பன்மையால் உளவென்றார்.
காமையும் உடம்படுதல் என்றது.

இது குறித்து நோக்
(7)

கா. 8.

ப. 10.

கண்ணெனு கண்ணினே
நோக்கொக்கின் வாய்ச்
டென்ன பயனு மில.

சொற்கொண்

(கா - உ.) என்பது.—கேளாய் நெஞ்சே! ஒருவனேடு ஒருத்தி பிடை மற்று அவர்தம் கண்ணெனு கண்ணெனதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்க்கிருக்கப்பெறின், மற்று வாய்ச்சொற் கொண்டு என்ன பயனும் இல் எனவே, யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப் பெறின் எனத்துப் பயனும் அதன்கண்ணே நிகழுமென்று ஆவள் சொற்கேட்டதும் காதலித்தான் தலைமகன் என்பது கருத்தென்ற வாறு. இதனால் இயற்கைப்புணர்ச்சி எப்தினான் தலைமகனென்பதாலும் மற்று அவள் இன்சொல் கேட்ட கருத்துண்மையும் புலப்பட்ட தென் அறிக.

(ப - உ.) என்பது.—கண்களோடு கண்கள் காமக் குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின், வாயினால் கூறும் சொற்கள் ஒரு பயனும் உட்டய வல்ல என்றவாறு.

இது சார்தல் உறுகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்ல யது.

(8)

பரி. பா - ம். வாய்ச்சொற்கள்.

கா. 9.

ப. 8.

உருடு தவர்போற் சொலினுஞ்
செரு அர்சொ

வொல்லை யுணரப் படும்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நெஞ்சிற் பரிவருதார்போற் கில் சொல்லினும் பரிவுடையார் சொல்லும் சொல்லினது குறிப்பின் அனுதரிக்க அடாது; மற்று இதன் கருத்து என்னைகொல் என்ற விரைங்து குறித்துணர அடுக்கும் என்பதனால், தனக்கு ஆழ்ரூபை வந்த இடத்து இதுவும் ஒரு பற்றுக்கோடு ஆயிற்று என்றவாறு.

(ப - உ.) கூடாதவர்போல் சொல்லினும் செறுதல் இல்லாதார் சொல்லை இதற்குக் காரணம் பிறிது ஒன்று அறியவேண்டும் என்றவாறு.

உளது என்று விரைங்து

மனம்

யுறுத்துதற்

நெகிழ்ச்சி கண்டு சாரலுற்ற தலைமகனைத்
பொருட்டுக் கடுஞ்சொல் கூறித் தலைமகன்

தனதில் வள்
நீங்கின வழி,

இஃது உள்ளன்பு இன்மையால் கூறினால் அல்லன்; அதற்குக் கூம் யாதென்று தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

கா

3. புணர்ச்சியின் மகிழ்தல்

இஃது உறுப்பினால் இசைவுகாட்டி
 உடம்படுதல் ஆம் என்றது.
 உரையினால் மறுப்பினும் கா. 10.
 (9)

ப. 9.

செழுஅச் சிறுசொல்லுஞ் செற்றுாபோ
 வேக்கு
 முருஅர்போன் ருற்றுர் குறிப்பு.

(கா - உ). என்பது—நெஞ்சமே! நமக்கு ஒன்று சொல்லினும்
 இவள் எங்ஙனம் சொல்லுமோ என்று இடர் உறவேண்டா; உள்ளத்
 தால் செழுது புறம்பு உரைக்கும் புன்சொல்லும் அங்ஙனம் சிரியானே
 செற்றுரைப் போல்வதோர் நோக்கும் இவை இரண்டும் புறத்துப் பரி
 விலாதார் போன்று வைத்து அகத்து அன்புடையார் செய்யும் மனக்கு
 குறிப்பின்று ஆற்றியுளேம் ஆதலே கருமம்
 பிற்று என்றவாறு.

என்பது பொருளா

(ப - உ.) என்பது. —செறுதல் இல்லாக்
 கடுஞ்சொல்லும் செற்
 ரூரைப் போல நோக்குதலும் அன்புருதார்
 குறிப்பென்று கொள்ளப்படு மென்றவாறு.
 போல அன்புற்றூரது

மேல் தலைமகன் கூறிய கடுஞ்சொல்லும்
அதன்பின் கடுத்து
நோக்கின்
தோற்றம்

நோக்கமும் குறித்து இவ்வாறு செய்யினும்
இல்லாமையின் உடம்பாடு என்று தேவியது.

அன்பின்மை

(10)

(கா - உ.) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த
தலைமகன் தலைமகள் மாட்டு அன்பு பெரிது
உடையன் என்று இன்புறுதல் காரணமாகத்
தன் நெஞ்சிற்குச் சொல்லுவான் போன்று அவள்
அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.—

கேட்பச் சொல்லி

3. (கா.) புணர்ச்சியின் மகிழ்தல்.—(பரி.)
புணர்ச்சி மகிழ்தல்.

(ப - உ.) புணர்ச்சி மகிழ்தலாவது தலைமகள் குறிப்பு அறிக்கு புணர்ந்த தலைமகன் புணர்ச்சியினை மகிழ்ந்து கூறுதல். மேலதனேடு இயைபும் இது. இது தலைமகட்கு உரித்தன்றே எனின், அவட்கும் ஒக்குமாயினும் அவன் மாட்டுக் குறிப்பினால் சிகழின் அல்லது கூற்றி னன் சிகழாதென்க.

கா. 1.

ப. 2.

கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியு
மொண்டோடி கண்ணே யுளா.

மைம்புலனு

(கா - உ.) என்பது.—தாம் எப்பொழுதும் கண்ணுக்கு இனியவறுதலுமன்றே: அதனால் இவை இத்தனையும் நம் மாற் காதலிக்கப்பட்ட இவ்வொண்டோடி மாட்டே உளவாகலான் இனிப் புறத்துப் போய் ஒன்று அறிவுற வேண்டுவதில்லை; இவ்வாறு திருக்குறள் - காமத்துப்பால்

14

இவனோடு இன்புற்ற இனிது வாழ்தற்கு யாம் முன்னம் என்ன தவஞ் செய்தனம்; இது என்ன வியப்போ என்று இங்ஙனம் தலை நெஞ்சிற்குச் சொல்லுவானுய்த் தலைமகள் கேட்பச் சொல்லியது பொருளென்றவாறு.

(ப - உ.) என்பது.—கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்து உற்றும் அறிகின்ற ஜந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை உடையாள் மாட்டே உளவென்றவாறு.

பொறிகள் ஜங்தினுக்கும் ஒரு
புணர்ச்சியை வியந்து கூறியது.

காலத்தே இன்பம் பயந்ததென்ற

கா. 2.

வீழு மிருவர்க் கிணிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! உள்ளுற விரும்பும் விருப்பம்
இருவர்க்கும் சால இனியது ஒன்றுளது ; அஃது யாது எனிலை
நண்ணிதாகிய காற்றும் ஊடு போதாற்கு இடனில்லாதவாறு இரக
முறுக முயங்கப் பெறும் முயக்கம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதல் உடையார்
இருவர்க்கு இனிய
ஆம் : காற்றும் இடையருத முயக்கம் என்றவாறு.

என்றது இடையறுதல் இல்லாத முயக்கம் என்றவாறு ஆயிற்ற தோழியிற் கூடிய தலைமகன் பகற்குறி யாயினும் இரவுக்குறி யாயினும் ஒருகா நின்றுமிக் காவல் கடுகுதல், நிலவு வெளிப்பாடு, அல்ல கு முதலாயினவற்றால் இடையீடு பட்ட தலைமகட்குத்¹ தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தையும் தோற்ற ஊடற்குறிப்பினால் தலைமகன் கூறியது. புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்ச்சாயிற்று. இது குறிப்பினால் (பு)கழ்ந்தது. (9)

கா. 3.

ப. 1

பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னேய்க்குத் தானே மருந்து.

(கா - உ.) என்பது.—கேளாய் நெஞ்சே !

உலகத்து விளை

யான் வந்துற்ற நோய்க்கு அது தனித்தற்கு மருந்து பிற ஆம் இதுணை : இனி மற்று இவ்வணியிழை தன்னால் முன் கமக்குளதாகிய நோய் பின் தனித்தற்கு மருந்து தானே ஆயினென் : அது என்ன வியப்போ என்றவாறு.

1. (தொல். களவு. ரக. இ.)

3. புணர்ச்சியின் மகிழ்ச்சல்

15

(ப - உ.) என்பது.—நோய் உற்றால் அதற்கு மருந்தாவது பிற தொன்று : இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாயினென் என்றவாறு.

இது புணர்வதன் முன்னின்ற
வேட்கை தனிந்தமை கூறிற்று.

(3)

கா. 4.

ப. 4.

தாம்வீழ்வார் மென்றே டீயிலி
னினிதுகொ
ருமரைக் கண்ண ஞுலகு.

(கா - உ) என்பது.—நெஞ்சே! நாம் விரும்புதற்கு உரிமை யுடையோர் தமது மென்றேள் மேவித் துயிலும் துயிலின் இனிமை போல இனிதோதான்? இது அன்று; யாதெனின், ஆயிரம் வேள்வி யின் எப்புதுவாராக அருமறை கூறும் அயனுலகு ஆண்டு உறும் இன் பம் என்றவாறு. தாமரைக் கண்ணுனென்பது தாமரை பிடத்தா னென்றது. மாயவன் உறையும் வைசூந்த உகை மென்றும் ஆம்.

(ப - உ.) என்பது.—தாம் விரும்பப் படுவாது மெல்லிய தோளின்கண் துயிலும் துயிலினு மினிதோ: இங்கிரனது ஹெ-ஐ என்றவாறு.

ஹெ-ஐத்தின்பழும் இதுதானே என்று
கூறியது. (4)

கா. 5.

ப. 5.

வேட்ட பொழுதி னவையவை

போலுமே

தோட்டார் கதுப்பினை டோன்.

(கா - உ.) என்பது.— நெஞ்சே ! உககத்து யாதானும் ஒரு பொருள்களை விரும்பினால் விரும்பின பொழுதிலே அவை அவை எய்தி இன்புறல் யார்க்கும் அரிது : அவ்வாறு அன்றி அவை அவை விரும்பிய பொழுதே எனிதாக எய்தி இன்புறம் இனிமை போலும் இதழ் ஆர்ந்த சுரிகுழலினால் தோள் நமக்கென்றவாறு.

பரி. பா - மி. தோட்டாழ் கதுப்பினால்.

(ப - உ.) என்பது.— காதலித்த பொழுது காதலிக்கப் பட்ட அவ்வப்பெருள்களைப் போலுங் தோளின்கண் தாழ்ந்த கூந்தலை யுடையவள் தோள் என்றவாறு.

தோள் தாழ் கதுப்பு - புணர்ச்சிக் காலத்துத் தாழ்ந்து அசைந்த கூந்தல்.

இதனை ஒழியப் பிறிதொன்று தோற்றுகின்ற தில்லையென்று கூறியது அன்றி, யாம் காதலிக்கப்பட்ட பெருள்கள் அக்காலத்தே

திருக்குறள் - காமத்துப்பால்

முயலாமற் பெற்றதனேடு ஒத்த உவகையை மிகுக்கும் என்றும்
ஆம். (5)

ப. 8.

கா. 6.

உறுதோ ருயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கழுதி னியன்றன தோள்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! யாம் இங்ஙனம் இருந்தவள்
மெய்யோடு மெய்யிடு தோறும் ஒருகாலைக்கு ஒருகால் நமது உயிர்
தளிர்த்து ஏழுறுமாறு முயங்கிச் சேறலான் இப்பேதையாட்கு அமிழ்
தினுன் அமைத்தன போலும் இத்தோள்களானவை என்றவாறு.

(ப - உ.) என்பது.—சாருங் தோறும் என்னுயிர் தழழுப்பச்
சார்தலாற் பேதைக்குத் தோள்கள் அமிழ்தினுற் செய்யப்பட்டன
ஆகவேண்டும் என்றவாறு.

சாராத காலத்து இறந்து படுவதான் உயிரைத் தழழுக்கப் பண்
னுதலால் அமிழ்தம் போன்றது. இது கூடின தலைமகன் மகிழ்ந்து
கூறியது. (6)

கா. 7.

ப. 7.

நீங்கிற ரெறுங் குறுகுங்காற் றண்ணேன் னுந்
தீயாண்டுப் பெற்று விவள்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! உலகத்துத் தீயினது இலக்கணம், தன்னை வந்து அனுகின் சுடுதலும், அகவின் மெய்தண் னெண்றலுஞ் செய்யும் அது வல்லது இங்ஙனம் சிறிது தன்னை அகவின் சுடுதலும், அனுகின் தண்ணெண்றலும் செய்யும் இந்தத் தீவிளன் எவ்விடத்துப் பெற்றனள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—தன்னை நீங்கின் இடத்துச்சுடும்; குறுகின இடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்

இவள் என்றவாறு.

இரண்டாம் கூட்டத்துக் கூடலுற்ற தலைமகன் தலைமகன் கேட்பது பயனுக்கத் தனது வேட்கை தோன்றச் சொல்லியது. இது புணர்ச்சி வேட்கையாற் கூறுதலாற் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. (7)

கா. 8.

ப. 6.

அறிதோ றறியாமை கண்டற்றுற்
காமஞ்

செறிதோறுஞ் சேயிமை மாட்டு.

(கா - உ.) என்பது—நெஞ்சே! யாம் பல வகைப்பட்ட நால் களையும் கற்று அவற்றின் கருத்து அறியுங்தோறும் அறியுங்தோறும் மற்றது ஒழிந்த நன்னாலும் அவ்வாறு கற்று இனிது அறியப்

3. புணர்ச்சியின் மகிழ்தல்

17

பெருமையாகிய வீரும்புதலை நெஞ்சிற் கண்டு செல்கின்ற அதுவே போல இந்தச் சேயிமையாளை யாம் செறியும் தொறும் செறியும் தொறும் இவள் திறத்து நமது உள்ளம் செல்கின்ற காமச் சுவையும் என்றவாறு.

(ப - உ.) என்பது.—யாதானும் ஒன்றை அறியுங்தோறும் அறியாமை தோற்றினாற் போலும் இச் சேயிமை மாட்டுப் புணரும் புணர்ச்சியும் புணரும் தோறும் அமையாமை என்றவாறு.

காமப் புணர்ச்சி யாயிற்று : இஃது
அமைவின்மை கூறியது. (8)

கா. 9.

ப. 3.

தம்மி விருந்து தமதுபாத்
லம்மா வரிவை முயக்கு.

துண்டற்று

(கா - உ.) என்பது.—கேளாய் கெஞ்சே ! தமக்குரிமை யுடைய இல்லீன்கள் இருந்து தமது தாளாண்மையால் நீதியின் தந்த பொருள்கொண்டு தாமே தனித்து உண்டு ஒழியக் கருதாது பலர்க்கும் பகுத்துண்டு வாழ்தலின் இனிமை எத்தன்மைத்து : மற்று அத் தன்மை உடையது யாதோ எனில் இவ்வரிவையை யாம் ஒரு பொழுதும் இடைவிடாது முயங்கப் பெறு முயக்கின் நன்மை என்றவாறு.

(ப - உ.) என்பது.—தம்மிடக்டே இருந்து தமது தாளாண்மை பாற் பெற்ற பொருளை இல்லாகார்க்குப் பகுத்து உண்டாற்போலும் : அழகிய மாமை நிறத்தினை யுடைய அரிவையது முயக்கம் என்ற வாறு.

உணவினு மதனின் மிக்க இன்பம் தருவது இல்லை : யின் இதனின் மிக்க இன்பம் தருவது இல்லை என்று அதன் கூறியது.

புணர்ச்சி கா. 10.
இனிமை

(9)

ப. 10.

ஊட வுணர்தல் புணர்த விவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

(கா - உ.) என்பது — நெஞ்சே ! இன்னமுங் கோய் : இவ் வளவு அன்றிப் பலவள ; அவை யாஹு பெனில் ஊடி இன்புறுதலும், அவ்லூடல் தீர்த்தார்க்குப் பணிதலும், பணிந்து பணிமொழி கூறி இன்புறுதலும் என்னும் இவை எல்லாம் காம இன்பக் கலவி யைக் கலந்தார் பெற்ற பெரும்பய || என்றவாறு.

(ப - உ.) என்பது — ஊடுசூழ்ம் ஊடல் தீர்க்கலும் பின்னைப் புணர்தலும் என இவை அன்றிவீற்றுத்தினர் பெற்ற பயன் என்ற வாறு.

2

18

தீருக்குறள் - காமத்துப்பால்

காமம் - அன்பு, ஊடற் குறிப்புத் தோற்ற நின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது. காமம் கூடினார் பெற்ற பயன் என்றான்; முன்பு இவை கண்டு அறி யாமையால். இவையெல்லாம் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல் வினாவும் தலைமகளே கேட்பது பயனுக்க் சொல்லினாவும் என்று கொள்ளப்படும். இவற்றுள், “நிங்கிற ரெஹாஸ்ப்” என்பது முதலாகக் கூறியது என்னையோ எனின், முதலாகக் கூறிய குறள் ஈன்கும் நலம்புனைங் துரைத்தலின் பின்னும் காதற் சிறப்புரைத்தலின் பின்னும் நானுத் துறவுரைத்தலின் பின்னும் கூறற்பாலன. ஈண்டுக்கூறியது களவு காலத்துக் கூடுங் கூட்டம் எல்லாம் அருமை யுடைத்து. ஆதலா னும், ஆண்டுத் தனி ஒருதிகாரம் கூற வேண்டுதலாலும், அது கூறுங் காலும் புணர்ச்சி மகிழ்தலென்று கூறவேண்டுதலாலும் ஈண்டுக்கோக் கூறப்பட்டன. ஆயின் இக்கூட்டங்கட்கு நிமித்தம் ஆகிய நலம்புனைங் துரைத்தல் முதலாகிய அதிகாரங்களை அருமையிற் கூடலென்று கூற வேண்டும் பிற எனின், ஒக்கும்: அவை எல்லாம் புணர்ந்த பின்பு சிகழுதலாலும் பாக்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமும் இயற்கைப் புணர்ச்சியோடு ஒத்த இயல்பிற் ரண்மையாலும், அவைதாம் பெரும் பான்மையும் பிரிந்து கூடுதலாலும், கூறப்படா என்க. இதனுள், ஆவிங்களம் முதலாயின கூரூது பசுக்களைப்போலப் புணர்ச்சி மாத் தீர்மே கூறிவிட்டது என்னை யெனின், “கண்டுகேட் உண்டுயிர்த் துற் றற்றிய மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள்” என்றாராகவின், அவையெல்லாம் இதனுடே சொன்னு ரென்று கொள்ளப்படும். இது காமப் பகுதி யன்றே; இதனை வட நூலாசிரியர் கூறிய வாறுபோல விரித்துக் கருதது என்னை எனின், அந்தாலகத்து விரித்துக் கூறிய தெல்லாம் அளவும், காலமும், வேகமும், ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும், கைக்களை, பெருந்தினைப் பாற்பட்ட கண்ணியரைக் கூடும் திறனும் கணிகையர் சீலமும் கூறினார்: ஈண்டு உழுவ லண்டினாற் கூடு கின்ற நற்கூட்டம் ஆகவின், இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கு மாதலாற் கூராயினாரென்க. (10)

(கா - உ.) இனி மற்றித் தன்மையனுகிய தலைமகன் நெடிது புனைங்கு அவர்களுடும் வெங்கன்னுடு புகழ்ச்சி தோன்றப் புனைங்குரைக்கவே இருவரும் மனமகிழ்ச்சி எப்பதுவர் ஆகலான் மற்று அதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

4. நலம்புனைங்குரைத்தல்.

(ப - உ.) நலம்புனைங்குரைத்தலாவது தலைமகளது நலத்திலே அலங்கார வகையாற் கூறுதல். புனைத் தலைமகளது அலங்கரித்த வெள்ளினும் பேணுத் தலைமகளினும் ஒக்கும். புனைங்குரையும் பாராட்டெனினும்,

1. (புணர்ச்சியின் மகிழ்தல். 1.)

4. நலம்புனைங்குரைத்தல்

19

கொண்டாட்டெனினும், புகழ்ச்சியெனினும் ஒக்கும். புணர்ச்சியால் மகிழ்வுற்ற தலைமகன் பிரியக் கருதின காலத்துப் புணராத முன்னின்ற வேட்கை புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்றலின், இத்தன்மையாலோ யாங்கனம் பிரிந்து ஆற்றுகேம் என்னும் கவற்சியால் கெஞ்சு மிக்கது வாய்சேர்ந்து தன்னை அவள் காணுமல் தான் அவளைக் காண்பது ஓர் அனுமைக்கண் நின்று பாராட்டுகின்றன ஆகவின் பிற கூறப்பட்டது. இவ்வாறு கூறுதலானே தலைமகற்குச் சிறிது வேட்கை தணியும்: இதனைத் தலைமகன் கேட்டுவிடுவே இவன் அன்புடையன் கொல்லோ என்றும் இப்புணர்ச்சி இன்னும் கூடுமோ என்றும் சொல்கின்ற கவற்சி நீங்கும். “மதியும் மடந்தை முகனும் அறியா”—இது தலைமகன்கண் னுள்ளதோர் மெய்ப்பாடு. இது பிரிதற் குறிப்பு ஆதவின் பூரிந்து கூடவின் முன் கூறப்பட்டது. இது தலைமகட்கு உரித்து அன்றே எனின், உரித்து ஆயினும் குறிப்பினான் அல்லது கூற்றினான் நிகழாமையின் கூருர் ஆயினார்.

கா. 1.

ப. 3.

மாதர் முகம்போ லொளிவிட
காதலை வாழி மதி.

வல்லையேல்

(கா - உ.) என்பது.—மற்று இவ்வனப்பு

உடைய மடந்தை

தன்னெனி திகழ் முகம்போல நீயும்
சால அழகியை மதியே வாழ்வாயாக

ஒளிவிட வல்லை ஆயின், நீயும்
என்றவாறு.

(ப - உ) என்பது.—இம்மாதர் முகம்போல்
யாயின், நீயும் எம்மால் காதலிக்கப் படுவை மதியே

ஒளிவிட வல்லை
என்றவாறு.

இது மறுப் போயிற்றுயி னைக்குமென்று
கூறப்பட்டது. (1)

கா. 2.

ப. 1.

மதியு மடந்தை முகமு மறியா
பதியிற் கலங்கிய மீன்.

(கா - உ.) என்பது.—கெஞ்சே! விசம்புள் வாழும் மதியும் நிலத்து வாழும் மடங்கை முகமும் தெரியமட்டா: ஆகலால் விசம் பாசிய பதியுள் நின்றும் இங்கிலத்துறத் தாழ்ந்து பார்த்தும் விசம்புற உயர்ந்து பார்த்தும் இங்ஙனம் தடுமாறித் திரிகின்ற மீன்களானவை (அம்மதியைப்போல மதியில) என்று இங்ஙனம் புனைந்துரைத்தான் தலைமகன் என்றவாறு.

இவள் முகம் நலம்

(ப - உ.) என்பது.—மதியினையும் மடங்கை முகத்தினையும் கண்டு

இவ்விரண்டினையும் யாது மதியென்று அறியாது தம் நிலையினின்றும்

கலங்கித் திரியா நின்ற மீன்கள் என்றவாறு.

1. நலம்புனைந்துரைத்தல், 2.

20

திருக்குறள் - காமத்துப்பால்

மீன் இயக்கத்தைக் கலக்கமாகக் கூறினார். அன்றியும் பதியிற் கலங்கிய மீன் அறியா என்று பாடம் ஒதித் தம் நிலைமையினின்றும் கலங்கின மீன்கள் மதியினையும் மடங்கை முகத்தினையும் அறியாவாயின எனினும் அமையும். மீன்கள் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கும் என்று கூறியது. (2)

பரி. பா - ம். முகனு.

கா.
பி. 3:

3.

அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப்
போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

(கா - உ.) என்பது.—நாடோறும் நாடோறும் கலையரக
அற்று அற்றுச் செல்கின்ற அறுவாய் மற்றொரு வழியால் நிறைவு
பெற்ற மதியன்றே, ஒவ்வொரு நாளும் விரிகின்ற மதியமானது; மற்றது தானும் அற்று அங்கனம் நிறைந்த விடத்துப் பின்னும் யான
ரும் அறிய முயற்கை என்பதோர் அடைக்கறை உடைத்து : மற்றும்
மதிக்குப்போல ஒருமறு உள்தோ நம்மாதாள் திருமுகங் திங்கள்
என்று இங்கனம் பின்னும் நுவன்றுன் தலைமகன் என்றவாறு.

(ப - உ.) என்பது.—சுறைவு இடம் நிறைந்த ஒளிர் மதிக்குப்
போல இப்பாதர் முகத்து மறு உண்டோ என்றவாறு.

தில்

மேற் கலக்க முற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்கு இவள்
மறு இல்லையரகலான் மதி ஒவ்வாறு என்று கூறியது.

முகத்
(3)

நா.
டி. 4.

மலரண்ண கண்ணேண் முகமொத்தி யாயிற்
பலர்காணைத் தோன்றன் மதி.

(கா - உ.) என்பது—மதியே! நீ இக்குவளை மலரண்ண கண்ணீரை உடையாளது முகத்தை ஒப்பதோர் ஒளிசலம் உடையையாயின் இவள்போல் ஒரு வாழ்பிளை யுளவாய் ஓர் இடத்து உறைநால் அன்றி இங்களம் யாவரும் காணத் தோன்றக் கடவை யல்லை என்று மற்று அவள் கேட்ப இங்களம் கூறினேன் தலைமகன் என்றவாறு.

(ப - உ.) என்பது—மலர்போலுங் கண்ணீரை யுடையாளது
முகத்தை ஒப்பை யாயின் பலர் காணுமாறு
தோன்றுது ஒழிக மதியே
என்றவாறு.

இது மதி ஒளியும் வடிவும்
தினால் ஒவ்வாசென்றது.
ஒத்தகாயினும் குணத்
(4)

ஒருவாற்றால்

4. நலம்புனைந்துரைத்தல்

21

கா. 5.

ப. 5. —

மலர்காணின் மையாத்தி

நெஞ்சே யிவள்கண்

பலர்கா னும் பூவொக்கு மென்று.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! எம்மால் காதவிக்கப்பட்ட இவள் கண்மலா யாவரும் கா னும் பூமலா ஒக்கும் என்று கருதி ந் மலர் கண்ட இடத்து மையலுறுதி : மதிப்பில்லை என்றவாறு.

(ப - உ.) என்பது.—இவள்கண் டலரா னும் காணப்படும் சூவை ஒக்கும் என்று மலரைக் என்றவாறு.

கண்டபொழுதே மயங்காங்கிள்ளுப் பெஞ்சே !

இது கண் பூவினது சிறம் ஒக்கும் ஆயினும் குணம் ஒவ்வா தென்று கூறியது. இவை இரண்டினங்கும் தான் கிட்டுதற்கு அருமை கூறினங்கும்.

(5)

கா. 6.

ப. 6.

காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கு மாணிமை கண்ணேவ்வே மென்று.

(கா - உ.) என்பது.—பெஞ்சே ! யான் அழகுடையே னென்று இங்ஙனம் தன்னை மதித்து வான்நோக்கிச் செவ்விதாய் சிற்கும் குவளை வேரம்

மற்றதுவும் அம்மாணிமூயாள் கண்ணுக்கு உவமை ஒவ்வன்று நானிக் கவிழ்ந்து நிலநோக்கி நிற்கும் என்பது, இதற்குக் காரணம் என்றான் தலைமகன் என்றவாறு.

(ப - உ.) என்பது.—குவளை மலர் காண வற்றூயின் கவிழ்ந்து நிலத்தை நோக்கும் மாட்சிமைப் பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வே மென்று நானின் என்றவாறு.

இது வடிவு தானும் ஒவ்வாது என்றது.

கா. 7.

(6) அனிச்சப்பூக்

ப. 8.

கால்களையாள் பெய்தா ஞங்கப்பிற்கு
நல்ல பாடா அ பறை.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! தனது இடையின் மென்மை அறிந்தே பிறபூக்களின் நொய்தாகிய அனிச்சப்பூக் தன் கூந்தலுள் பெய்தாள்; ஆயினும் அதனைக் காம்பு கழற்றுதிட்டு முடித்தாள்; அஃது ஓர் அறியாமையுண்டு; அதனால் இனி இவள் நங்கப்பிற்குப் பறைஷலி நல்லவாக எழாபோதும் என்று இங்ஙனம் இறந்துபவோள் போலுமெனப் பெரிதும் ஆற்றுன் தலைமகன் என்பது பொருள் என்றவாறு.

22

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) அனிச்சப்பூவைக் காம்பு கழற்றுது மயிரில் அணிந்தாள் ஆதலின் அவள் நங்கப்பிற்கு நல்லவாக ஒளிக்க மாட்டா பறை

என்றவாறு.

எனவே இனி கெய்தல் பறையே ஒலிப்பது என்றவாறு இஃது இடையினது நண்மை கூறிற்று.

ஆயிற்று.

(7) ஈ.. 8.

ப. 10.

அனிச்சமு மன்னத்தின் ராவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

கின்

(கா - உ.) என்பது.—நெஞ்சே! அனிச்ச மலரும் அன்னத் தாவியும் இரண்டும் சால மென்மை உடைய வன்றே; மற்று

அவை தாழும் நம்மாதாள்
மூள்ளெனவே அவற்றினை
என்றவாறு.

அடியினது மென்மைக்குச் சில நெருஞ்சி
அடியிடினும் ஆற்றூள் என்பது பொருள்

(ப - உ.) என்பது.—அனிச்சப் பூவும், அன்னத்தின் தாவியும் இம்மாத ரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும் என்றவாறு.

அவையிற்றினும் மெல்லியது அடியென்று
கூறப்பட்டது.

இதனுள் இரவும் பகலும் காணப்பட்ட

பொருள்களை உவம மரகக் குறிய அதனால் இயற்கைப் புணர்ச்சியும் நலம் பாராட்டுதலும் பகற் குறியினும் இரவுக் குறியினும் என்று கொள்ளப்படும். (8) கா.

9.

ப. 7.

நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள்.

(கா - உ.) என்பது—கோய் அனிச்சமே !
மென்மையை உடையை
நீயும் சால அழகிய மென்மையை

: அது நன்று : ஆனாலும் நின்னினும் சால
உடையவள் மற்று யாம் விரும்பப்பட்ட

இவள் என்று இங்னம் தானும் உற்று அறிபொருள்களின்
மகிழ்ந்து உரைத்தனன் தலைமகன் என்றவாறு.
உள்

(ப - உ.) என்பது —அனிச்சப்பூவே ! நீ
இருங்தாய் ; நின்னினும் மெல் நீர்மையுடையாள்
பப் பட்டவ ளென்றவாறு.

நல்ல நீர்மையாய் |

காண்யாம் விரும்

இஃது உடம்பினது மென்மை கூறிற்று.

(9)

கா. 10.

ப. 9.

முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ எவட்கு.

5. காதற் சிறப்புரைத்தல்

23

(கா - உ.) என்பது.— செஞ்சே! எம் காதவியாகிய வேப்போ
லும் தோளினுட்கு நிறமானது மாந்தளிர் ஒக்கும் : முறுவல் கோவை
முத்து சிரை ஒக்கும் : நாற்ற மெல்லாம் பலந்து நாற்றம் ஒக்கும் : மை
உண்டு அகன்ற கண்ணுண்டு வடிவேலினை ஒக்கும் : இவ்வகையால்
இவ்வருவு நலனுடையாளை எங்கங்ம் பிரிந்தாற்றுமோ என் நும் குறிப்
பினால் இனிது புனைத்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.

(ப - உ.) என்பது.— தளிர்போலும் மேனி : முத்தம் போலும்
முறுவல் : நறுநாற்றம் போலும் நாற்றம் : வேல்போலும் உண்கண் :
வேகை ஒத்த தோளினை உடையாட்கு என்றவாறு.

இது நிறமும் எயிறும் நாற்றமும் கண்ணின் வடிவும் தோனும்
புகழ்ந்து கூறிற்று. (10)

(கா - உ.) இனி மற்று இங்ஙனம் கலம்புனைந்து உரைத்த தலை மகன் பிறர் ஆராயும் முன்னர்ப் பிரிந்து எய்துவதே கருமமென்று கருதி வற்புறுத்தலும், இடம் அணித்தென்றலும், பிறவும் எல்லாம் இவட்கு உரைத்துப் பிரிந்தபின் தலைமகன் பாங்கற்கு உரைத்தமை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

5. காதற் சிறப்புரைத்தல்.

(ப - உ.) காதற் சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறுதலும் தலைமகன் காதல் மிகுதி கூறுதலும். இது கலம்புனைந்துரைத்தவின் பின்னிகழுவ தொன்றுதலின் அதன்பின் கூறப்பட்டது.

கா. 1.

ப. 1. உடம்போ யெயிரிலை
யென்னைமற் றன்ன
மடந்தையோ டெம்மிடை நட்பு.

(கா - உ.) என்பது.—வினவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது எங்ஙனம் எனில், உடம்பொடு யெயிரிடை உள்ள நட்பு எத்தன்மையது மற்று அத்தன்மையது எம்மால் காணப்பட்ட மடவாளைர்டு எம் மிடை யுள்ள நட்பெனவே எவ்வாற்றிருநும் இன்றியமையாமை எடுத்து உரைத்தான் பாங்கற்கு என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—உடம்பினேடு யெயிரிடை யுள்ள நட்பு எத்தன்மைத்து : அத்தன்மைத்து மடப்பத்தை யுடையாளோடு எம் மிடையுள்ள நட்பு என்றவாறு.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன்

பிரியலுற்ற குறிப்புக் கண்டு வேறுபட்ட தலைமகளை
நோக்கி நின்னிற் பிரியேன் ; பிரியின்
ஆற்றேனன்று தலைமகன் தனது காதல் மிகுதி
கூறியது. : (1)

24 திருக்குறள் - காமத்துப்பால்

கா. 2.

ப. 5.

உள்ளுவென் மன்யான் மறப்பின்
மறப்பறியே

கௌள்ளமர்க் கண்ணுள் குணம்.

(கா - உ.) என்பது.—இடைவிடாமல் நினைப்பேன் யான், மறக்கக்கூடுமாயின் ; மறப்பு என்பதனை அறியேன் : ஒன்னிய அமர்செய்யும் கண்ணினை உடையாள் குணத்தை என்றவாறு.

(ப - உ.) என்பது. —நினைப்பேன் யான் மறந்தேனுயின் : மறத் தல் அறியேன், ஒன்ளமர்க் கண்ணுள் குணத்தினை என்றவாறு.

தோழியிற் கூடி நிங்கும் தலைமகளை நோக்கி
விரோ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது.

எங்களை நினைக்கு

இது
நோக்கிக்

நானுத் துறவுரைத்தலிற் கூறற்பாலது. காதன் மிகுகி
கூறுகின்றூர் ஆதலின் ஈண்டுக்கூறப்பட்டது. இவை ஜூங்

தும் தலைமகன் கூற்று; இனிக்கூறுகின்ற ஜூங்தும்
காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப்பட்டாரை
தலைமகன் கூற்று.

ஓழிவின்றி நினைத்

அம் அவர் தம் மாட்டு இல்லாத காலத்திலும் கண் முன்னுய்க்
கண்டலும் உண்ணுமையும் உறங்காமையும் கோலஞ் செய்யாமையும்
உள்ளாம் அன்றே: அவை ஜூங்தும் ஈண்டுக் கூறப்படுகின்றது. (2)

கா.

3.

ப. 8.

நெஞ்சத்தார் காத வெராக வெய்துண்ட
வஞ்சதும் வேபாக் கறிந்து.

(கா - உ.) என்பது.—கேளாய்! எங்கேளே! இவ்வாறு எப்
பொழுதும் என் நெஞ்சத்தார் நம் காரிகையாராகவே வெய்து ஒன்று
உண்டலும் அஞ்சதும்; என்னை எனில் அதனாலே அவர்மேனி
வெம்மை உறுவதோர் கூறுபாட்டினை அறிந்து என்றவாறு. இதனு
அம் இன்றியமையாமை இவன் அறிவது பயன்.

(ப - உ.) என்பது.—என்னற் காதலிக்கப்பட்டவர் என் நெஞ்ச
சகத்தே யிருக்கலானே வெய்தாக வுண்டலை அஞ்சா நின்றேன்.
அவர்க்குச் சுடுமென்பதனை அறிந்து என்றவாறு.

இது நீ உண்ணுத்து என்னை என்று வினாவிய தோழிக்கு உண
யிற் காதல் இல்லை என்று கூறியது. ¹இது பசியடா நிற்றல் என்னும்
மெய்ப்பாடு. (3)

கண்ணுவரிற் போகா ரிமைப்பிற்
நண்ணியரெங் காத வவர்.

பருவரார்

1. தொல். பொருள் மெய். 22. இ.

5. காதற் சிறப்புரைத்தல்

25

(கா - உ.) என்பது.—கேளாய்! இங்ஙனம் எம் கருத்துள் உறைகலே யன்றிக் கண்ணுள் நின்றும் போகின்றிலர் : மற்று இமைப் பின்கண் நெருக்குண்டு வருங்துவதோர் வருத்தமும் மிகார் : அதனால் ஆண்டு அங்குக்கண்ட உருவு கலனுடையரேனும் ஈண்டு இங்ஙனம் பெரிதும் நண்ணியர் எம்மாற் காதலிக்கப்பட்டவரெனவே மற்று இவன் தான் காண்பதும் கருதுவதும் அவள் அல்லது பிறது ஒன்றும் இல்லை யென்பது பெரும்பாலும் பாங்கன் உட்கொள்வான் ஆவது பயன் என்றவாறு.

(ப - உ.) என்பது.—எனது கண்ணுள் நின்று நீங்கார் : இமைப் பேனுயின், இவட்கு உறுத்தும் என்று பருவருத்து இருப்பதுஞ் செய்யார் : ஆதலான் நண்ணிய அறிவையுடையர், எம்மாற் காதலிக்கப் பட்டல் ரென்றவாறு.

இஃது அறிவிலரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் கூறியது. *இஃது எதிர்பெய்து பரிதலென்றும் மெய்ப்பாடு. (4)

கா.

5.

ப. 6.

உவந் துறைவ ருள்ளத்து லென்று
ரேதில ரென் னுமிவ் லூர்.

மிகந் துறைவ

(கா - உ.) என்பது.—இங்வனம் எப்பொழுதும் அவர் தாம் எம் மினும் எம்முடன் உறைதலை மிகவும் விரும்பி மெது உள்ளத்துள்ளே உறைவார் : அஃது யாம் அறிகுவம் : பின்னும் ஓரிடத்து அகன்று உறைவார் : அவர் தாம் அயலார் என்று இங்வனம் பட்டாங்கு உணராது பழியுரப்பார் இவ்லூரவர் என்றவாறு.

(ப - உ) என்பது.—என் பார் : அவரை ஏதிலராய் நீங்கி இவ்லூர் என்றவாறு.

நெஞ்சுச்தே மகிழ்ச்து உறையா நிற் உறைவர் என்றே சொல்லா நின்றது

தலைமகள் வேறுபாடு
பழித்த தோழிக்கு எனது

கண்டு தலைமகனை அன்பிலன் என்று இயற் கெஞ்சில் நின்றும் நீங்காரென்று ஊர்மேல் வைத்துக் கூறியது.

வேறுபாடு கண்டு கூறுதல்
பின்வருவனவற்றிற்கும் ஒக்கும். (5)

பா. பா - ம. “உகந்து”.

கா. 6.

ப. 9.

இமைப்பிற் கரப்பாக் கறிவ
ஏதில ரென் னுமிவ் ஓர்,

லைந்தற்கே

(கா - உ.) என்பது.—யான் விழித்த

கண்சிறிது இமைப்பின்

அப்பொழுது காண்பரிதாகவே, கரங்து உள்ளே
நிற்கும் பண்பினை

*தொல். பொருள். மெய். 22. கு.

4

அற்வேன் ; யான் அதனால் அறிந்து இமைத்தற்கு அஞ்சவேன் : மற்று அக்கண்மைப்பட்டது என்று.....அப்ளார்.....என்று கூறுவர் இவ்வுரவர் : என்ன பாவமோ ? என்றவாறு.

(ப - உ.) என்பது.—கண் இமைக்குமாயின் அவர் ஒளிக்குமது யான் அற்வேன் : அவ்வளவு ஒளித்தற்குமாக அவரை நமக்கு எதிலென்று சொல்லுவர் ஹரார். அதற்காக இமைக்கின்றிலேன் என்றவாறு.

இஃது உறங்காய் ஆயினதென் என்று வினாவின தோழிக்குக் கூறியது.

*இது கண்ணியில் மறுத்த வென்னும் மெய்ப்பாடு.

(6)

பி. பா - ம. “அனைத்திற்கே”.

கா. 7.

ப. 10.

கண் னுள்ளார் காத லவராகக் கண் னு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

(கா - உ.) என்பது.—இங்ஙனம் எங்கண்ணுள் உறைவர் எப் பொழுதும் எங்காதவெடுத்தவராகக் கண் னும் அஞ்சனம் தீட்டே மானும் என்னெனின் அப்பொழுதத்து வரையும் கரங்துறைவார் என்னும் பாகுபாட்டைக் குற்க்கொண்டெனவே முன்னு மேதிலார் என்னும் இவ்வுர் என்று இவ்வைத் தான் கொடுமை கூறியதே பொரு ஜென்றவாறு.

(ப
கண் னும்

உ.) என்பது.—எம் காதலவர் கண் னுளார் : ஆசலானே எழுதேன், அவர் ஒளிப்பதை அறிந்து என்றவாறு.

உட்மை சிறப்பும்மை. கோலஞ் செய்யாதது என்னை என்ற
கோழிக்கு அவர் ஒன்ப்பதனை அறந்து கண்ணும் எழுதேன்;
என்னை உறுப்புக் கோலம் செய்யுமாறு என்னை என்று கூறியது; எப்
பொழுதும் நோக்கி யிருக்கலாற் கோலஞ் செய்தற்குக் காலம் பெற்
றிலே வென்றவாறு ஆயிற்று. *இஃது இன்பத்தை வெறுத்த
வெண்டு மெய்ப்பாடு. இவை ஐங்கும் காதல் மிகுதியாற் கூறியவாறு
கண்டுகொள்க. (7)

கா. 8.

ப. 4.

பாலௌடு	தேங்கலந்	தற்றே
பணிமொழி		
வாலெயி	ஹாறிய	நீர்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! பாலௌடு தேனும் கூடக்
கலங்க அத்தன்மைத்தே தான் இப்பணி மொழியினாலு வெளியிய
நகையி னாறிய நீரெனவே நாமுயற்கி செய்துகொண்டன வேற்றுமை

*தொல். பொருள். மெய். 22. சு.

5. காதற் சிறப்புரைத்தல்.

யுடைய இரண்டிற்குஞ் சுவையும் இருவகைய அன்றே : மற்று அங்ஙனம் வேறுபட்டவற்றை ஒன்றேடு ஒன்று கலந்து சுவைபெறும் தன்மைத்து அன்று : இவையாவும் இன்று இயல்பாக இவள்வாய் இன்னைக்கிணின்று இனிது ஊறிய நீர் கலம் யாம் அறிந்தனம் ஆதலான் என்று இங்ஙனம் இன்றியமையாமை தன்னெஞ்சிற் குச் சொல்லுவான் போல அவள் கேட்பச் சொல்லினு னென்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பாலொடு கூடத் தேணைக் கலந்தாற் போல மிகவும் இனிமை தரும் தாழ்த்த மொழியினை யுடையாளது வெள்ளிய எயிற்றினின்றும் ஊறிய நீர் என்றவாறு.

இஃது இரந்து பின்னின்ற தலைமகளை நோக்கி நீர் பெரியோத வானே எமது புணர்ச்சி நுமக்கு இன்பம் தாவற்றே என்ற தோழிக் குத் தனது புணர்ச்சி யுண்மையும் காதல் மிகுதியும் தோற்றத் தலை மகன் கூறியது. (8)

கா. 9.

ப. 2.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம்
திருநுதற் கில்லை யிடம்.

வீழுந்

(கா - உ.) என்பது.—கண்மணி யுள்புக்கு உறையும் பாவாய் ! நீ அங்குனின்று என்மாட்டுப் போதுவாயாக : என்னை காரணம் எனில் யாம் விரும்பும் திருத்தலாட்கு இவ்வருவுகொண்டு நிற்றற்கிடமில்லை : இவள் கண்மணி என்றவாறு.

(ப - உ.) என்பது.—என் கண்ணுள் கருமணியகத்து நிற்கும் பாவாய் ! நீ இங்கு நின்றும் போதுவாயாக : எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினை யுடையாட்கு இருத்தற்கு இடம் போதாது என்ற

வாறு.

இஃது இரண்டாம் கூட்டத் தெதிர்ப்பட்ட தலைமகன் தலைமகன் எது நானம் நீங்குதற் பொருட்டு அவளது கவின் தனது கண விறைந்த தென்று தலைமகன் கேட்பச் சொல்லியது. (9)

கா. 10.

ப. 3.

வாழ்த ஹயிர்க்கன்ன ளாயிழை சாது
லதற்கன்ன ணீங்கு மிடத்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நாம் இவளின் நீங்காது உடன் வாழ்காலத்து அவ்வடன் வாழ்தல், இவ்வடலோடுயிர் வாழ்

காலத்தில் வாழ்தல் ஹயிர்க்கு என்னது: மற்று அன்னள் நமக்கு இவ் வாயிழையாள்: இனி உடல் சாதல் இன் ஹயிர்க்கென்னது: மற்று

28 திருக்குறள் - காமத்துப்பால்

அன்னள் இவள் யாம் ஒருபொழுது இவண்
நீங்குமிடத்து என்ற | வாறு.
பள்

(ப - உ.) என்பது.—இவ்வாயிழை ஹயிர்க்கு வாழ்தலோடு ஒப் கடுமீடத்து; சாதலோடு ஒப்பள் நீங்கும் இடத் தென்றவாறு.

இஃா இரண்டாம்
மகன் தலைமகள் கேட்பத்

கூட்டத்துப் புணர்ந்து நீங்கானின்ற தலை
தன் ணெஞ்சிற்குச் சொல்லியது. (10)

(கா - உ.) இனி மற்று இவளை மனமகிழ் வருடி வற்புறீஇய
பின்னர் இவளோடு கூறுவனவும் பாங்கிக்கு உரைப்பனவும் அவளை
இரங்குபின் சிற்பனவும் அவள் எதிர்மறுத்து உரைப்பனவும் எல்லாம்
வந்து முடிவது பாங்கி மனித்தழையேற்பக் கொடுத்தபின் அங்குனம்
வந்து எய்துதல் : மற்று இவ்வாறன்றி மடல் ஊர்ந்தானும் கெரிள்வல்
என்று எய்துதற் கண்ணேயும் வந்து இறும் ; ஆதலால் மற்று இதன்
பின்னரே மடலேற்று உணர்த்துகின்றது மேலே அதிகாரம்.

6. நாணுத்துறவுரைத்தல்.

(ப
கினமை

- உ.) நானுத்துறவு உரைத்தலாவது தலைமகன்து நாண நீங்
தோழிக்குக் கூறுதலும் தலைமகன்து நாண நீங்கினமை
தோழி தலைமகற்குக் கூறுதலும் ஆம். காதல் மிக்கார்க்கு நாண
மில்லையாம் என்பதனுண் பின் கூறப்பட்டது.

கா. 1.

ப. 1.

காம முழந்து வருந்துவார்க் கேம
மடலெல்ல தில்லை வலி.

(கா - உ.) என்பது.—தாம் கருதிய இன்பம் கையுறுமையாற் காமஙோய் உழந்து மற்று அதனாலே தமது பெருநாணினின்கை விட்டுப் பெரிதும் வருந்துவார் யாவர் : மற்று அவர்க்கு இனி மேவறுகியதோ எனின் மன்றத்துப்போங்து மடல் ஊர்தலே யல்லது பிறிது இல்லை என்று தன் கையுறை வாங்காத தோழிக்குத் தலைமகன் மடல் ஏற்று உலகின் மேல் வைத்து உணர்த்தினான் என்பது பொருளென்ற வாறு.

(ப - உ.) என்பது.—காமம் காரணமாக முயன்று வருந்தி ஞர்க்கு ஏமமாவது மடலெடுக்குமது வல்லது மற்ற வலியில்லை என்ற வாறு.

இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி சேட்படுத்த விடத்து மடலேறுவே னென்று தலைமகன் கூறியது. (1)

பரி. பா - ம. “வருந்தினார்”.

6. நானுத்துறவுரைத்தல்

29

கா. 2.
ப. 10.

நிறையாரிது மன்னரிய ரென்னது காம மறையிறந்து மன்று படும்.

(கா - உ.) என்பது.—அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் நாற்பெருங் குணத்துள்ளும் நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப்பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று : மிகவும் அதனால் அளிக்கத் தக்கார் இவரை நாம் எளிமைப் படுத்தலாகாது என்னது என்வயிற் காமமானது என்னையும் கொண்டு அங்குட்பட்ட களவியலைக் கடந்து சென்று யாவரும் அறிய மன்றத்து வெளிப்படும் ஆயின் யான் செயற்பாலது என்னை? எனத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(ப - உ.) என்பது.—நிறையிலர் : நனியளிக்கத் தக்கார் என்னது காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கட்டப்படானின்றது என்ற வாறு.

அம்பலும் அலரும் ஆகாங்கின்றது என்று மறுத்தது.

தோழி பகற்குறி

(2)

பா. பா - ம. ‘நிறையரியர்’.

கா. 3.

ப. 5.

அறிவில்லா ரெல்லாரு மென்
நேயென் காம

மறுகின் மறுகு மருண்டு.

(கா - உ.) என்பது.—இங்கு யான்

உருதுயரினைக் கண்டும்
உனர்ந்தும் இனி மற்று இது தீர்ப்போம் யாம்
என்னும் அறிவில்லர்
தாராய் இருந்தார் இத்தலைக்கண் எல்லாரும் என்று கொண்டே இங்கு
யானுற்ற காம நோயானது ஒரு மன்றத்து உரைத்தலுமன்றிப் பின்
அனும் மறுகுதொறும் தடுமாறும் போலும் மாறுற்று என்றவாறு.

(ப - உ.) என்பது,—என்னை
என்றே சொல்லி என் காமமானது

ஒழுகிந்த எல்லாரும் அறிவிலர்
தலைமயங்கி மறுகின் கண்ணே
வெளிப்பட்டுச் சூழலா நின்றது என்றவாறு.

சமுலுதல் — இவ்வாறு சொல்லிச் சாற்றித்
திரிதல். நீர் அறி

வடையீர் ஆகலான் மடலேறுதல் கூடாது; இஃது அறிவுடையார்
செயலின்மையான் என்ற தோழிக்கு என்னைப்போல மடலேறக்
கருதாதாரே அறிவிலாதார்: யான் அறிவுடையேனன்று தலைமகன்
கூறியது.

(3)

பா. பா - ம். “அறிவிலார்”.

திருக்குறள் - காமத்துப்பால்

கா. 4.

ப. 2.

நோனு வுடம்பு முயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து.

(கா

உடம்பும்

- உ.) என்பது.—யான் உற்ற காமநோய்
உயிரும் முன்னின்ற நாணினையும் எடுத்து

பொறுக்கலா

எறிந்து இங்ங

னம் மடலேறுமாயிருந்தது : இனி என்னை செயற்பாலது என்று பின்
ஞும் இதனையே வளிபெறுத்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பொறுத்தல் இல்லாத
மடலேறும் : நாணினை நீக்கி நிறுத்தி என்றவாறு.

உடம்பும் உயிரும்

நீர் கூறிய மடலேறு நாணமுடையார்க்குக் கூடுமோ என்ற
தோழிக்கு நாணினை நீக்கி உடம்பும் உயிரும் மடலேறு மென்று தலை
மகன் கூறியது. (4)

கா. 5 .

ப. 6.

மடலூர்தல் யாமத்து முள்ளுவேன்

மனற

படலோல்லா பேதைக்கென் கண்.

(கா - உ.) என்பது.—இன்று யான் மடலூர்தலீசு சென்ற ஒன் விருள் யாமத்தும் கூடக்கருதுவேன் : மற்று என்னை காரணம் எனின் என் நுயிராகிய அப்பேதை பொருட்டுக் கழிந்த யாமம் எல்லாம் என் கண் படல் ஒல்லா ஆகலான் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பேதைபொருட்டு தலை இசையா : ஆதலானே மடலூர்தலீ ஒரு நினைப்பேன் என்றவாறு.

என் கண்கள் உறங்கு
தலையாக யாமத்தினும்

மடலேறுவது நாளையன்றே :

இராவுறக்கத்திலே மறந்து விடு
கிண்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்கா
வாதலான் மறவே
என்று தலைமகன் கூறியது.

(5)

கா. 6 .

ப. 3.

நாளைடு நல்லாண்மை
பண்டுடையே னின்றுடை
காமுற்று ரேறு மடல்.

[யேன்

(கா - உ.) என்பது.—நானில்லூடு நல்லாண்மைப் பாடு என்னும் இவை இரண்டுமாய் யான் பண்டு உடையேன் : அதனால் என்கின பயன்? அவை விடுத்து இன்று உடையேனுவேன் : யாதினை யெனில்

இவ்வுலகத்துக் காமுற்றூர் ஏறு மடவினை என்றவாறு.

(ப - உ.) என்பது.—நான் மிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன் இன்று உடையே ஞாயினேன் காமம் யிக் கார் ஏறு மடவினை என்றவாறு.

6. நானைத்துறவுரைத்தல்

31

மேற்கூறிய சொற்கேட்டு நீர் உலகத்துப் பண்மக்களோடு ஒப்பார் ஒருவரன்றே : நானும் ஆண்மையும் இயல்பாக உடையீர் ஆத வான் நமக்கு இது கூடாதென்ற தோழிக்கு இவை யிரண்டும் இப்பொழுது இல்லே னென்று தலைமகன் கூறியது. (6)

கா. 7.

ப. 7.

யாங்கண்ணிற் காண நகுவ
ரறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

(கா - உ.) என்பது.—இவ்விடர் உற்றோம் நாமாகவே இகழ்ச்சி எம் கருத்துள் அறிதலே அன்றிக் கண்ணினானும் காணுமாறு நகுவர் இவ்வறிவில்லாதார் இதற்குக் காரணமாய் யான் அறிந்தேன். ஈங்கு யாம் பட்ட இடர் அனைத்தும் தாம் படாமையால் தமக்குத் தெரி யாது அன்றே ஆதலா வென்றவாறு:

(ப - உ.) என்பது.—யாம் கண்ணுற் காணும் வகை எதிரே கின்று அறிவில்லாதார் நகாநின்றூர்: யான் பட்ட துண்பம் தாம் படாமையா வென்றவாறு.

யாமத்து மறவேன் என்ற தலைமகனை நோக்கி நகை செய்த தோழிக்கு எமக்கு உண்டாசிய நோய் தமக்கும் உண்டாயினு ரல்லரே என்று தலைமகன் வெசுஞ்சு சொல்வியது. (7)

கா. 8.

ப. 4.

காமக் கடும்புன லுய்க்குமே நானைடு
நல்லாண்மை யென்னும் புனை.

(கா - உ.) என்பது.—நானும் ஆண்மைப்பாடு என்னும் பெரு மிதமும் இவை இரண்டும் கொண்டு இக்காமம் என்னும் கடுவரத்துப் பெருவெள்ளத்தை நீங்க முயன்றேறனுக்கு ஆக்னையும் தள்ளித் தான் மேற்பட்டுச் செல்லு மாயிருந்தது: இனி என்னை மற்று ஆவது என்று இங்ஙனம் தோழி கேட்பத் தலைமகன் சொல்லினு வென்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நானும் ஆண்மையும் ஆகிய புனைத்தைக் காமம் ஆகிய பெரும்புனல் ஈர்த்தது என்றவாறு.

நினக்கு ஆண்மையும் நானும் இப்பொழுது என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது.

கா. 9.

ப. 8. தொடலைக் குறுந்தொடி
தந்தாண் மடலோடு
மாலை யுழுக்குந் துயர்.

32

திருக்குறள் - காமத்துப்பால்

(கா - உ.) என்பது.—மாலையும் சிறுதொடியும் உடைய இம்மாத
ராள் எமக்குத் தந்தானே : இனி அஃது யாதோ எனின் மடலோடு
கூட இற்றை மாலைப் பொழுதின்கண் யாம் உழுப்பதோர் துயரினை
என்றவாறு.

(ப - உ.) என்பது.—மாலைபோலச்
செய்யப்பட்ட சிறு வளை யினை யுடையாள் தான்
காண மடலோடே கூட மாலைக் காலத்து வருந்தும்
துயரினை(த்தந்தாள்) என்றவாறு.

தொடலை என்பதைனீச் சேர்ந்த வளை யெனினும் அமையும் குறுங்தொடி பிள்ளைப்பணி; அதனாலே இளையளன்பது சொன்னாலும். தலைமகன் ஆற்றுமை கண்டு நின்றும் காதலிக்கப் பட்டாள் இவ்வாயத்துள் யாவளைன்ற தோழிக்கு இத்தன்மையாள் என்று தலைமகன் கூறியது. வளையுடையார் பலருங் கூட நிற்றவின்மாலை போலச் செய்த வளையினை யுடையாள் என்று விசேஷத்துக் கூறப் பட்டது. இவை எட்டும் தலைமகன் கூற்று. (9)

கா. 10.

ப. 9.

கடலன்ன காம முழந் து மடலேருப
பெண்ணிற் பெருந்தக்க தில்.

(கா - உ.) என்பது.—கடல் போலும் காமத்தை உழுக்தேயும் பின்னும் பெண்டிர் மடலேறல் பெரிதும் இன்றே: அதனால் அங்கு னம் இம்மடல் ஏற்றந்தராப் பெண்மை பெருந்தகுதி யுடையது பிற்கு ஒன்றும் இல்லை என்றவாறு. எனவே இனி யான் மடல் ஏறல் கிண்ணிது என்றான், இவள் விலக்குதல் காரணமாக என்றவாறு.

(ப - உ.) என்பது.—கடலை ஒத்த காம நோயாலே வருந்தியும் மடலேற நினையாத பெண் பிறப்புப் போல மேம்பட்டதில்லை என்ற வாறு.

தும்மால் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்தம் ஒக்கும்; பெண்டிர்க்கு இயல்பு இன்மையான் மடலேருத்தே குறையென்ற தலைமகன் ஆற்றுமை நீங்குதற் பொருட்டுத் தோழி கூறியது. (10)

(கா - உ.) இனித் தலைமகன் இங்ஙனம் மடலேற்று உணர்த்திய பின்னரே தலைமகளை சீ புறத்துப் போய் விளையாடுதல் பொருள் அன்று: இனிப் பிறர் மகட்பேசற் பருவம் வந்தது போலும் என்று

யாய் இற்செறிக்கவும் கூடும் என்று இவ்வளரினைத் தோழிக்கு எடுத்துரைத்தான் இவளிற் ரீரும் இதுவெனக் கருதி என்பதனால் மற்று இதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

இக்குறள் உரையின் இறுதியில் [காங்கிரஸ் பாதாரவிந்தமே கதி, வேணுவனேசன் பாதமே துணை, சுப்பிரமணியன் பாதமே துணை.]— என்று காலிங்கர் உரை ஏட்டுப்பிரதியில் உள்ளது.

7. அலரறி விழுத்தல்.

(ப - உ.) அலர் அறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினான் வந்த அலரைத் தலைமகள் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலைமகட்கும் தலைமகற்கும் அறிவித்தலும் ஆம். நானுக்கு தூறவுரைத்து இரவுக்குறி ஒழுகானின்ற தலைமகனுக்கு அம்பதும் அலரும் ஆகானின்றதென்று அறிவித்தலான் அதன்பின் கறப்பட்டது.

கா. 1.

ப. 3.

அலர்நாண வொல்வதோ
வலர்நாண நீத்தக் கடை.

அஞ்சலோம் பென்றூர்

(கா - உ.) என்பது.—நெஞ்சே! இனிப் பிறர்க்குறம் அலர் உரைக்குநாணத்தகுவது ஒன்றோ? யாம் தம்மொடு கலந்த ஞான்று இனி அஞ்சவேண்டா; யாம் கடிது வக்கேட்டவர் தாமே அத்துணையும்

ஆக வரைவோம் என்று சொல்
உடம்பட்டொழுகப் பெற்றாய்ப்
பலரும் நானும்படி நம்மைக் கைவிட்ட விடத்து
என்றவாறு.

(ப - உ.) என்பது.—அவர் ஆகும் என்று நானுதல் இயல்வதோ
அஞ்சதலைத் தவிர் என்று சொன்னவர் பலரும் நானுமாறு நம்மை
நீக்கின இடத்து என்றவாறு.

பலர் என்றது தோழியும் செவிலியும் முதலாயினரை. தலைமக
ளைக் கானும் பொழுதிற் காணுப் பொழுது பெரிது ஆதலால் தான்
ஆற்றுளாகிய தலைமகளை நோக்கி நினது ஆற்றுமை அலராகின்றது
என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (1)

கா. 2.

ப. 9.

நெய்யா லெரி நுதுப்போ மென்றற்றுற்
கவ்வையாற்

காம நுதுப்பே மெனல்.

(கா - உ.) என்பது.—பற்றி எரிகின்ற எரியினை நெய்யினைச்
சொரிந்து மற்று இதனால் தணிக்கக் கடவே மென்று கருதிய அத்
தன்மைத்து : யாதெனில், யாம் உற்ற காம எரியினைச் சிலர் தமது
அவர் உரையால் தணிப்பேம் என நினைக்கின்றது என்றவாறு. இதில்
நுதத்தல் என்பது அமுக்குதல்; தணித்தல் என்றும் ஆம்.

(ப - உ.) என்பது.—எரிகின்ற நெருப்பை நெய்யினானே அவிக்க
நினைத்தாற் போலும் : அலரினானே காமத்தை அவிப்பேம் என்று
நினைத்தல் என்றவாறு.

தலைமகன் பின்னும் களவு ஒழுக்கம்
தோழி கூறியது.
வேண்டினமை கண்டு
(2)

5

34 திருக்குறள் - காமத்துப்பால்

கா. 3.

ப. 8!

கவ்வையாற் கவ்வித்து காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! பிறர்க்கறும் கவ்வையாற் கவ்
வுண்டது யாம் வேண்டும் காமம். அதனால் கவ்வை இன்றூயின்
சாலத் தவறுபடும் தன் தன்மை இழந்து என்றவாறு. இதிற் கவ்
வித்து என்பது கவ்விய தென்றது. தவ்வென்னு மென்பது தவறு
படும் என்றது.

(ப -
அவ்வளர்

உ.) என்பது.—அலரினுனே அலர்தலையுடைத்துக்
இல்லையாயின் தனது தன்மை இழந்து பொலிவு

காமம்;
அழியும்

என்றவாறு.

செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வை
யுடையதனைக் கவ்விது என்றார். அவர் அறிவுறுத்த தோழிக்கு
இவன் கூறுகின்றது புனைந்துரையாகும் என்று நினைத்துப் பின்னும்
களவு ஒழுக்கம் வேண்டித் தலைமகன் கூறியது.

இதுவும் ஒருக்கற்று : மேலத்தேரே இயைபு
இன்று. (3)

பா. பா - ம. கவ்விது.

கா. 4.

ப. 4.

தாம்வேண்டி னல்குவர் காதலர்
யாம்வேண்டுங்

கவ்வை யெடுக்குமில் ஓர்.

(கா - உ.) என்பது.—கெஞ்சே ! நம்மாற் காதலிக்கப்பட்ட
கரிகையர், இன்னும் தாமே நல்க வேண்டின் தம்மை கல்குவர் : ஆக
வால் இவர்பெயர் நினைத்து இறந்துபடுதற்கு இயையும் இடத்து அவர்
பெயர்கொண்டு யாம்கேட்க விரும்பும் கவ்வை எடுத்து உரையா நின்
நது இவ்லூர் எனவே தோழியைப் பிறர்போலக் கொண்டு கூறியது
பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—யாம் விரும்பும் அல்ல இவ்லூர் எடுத்
தார் : ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நம்முடைய
காதலார்க்கு என்றவாறு.

வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்துழி ஆற்றுளாகிய தலை மகட்கு இப்புணர்ச்சியை அயல்வர் தூற்று நின்றார் : ஆதலால் குரவர் தாமே விருப்பிக் கொடுப்பார் என்று தோழி தலைமகன் யாற்று வித்தது. யாம் வேண்டும் கவ்வை இவனுக்கு நாம் பெண்டிர் ஆனது புறத்தார் அறியவேணும் என்று சினைத்திருந்தவராகும். (4)

பி. பா - ம். வேண்டி.

7. அலரறிவுறுத்தல்

35

கா. 5.

உருஅதோ ஹூறிந்த கவ்வை யதனைப்
பெருஅது பெற்றண்ண நீர்த்து.

(கா - உ.) என்பது.—கெஞ்சே ! நமக்குச் சாலுறுவது ஒன்று அன்றே ஊர் அறிந்து உரைத்த கவ்வையானது ; அதனை அவர் அறி யாது நம்மை நிறையழித்தற்கு முன்னாம் பெருத்து ஓர் உபாயம் பெற்று வொத்த நீர்மையை உடைத்து இவ்வூர் என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஊர் அறிந்த அவர் உறுவது ஒன்றே : அலரைத் தீராகக் கொள்ளாது பெருத்து ஒன்றைப் பெற்றால் ஒத்த நீர்மைத்தாகக் கொள்ளப்படும் என்றவாறு.

அவர் அறிவுறுத்த தோழிக்கு அவ்வளினேன் என்றும் தமர் வரைவு உடன்படுவர் என்று தலைமகன் கூறியது இதுவு மொருகூற்று : மேலதனேடு இபைபு இன்று. (5)

கா. 6.

கண்டது மன்னு மொருநா
எலர்மன்னுந்

ப. 7.

திங்களைப் பாம்புகொண் டற்று.

(கா - உ.) என்பது.—யாம் எங்காதவியைக் கண்டு இன்புறம் தும் ஒரு நாளே : அதுகொண்டு மற்று எம்மைப் பிறர் உரைக்கின்ற அலரின் மிகதிடியது ஏங்கங்கம் எனின் திங்களைப் பாம்பு கொண்டாற் போலப் பலரும் எடுத்துரைக்கின்ற அத்தன்மைத் தென்றவாறு.

(ப - உ.) என்பது.—யான் கண்ணுற்றது ஒருஞர்று : அக் காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற் போல எல்லாரானும் அறியப் பட்டு அலர் ஆகாங்கின்றது என்றவாறு.

காப்புக் கைம்மிகப்பட்ட தலைமகள் வேறுபாடு கண்டு செய்விலி முதலாயினர் உற்று நோக்கிய குறிப்பைத் தலைமகள் கொண்டு ஒரு ராளைக்காட்சியே அலர் ஆகாங்கின்ற தென்று தோழிக்குக் கூறியது.(6)

கா. 7.

ப. 6.

களித்தொறுங் கள்ளுஞ்டல் வேட்டற்றுற் வெளிப்படுந் தோறு மினிது.

காமம் (கா
பின்னும்

- உ.) என்பது.—உலகத்துக் கள்ளுண்பார்க்குப்
அதனை உண்டு மகிழ்தலே வேண்டியிருக்கின்ற

பின் நும்

அத்தன்

மெத்தாக யாம் உற்ற காமமும் நெஞ்சே ! பிறர் மாட்டு வெளிப்படும்
தோறும் மிக இனிது எனக்கு என்ன வியப்போ என்றவாறு.

36

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—மயங்குந்தோறும்
நற்போலக் காமமும் அலர் ஆகுந்தோறும்

கள்ளுண்டலை விரும்பி
இனிது ஆகும் என்ற
வாறு.

அலர் அறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்பம்
ஆயிற்றே இவ்வலர் என்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.
வெளிப்படுந்தோறும் இனிது என்றது விரைந்து வெளிப்படுதல்
குறிப்பு.

(7) கா. 8.

ப. 5.

மலரன்ன கண்ண வாருமை யறியா
தலரெமக் கீத்ததில் ஒர்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! மலரை ஒத்த கண்ணே உடையாளாகிய நங்காதலியது அருமை சிறிதும் அறியாதே அலருரையை மிகச்சொல்லித் திருக்கின்றது இவ்வூர் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பூ ஒத்த கண்ணைது அருமை அறியாதே இவ்வூரவர் எங்கட்கு அலரைத்

இற்பிறப்பின்
தந்தார் என்ற
வாறு.

எனியாரைச் சொல்லுமாறு போலச்
சொல்லுகின்றூர் என்றவாறு ஆயிற்று. தமது புணர்ச்சி
அலராயிற்றென்று தோழி கூறியது. (8) கா. 9.

ப. 2.

ஹரவர் கவ்வை யெருவாக
வண்ணைசொன்
நீராக நீரூமிந் நோய்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நம்மைத் தான் எய்தப் பெறுமையா ஹள்ளவாறு அருமை அவள் தனக்கும் ஒக்கும் அன்றே. அதனால் ஹரவர் உரைக்கும் கவ்வை தானே ஏருவாகத் தாய் சொல்லும் செறுத்துரையே நீராகக் கொண்டு நெடிது வளரும்போலும் இந்நோயானது இவள் திறக்கும் என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஹரார் எடுத்த அலர் ஏருவாக அண்ணை சொல்லும் சொல் தண்ணீராக இந்நோய் வளரா நின்றது என்றவாறு.

அலரினுன் ஆற்றாள் ஆய தலைமகள் தோழிக்குச் சீவுவிரண்டுக்கும் வரைவு கடாவுதல் பயன்.

சொல்லியது:
(9) கா. 10.

ப. 10.

அலரெழு வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

8. பிரிவாற்றுமை

37

(கா - உ.) என்பது.—இவ்வகை அவர் தோன்றவே என் ஆருயிர் சிற்கும்; அங்கனம் ஆதலைப் பலரும் அறியாதே அலரினைக் கூறுகின்றார் என் பாக்கியத்தால் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நமது புணர்ச்சியான் வந்து அவர் எழுதவினாலே அவளது ஆருயிர் சிற்கும்: அவ்வாறு உயிர் சிற்றலை எங்கள் புண்ணியத்தினாலே பலர் அறியாராயினார்; அந்வராயின் எனக்கு ஏதிலாய் அவர் தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார் என்றவாறு.

நொதுமலர் வரைய வந்துழி இறந்துபடுவாளாயினால்: ஆயிடை இவ்வளர் எழுதவினாலே இனிப்பிறர்க்குக் கொடார் என்று அவள் உயிர் நீங்காதாயிற்றென நொதுமலர் வரைய வந்தமை தோழி தலை மகற்குக் கூறியது. (10)

இத்துணையும் களவு.



கற்பியல்.

(கா - உ.) தலைமகன் கூற்று முடிந்தது. இனித்தலைமகள் கூற்றுக் களவி வருமாறு. இங்ஙனம் இவன் நீங்கிய ஆற்றுமை அவட்கும் ஒக்கும் ஆகலான் மற்று இதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலே யதிகாரம்.

8. பிரிவாற்றுமை.

(ப - உ.) பிரிவாற்றுமையாவது அலர் அறிவுறுத்தப்பட்ட தலைமகன் தலைமகளை வரைந்து கொண்டதன் பின்பு ஆயினும் வரைவதன் முன்பு ஆயினும் பிரியும் காலத்து ஆற்றுமை. மேலதனேடு இயைபும் இது. இஃது ஈண்டு விசேஷத்துக் கூறியது என்னை? காதற் சிறப்பு உரைத்தவின் தலைமகன் கூறினவும் நானுத்துறவு உரைத்தவின் தலைமகன் கூறினவும் பிரிவு ஆற்றுமையன்றே எனின், இவை எல்லாம் களவு காலத்து ஓரிடக்க்கு உறைவதோர் புணர்ச்சியிற் பிரிவால் வருந்தும் கூற்றெனின் அஃது அற்று அன்று. *ஒதல், காவல், பகை தனி விளை, வேந்தற் குற்றழி, பொருட்பினி என்னும் ஜந்தினும் ஒன்று காரணமாக நாடிடை விட்டும் காடிடை விட்டும் தலைமகன் பிரியும் காலத்து ஆற்றுமையென்று கொள்க. இது முதலாகக் கற்பு என்று கொள்ளப்படும்.

*“ஒதல் காவல் பகை தனி விளையே

வேந்தற்க் குற்றழி பொருட்பினி பரத்தையென் ரூங்க வாழே அவ்வயின் பிரிவே.”

—இறையனார் களவியல், குத். 35.

ப. 1.

இன்கண் ஹடைத்தவர் பார்வல்
 பிரிவென் னும்
 புன்கண் ஹடைத்தாற் புணர்வு.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! வண்கண்மை
 சிறிதும் இன்றிப் பெரிதும் இன்கண்மை யுடைத்தாய்
 இருந்தது அவர் வந்து நோக்கிய நோக்கமானது :
 இனிமற்று இவ்வாறு அன்றி நமக்குப் பெரிதும்
 மாற்றலாகப் (பிரிவென் னும்) புன்கண்மை
 உடைத்தாயிற்று அவர் நம்மோடு கூடிய
 கூட்டமெனவே அவர் நோக்கம் பயந்தது இனிய
 புணர்ச்சியை : புணர்ச்சி பயந்தது பெரியதோர் புன்
 கண்மை ; இனியாம் உய்யுமாறு எங்கணம் என்று தலைமகள்
 சொல்லியது பொருள் என்றவாறு.

தன்னெஞ்சிற்குச்

(ப - உ.) என்பது.—நாம் காதலரை வரவு பார்த்திருக்கும்
 இன்பத்தை உடைத்து : அவரைப் புணர்ந்திருக்கும் இருப்புப்
 ராலோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்தென்றவாறு.
 அது
 பிரிவ

வரவு பார்த்தல் களவு காலத்து வரவு பார்த்தல்.

தலைமகன் பிரிய வூற்று குறிப்புக் கண்டு வேறுபட்ட தலைமகனை இவ்வேறுபாடு ஏற்றி னன் ஆயிற்றென்று வினாவிய தோழிக்குத் தலைமகன் கூறியது. (1)

பரி. பா - ம. ‘பிரிவங்கும்’.

கா. 2.

ப. 3.

இன்னு
மின்னு

தினனில்லூர் வாழ்த
தினியார்ப் பிரிவு.

எதனினு

(கா - உ.) என்பது.—உலகத்து ஒருவர்க்கு மிகவும் இன்னுதது பாதோ வெளின், தமது இன்பத் துண்பங்கட்கு உடனுற வொத்த இனம் ஏதும் இல்லாத ஊரின்கண் தனித்து இருங்கு வாழ்தலாகின்ற

இது பெரிதும் இன்னுது; இனி மற்று இதனினும் சால இன்னுத நெஞ்சே! யாதெனின்? கற்புடை மகளிர் தம் காதற் கொழுங்கரப் பிரிந்திருக்கும் பிரிவானது எனவே இவர்க்கு உயிரன்ன கேளிர் இவரல்லது இல்லை என்று தனது ஆற்றுமை கூறினாயிற்று என்றவாறு.

(ப - உ.) என்பது.—தமக்கு இனம்இல்லாத ஊரின்கண் இருங்கு வாழ்தல் இன்னுது; அதனினும் இன்னுத இனியாசைப் பிரிதல் என்றவாறு.

பிரிவனர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துண்பமும் உளவாம் என்று பிரிவு உடன்படாது தோழி கூறியது.

எங்கட்டு

(2) கா. 3.

ப. 4.

அளித்தஞ்ச வென்று ரூரைதீப்பிற்
றேறியார்க் குண்டோ தவறு.

றெளித்தசொற்

8. பிரிவாற்றுமை

39

(கா - உ.) என்பது—முன்னம் தாமே வந்து தலையளித்து இனி
நீயாதும் அஞ்சேல் ஒருகாலும் : நின்னிற் பிரியேன் ; பிரியின் ஆற்
நேன் : என்று ஒரு சூழ்நிலை போலத் தம் உரையால் தெளிவிக்கப்
பட்டாரைத் தாமே விட்டு நீங்கின் தாம் அங்கங்கும் தெளிவித்த
சொல்லினே இது நமக்கு ஒரு தீர்வுரை என்று தேறினவர்க்கு உண்டோ
ஒரு தவறு என்றவாறு.

(ப - உ.) என்பது —நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரி
யேன் : நீ அஞ்சேல், என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர்
தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்களுக்கு வருவதொரு குற்றம்
உண்டோ என்றவாறு.

நன்மையைப் படர்க்கை போலக் கூறினார்.
பிரிவுணர்த்திய தோழிக்குப் பிரிவு உடன்படாது
கூறியது.

தலைமகள் வெசுட்சிக் குறிப்பாற்
(3)

பரி. பா - ம. “ வென்றவர் நீப்பிற் ”.

கா. 4.

ப. 8.

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின
னாரிதவர்

நல்குவ ரெண்ணு நசை.

(கா - உ.) என்பது.—இங்ஙனம் தமது உரைதேறிப் பிரிவின் இயல் அஃது என்று இருங்க நமக்கு இஃது ஒழிந்து பிரிவினையும் நமக்குத் தாம் உரைக்கும் வன்கண்மையும் உடையராயின் இனி மற்ற வர் வந்து தலையளிப்பார் என்னும் பற்றுடைமையும் அரிது என்ற வாறு.

(ப - உ.) என்பது.—பிரிவினை
உடையராயின் அவர் மற்றது வந்து

உரைக்கும் வன்கண்மையை
நல்குவர் என்னும் ஆசையில்லை
என்றவாறு.

பிரிதலும் ஆற்றுதலும் உலகியல் என்று
தோழிக்குத் தலைமகள் கூறியிருது.

நெருங்கிக் கூறிய


(4) கா. 5.

ப. 5.

ஓம்பி னமைந்தார் பிரிவோ ம்பன்
மற்றவர்

நீங்கி னரிதாற் புணர்வு.

(கா - உ.) என்பது.—தோழி நமது நெஞ்சோடு அமைந்த நம்
காதலரை இனிப்பிரிவு குறிக்கொண்டு செல்லாமற் பாதுகாப்பாயாக ;
மற்று அவர் பிரிவினைப் பாதுகாவாய் ஆயின் மற்று அவர் நீங்குவர் :
நீங்குவராயின் கூடுதல் சால அரிது எனவே யான இராத்துப்புதலும்
உண்டு என்பது பொருள் என்றவாறு.



40

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.)

வைக் காக்க.

என்பது.—காக்கலாம் ஆயின் அமைந்தாருடைய பிரி
அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது என்றவாறு.

மேற்
தோழிக்கு

றலைமகள் சொற்கேட்டு யாது சொல்வேன்
அவர் பிரியாமற் கூறு என்று தலைமகள் கூறியது.

என்ற

(5) கா. 6.

ப. 6.

செல்லாமை யுண்டே வெனக்குரை
மற்றுத்தன்

வல்வரவு வாழ்வார்க் குரை.

மின்

(கா - உ.) என்பது.—தோழி நமக்கு உயிராகிய நம் காதலர் நம் நீங்கிச் செல்லாமை உளதாயின் அதனை எனக்குச் சொல்லு

வாயாக ; மற்றுத் தனது விரைய வருகின்ற
உயிர் வாழ்வார்க்குச் சொல் எனவே யான்

வரவினைப் பின் இருந்து
உயிர் வாழ்வதில்லை என்
பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதலர் போகாமை உண்டாயின் எமக்குக்
கூறு ; பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவரென்று நீ சொல்லுகின்ற
வரவினைப் பின்பு உள்ளாய் வாழ்வார்க்குக் கூறு என்றவாறு.

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனது
மென்று ஆற்றுளாயது கண்டு கடிது வருவர்
மகன் ஆற்றுமை கூறியது.

வரவு நீட்டிக்கக் கூடு
என்ற தோழிக்குத் தலை கா.
(6)

7.

ப. 7.

அரிதாற்றி யல்லனேய் நீக்கிப்
பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

(கா - உ.) என்பது—தத்தம் கொழுங்கைப் பிரிந்த பிரிவின்கண் தமக்கு அல்லைச் செப்பும் நெஞ்சுறுவது யாது அதை வாவாத் தணித்தும் மற்றும் அரியவை பொறுத்தும் இங்ஙனம் பிரிவு ஆற்றிப் பின்னும் இருந்து கம் உயிர்வாழும் பெண்டிரும் பலர் இவ்வுலகத்து எனவே யான் இருந்து வாழ்தல் எவ்வாற்றானும் அரிது என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(ப - உ.) என்பது—பொறுத்தற்கு அரியதனைப் பொறுத்து அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலவர் நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் உலகத்துப் பலர் என்றவாறு.

அரியது அரிது ஆயிற்று—அதனைப் பொறுத்தலாவது பொழுதுங் குழலும் முதலாயினவற்றுன் வரும் துன்பத்தைப் பொறுத்தல். அல்லல் நோயானது—காமவேதனை. பிரிவாற்றுதல்—புனர்ச்சி பின் மையைப் பொறுத்தல். இவ்வாறு உலகியற்கை யாதலால் நீ ஆற்றுப் பூகின்றது தக்கது அன்று என்று தோழி தலைமகளை நெருங்கிக் கூறியது. (7)

8. பிரிவாற்றுமை

ப. 9.

கா. 8.

அுரித்ரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

(கா - உ.) என்பது.—தோழி! உலகத்தினில் தம் உற்றூர் சுற்றும் ட்டார் என்னும் அவரவர் மாட்டும் தேறும் தேற்றம் அரிது; மற்று இதற்கு என்னை காரணம் எனின் இன்றியமையாத் தன்மையாகிய இனியறிவுடையார் மாட்டும் கூடப்பிரியின் வழாப் பேதையரினி ஞாப(?) பிரிவென்பதும் ஒரு நிலத்து உள்தாகலான் என்றவாறு.

(ப - உ.) என்பது.—உலகத்து ஒருவரைத் தேறும் தேற்றம் அரிதே: அறிவுடையார் மாட்டும் ஒரு காலத்தே பிரிவு உண்டாம் ஆதலீன் என்றவாறு.

தலைமகன் பிரிந்தா னென்று கேட்ட விடத்து நின்னிற் பிரிவேன் என்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது. (8)

கா. 9.

ப. 2.

துறைவன் றுறந்தமை தேற்றுகொன்
யிறையிறவா நின்ற வளை.

முன்கை

(கா - உ.) என்பது.—தோழி!
பிரிந்தமை அறியாவோ? அறியும்:
சங்கினின்று நிங்கா நின்றன வளை:

இவை நம் துறைவன் நம்மைப்
என்னையோவெனின் முன்கைச்
எனவே தன் தோள் மெலிவு

பார்த்துத் தளர்வற்றுள் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—துறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவி யாவோ? என் முன்கையின் இறையைக் கடவு சின்ற வகீ என்ற வாறு.

முன்பே அறிதலான் உடம்பு மெலிந்தது என்றவாறு ஆயிற்று. பிரியாரென அறிவுறுக்கும் தோழிக்கு ஸி சொல்ல வேண்டா: யான் அறிந்தேன் என்று தலைமகன் கூறியது. (9)

பரி. பா - ம். தேற்றுதோ.

கா. 10.

ப. 10.

தொடிற்சுடி னல்லது காமநோய்
விடிற்சுட லாற்றுமோ தி.

போல

(கா - உ.) என்பது.—தோழி! தன்ஜைக் கிட்டித் தொட்ட காலத்துப் புறஞ்சுடும் அல்லது காமத்தீப் போல விட்டுநின்ற காலத்து வெவ்விதாகி நின்று உள்ளே சுடுதலை யறியுமோ உலகத்துத் தீ என்றவாறு.

6

42

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—தீண்டினுற் சுடும் அது அல்லது காமம் போல நிங்கிற் சுடவற்றே தீ என்றவாறு.

தலைமகன் பிரிந்துழித் தலைமகளது ஆற்றுமை
கண்டு தோழி கூறியது.

(10)

(கா - உ.) இனி மற்று இங்வனம் பிரிவு ஆற்றுளாகிய தலைமகள் தலைமகளை நினைந்து உறமெலிந்து தோழிக்கும் தன்னெஞ்சிற்கும் சொல்லித் துயர் உறுகின்றமை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

9. படர்மேலிந்திரங்கல்.

(ப - உ.) படர் மெலிந்திரங்கலாவது தலைமகன் மென உற்ற துன்பத்தினை மெலிந்து இரங்குதல்.

பிரிந்துழிக் கது

பிரிந்துழி யுற்ற

துன்பம் ஆவது போனான் என்று கேட்ட காலத்து வருவது ஜன் மன நிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற்பாடு தோற்றும் ஆதலான் அதன்பின் கூறப்பட்டது.

கா. 1.

ப. 2.

மறைப்பன்மன் யானிதோர் நோயை
மிறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.

(கா - உ.) என்பது—தோழி ! நம் துணைவ ராணவர் பிரிந்த விடத்து நம்துயர் பிறர்க்குப் புலனுகாமை மறைக்குமதுவே நம் பெண் மைக்கு இயல்பு என்று என்னை நீ இடத்து உரைக்க வேண்டுவது இல்லை. இந்நோயினையான் பிறர் அறியாமை மறைப்பேன் ; மறைத்த இடத்தும் இறைப்பவர்க்கு ஊற்று நீர் போலத் தானே மிகா நின்றது என்றவாறு.

(ப - உ.) என்பது. —இந்னோயை யான் மறையா சின்றேன் ; மறைக்கவும் இஃது இறைப்பார்க்கு ஊற்று சீர்போல மிகாங்கின்றது என்றவாறு.

தலைமகள் ஆற்றுமை கண்டு இதனை இவ்வாறு தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

புலப்பட விடுதல்
(1). கா. 2.

ப. 3.

கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நானுத் தரும்.

(கா - உ.) என்பது.—தோழி ! இங்ஙனம் பெருகிச் செல்ல சின்ற படர்நோயை யான் இனிப் பலர்க்குப் புலனுகாமை மறைத்த ஹும் அறியேன் : மற்று இப்படர்நோய் செய்தார்க்குச் சென்று ஒரு தூது உரைக்கக் கருதின் மற்று அதுவும் பெரியது ஓர் நானுதலைத் தருமாயிராங்கின்றது : இனி என் வினையும் யான் அறிகிலேன் என்ற வாறு.

9. படர்மேலிந்திரங்கல்

43

(ப - உ.) என்பது.—இந்னோயை மறைக்கவும் அறிகின்றிலேன் ; இந்னோயைச் செய்தாற்குச் சொல்லி விடவும் நானும் ஆகா சின்றது என்றவாறு.

இவ்வாற்றுமையைத் தலைமகற்குச் சொல்லி

விடுவேரம் என்று தலைமகள் குறிப்பு
கூறியது.

அறிதற்பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள்
(2)

கா. 3.

ப. 1.

துப்பி னெவன்செய்வார் மற்கொ
றயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

(கா -
யாதினீச்

உ.) என்பது.—யகைவர் மாட்டு வலிசெய்யும் பொழுது
செய்வார்கொல்லோ? துயர் வரவினை நட்டார் மாட்டுச்
செய்கின்றவர் என்றவாறு.

(ப - உ.) என்பது.—வன்மை செய்யவேண்டும் இடத்து யாங்
யனம் செய்கின்றாரோ? மென்மை செய்யவேண்டும் நட்டோர்
மாட்டே துன்பம் வருத்தலீச் செய்கின்றவர் என்றவாறு.

இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகன்து
கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச்
சொல்லியது. (3)

பா. பா - ம. ‘செய்வர்’.

கா. 4.

ப. 7.

மன்னுயிரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல தில்லை துணை.

(கா - உ.) என்பது.—தோழி ! உலகத்து மன்னப்பட்ட உயிர்கள் அனைத்தையும் துயிலைப் பண்ணி அளிக்கக் கூட்டது இற்றை இராக்காலம் என்கின்ற இது ; பின்னர் என்னை அல்லது தனக்கு வேறு ஒரு துணை யில்லையாயிற்று ; எனவே இங்கு யானும் இராவுமே பிரியாது இருக்கின்றேம் என, இது மற்று என்னின் நீங்குவது எக்காலம் ? என்று இங்ஙனம் தன்னுடைப் படர் மெலிவினை உரைத்த வாறு ஆயிற்று என்று அறிக.

கள்

(ப - உ.) என்பது.—அளித்த இரா உலகத்து வாழ்கின்ற உயிர் எல்லாவற்றையும் துயிலைப் பண்ணி என்னை அல்லது வேறு துணையாக இருந்தார் இல்லை என்றவாறு.

இது கண்ணுறங்குகின்றது இல்லை என்று மகள் தோழிக்குச் சொல்லியது.

பிற்றை ஞான்று தலை

(4)

பா. பா - ம். ‘ வென்னல்ல ’.

கா.

5.

ப. 8. கொடியார் கொடுமையிற்
ரூங்கொடிய விந்தா
 ணைடிய கழியு மிரா.

(கா -

கொடுமை

உ.) என்பது.—நெஞ்சே ! நமக்குப் பிரிவு
செய்த அக்கொடியாரது கொடுமையினும்

என்பதோர்

தாம் சாலக்

கொடியவாய் இருந்தன : யாவை எனின், நம்மை ஒரு பொழுதும்
அறியாது இன்னுவாய் நெடியவாய்ப் பெருகிச்செல்லும் பல யாமங்
களை சிலையுறுப்பாக உடைய இந்நெட்டிரா என்றவாறு ; எனவே
அன்று நெடுகாமையும் இன்று நெடுகுதலும் கண்டு
வாறு ஆயிற்று.

மெலிந்துரைத்த

(ப - உ.) என்பது.—கொடியவர் செய்த

கொடுமை வோலக்

கொடியவாகா நின்றன. முன்புபோலன்றி
கழிகின்ற இராப்பொழுது என்றவாறு.

இக்காலத்து நெடியவாய்க்

இது பொழுது
சொல்லியது.

குச்

விடிகின்றது இல்லை என்று தலைமகள் தோழிக் கா.
(5)

6.

ப. 6. காமக் கடும்புன னீந்திக்
கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

(கா - உ.)
நூப் பெருகிச்

என்பது.—நெஞ்சே ! நமது காதலர் மாட்டுக் கருத்
செல்கின்ற இக்காம நோயாகிய கடும்புனல் வெள்

ளத்தை நீந்தி ஒருகால் கரைகாணப் பெறேனேகி மற்று
யிருள் யாமத்தும் யானே உளேன் : இனி இதற்கு
என்னை ? என்றவாறு .

அவ்விடை
உய்யுமாறு

(ப - உ.) என்பது.—காமம் ஆகிய பெருக்காற்றினை நீந்திக்
கரை காண்கின்றிலேன் ; அரையிருள் யாமத்தும் உறங்காதேன்
யானே யுள்ளென்ன மற்று உறங்காதாரில்லை என்றவாறு.

இது காதவர் குறித்த காள் வருந்துணையும் ஆற்றமாறு என்னை
என்ற தலைமகள் தன்னுள்ளே கூறியது. (6)

பி. பா - ம. ‘ யுளன் ’.

கா. 7.

ப. 5.

இன்பங் கடலற்றுக் காம மஃதுங்காற்
றுன்ப மதனிற் போது.

நாம்

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! இக்காமம் ஆகின்ற இதுதான்
அவரோடு கூடிவாழும் காலத்துப் பெருகும் இன்பம் கடல்

9. படர்மேலிந்திரங்கல்

45

றுனைத்து ; இனி இன்பத்தை அடும் காலமாகிய
பிரிவுக்காலத்துத் துன்பமானது அக்கடலினுஞ் சாலப்
பெரிது என்றவாறு.

(ப - உ.) என்பது.—காமப் புணர்வினால் நமக்கு வரும்
கடல் போலப் பெரிது. பிரிவினான், அஃது அடர்க்கும்
வரும் துன்பம் கடலினும் பெரிது என்றவாறு.

இன்பம்
காலத்து

இஃது இன்பம் உற்றார் துன்பம் உறுதல் உலகியல் என்று
ஆற்றுவித்த தோழிக்கு இன்பத்து அளவாயின் ஆற்றலாகும் : துன்பம் மிகுதலான் யான் ஆற்றல் அரிதென்று தலைமகள் கூறியது. (7)

பா. பா - ம. “காமமற்”.

கா. 8.

ப. 9.

‘உள்ளம்போன் ருள்வழிச் செல்கற்பின்
வெள்ளநீர்
நீந்தல மன்னேவென் கண்.

(கா - உ.) என்பது.—தோழி ! எனது உள்ளமானது அவர் உள்வழிச் சென்று என்மாட்டு வருதலின் மற்று அதுபோலத் தாழும் ஆண்டுச்சென்று கண்டு கண்டு ஒடி வருகற்பின் அங்ஙனம் அழுது அழுது பெருவெள்ளம் கோத்த நீர் நீந்துதலைச் செய்யல என்னே என் கண்களானவை : அதனால் என்னெஞ்சு போலத் தாழும் அவரைக் கண்டு மீளப்பெற்றுத் தடுக்குமினும் கலும்சின்றன என்றவாறு.

(ப - உ.) என்பது.—அவருள்ள இடத்து நெஞ்சினைப் போலக் கண்ணும் செல்ல வல்ல ஆயின் வெள்ளம் ஆகிய நீரின்கண் புகுங்கு நீந்தாவே என்றவாறு.

இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

(8) கா. 9.

ப. 10.

காமமு நா ஞை முயிர்காவாத்
கேளை வுடம்பி னகத்து.

தூங்குமென்

(கா - உ.) என்பது.—தோழி ! காதலர் பிரிவின்கண் பெருகிய காம நோயும் அது பிறர் அறிதற்கு நானுவதோர் நான்மும் என்னும் இவை இரண்டும் தானேயும் நிலையின்றி வாடுகின்ற எனது உயிரே காத்தண்டாகக் கணம் ஒக்கத் தூங்காஙிற்கும் : இக்கணம் பொறுக்க வாத எனது உடலிடத்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—வேட்கையும் தண்டாகத் தூங்காஙின்றது பொறுக்க

நான்மும் என்னுயிரே காத்
மாட்டாத உடம்பினுள்ளே,
கின்று என்றவாறு.

தலைமகள் கருத்தின் பொருட்டு அவர் உள்வழிச் செல்வேம்
என்ற தோழிக்குப் போக நினைக்கும் ஒருகால் : அது

செல்வேம்
பெண்மை

46

திருக்குறள் - காமத்துப்பால்

அல்ல வென்று நினைத் துத் தவிரும் ஒருகால்
நிகழ்ச்சி அதுவென்று தலைமகள் கூறியது.

இப்பொழுது என் மன

(9)

கா. 10.

ப. 4.

காமக் கடல்மன்னு முண்டே
மேமப் புணையன்னு மில்.

யதுநீந்து

(கா - உ.) என்பது.—தோழி! அவரால் ஆகிய காம கோய் என்னும் பெருவெள்ளமானது மிகவும் உள்தே: மற்று இனி அது நீங்கிக் கரை ஏறு நிலைமைத்தாகிய இறுதி மிதவை ஈண்டு இல்லை என்றவாறு.

(ப . உ.) என்பது.—காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமம் ஆகிய புணை நிலையாக இல்லையே என்றவாறு.

இது தலைமகள் ஆற்றுமை கண்டு நெருங்கிய குறித்து நமக்குத் துணையாவார் இல்லை என்று தலைமகள்

தோழியைக்
சுறியது (10)

(கா - உ.)

இனி மற்று அப்பொருள் கடைக் கூட்டி வந்து எய்
இவளை வரைந்து எய்தி நெடுங்காலம் இன்புற்று இங்

ஙனம்
வரது

இயலும் என்பது பொருளாம் என
அன்றிப் பின்னும் அவன் வருதல்

அறிக. இனி மற்று இவ்
நீட்டித்த விடத்து இவள்

பெரிதும் காண்டல் விருப்பினளாகும் அன்றே தலைமகனை: அதனால்
மற்று இதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

10. (கா.) கண் விதுப்பழித்தல்—(பரி.) கண்
விதுப்பழிதல்.

(ப - உ.) கண் விதுப்பழிதலாவது கண் தனது விரைவினால்
அழிந்தமை தலைமகள் தோழிக்குக் கூறியது. பிரிவின்கண் துன்பம்
உற்றூர்க்குக் கண்ணீர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்று
மையை ஒன்றன் மேலிட்டுக் கூறுவார். அதனை முற்பாடு கண்ணின்
மேலிட்டுக் கூறுதலான் அதன்பிற் கூறப்பட்டது.

கா. 1.

ப. 6.

ஓடு வினிதே யெமக்கிந்நோய்

செய்தகண்

டா அ மிடர்ப்பட் டது.

(கா - உ.) என்பது.—தோழி ! சால வியப்ப இனியது ஒன்றே : யாது எனின், முன்னம் தாம் அவரைக் கண்டு பின் எமக்கு இவ்வாறு இடர்தரும் நோய் செய்த கண் தாம் இப்பொழுது அழுதும் துயிலா தும் இங்ஙனம் இடர்ப்பட்ட இது என்றவாறு.

(ப - உ.) என்பது.—எமக்கு இங்நோயைச் செய்த கண் இங்நோயைத்துப் பட்டது மிகவும் இனிது என்றவாறு. தாழும்

10. கண்விதுப்பழித்தல்

47

இது நின்கண் கலங்கிற்று : அஃது எனக்கு என்ற தோழிக்கு, அது மிகவும் இனிது என்று இன்னுதாயிற்று தலைமகள் கூறி பது.

(1)

பி. பா - ம். 'மிதற்பட்டது'.
கா. 2.

ப. 4.

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுமு

மதுநகத் தக்க துடைத்து.

(கா - உ.) என்பது.—தோழி ! நாம் இவரைக் கண்டு கைக்கொண்ட விடத்து மேல் நமச்கு இது வாய்க்கும் வாயாது என்றும் சீர்தூக்காது அன்று சடக்கெனத் தாமே நோக்கி இனிது இருங்கு தாமே கலுமூம் ; அது யாம் பெரிதும் சிரிக்கத் தக்கது ஏன்று உடைத்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—அன்று விரைந்து தாமே நோக்கி, இன்று தாமே கலுமானின்ற இது சிரிக்கத்தக்கது உடைத்து என்றவாறு.

இஃது ஆற்றுமையால் நக்க தலைமகளை இங்குதற்குக் என்னை ? என்று வினாவிய தோழிக்குக் கூறியது.

காரணம்

(2)

பா. பா - ம. ‘ மிதுங்க ’.

கா. 3.

ப. 2.

கண்டாங் கலும்வ தெவன்கொலோ
தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

(கா - உ.) என்பது.—இன்று இக்கண் தாம் மிகுஞ்து இங்ஙனம் கலும்வது என்னை கொல்லோ ? தம்மாலும் நம்மாலும் தடுத்தற் கரிய உறநோய் உறுதற்கு அன்று அவரைத் தாம் காட்டிற்றுக யாம் கண்டது என்றவாறு.

(ப - உ.) என்பது.—அமையாத நோயை யாம்

கண்டது அந்தோய் செய்தாரைக் காட்டுதலானே
யன்றே? பின்னைக் கண்கள்
தாம் காண்டல் வேட்கையால் கலுழுகின்றது யாவர்
கருதியோ என்றவாறு.

காட்டுவாராகக் கூடுதலே இது தலைமகள் காட்டுவாரில்லை
சொல்லியது.

யென்று தோழியைக் குறித்துச் சொ. 4.
(3)

ப. 1.

பேணது பெட்டா ருளர்மன்னே
கொண்களைக்
காணு தமைவில் கண்.

(கா - உ.) என்பது.—தோழி! இவ்விடர் இரக்கத்திற்கு ஏது
வாகிய கொண்களைப் பின்னுங் காணுவாயின் வாழுவாய் விட்டன

48 திருக்குறள் - காமத்துப்பால்

இக்கண்களானவை : இதற்கு என்னை காரணம் .
உலகத்துத் தம்மை விரும்பாதாரைத் தாம்
இல்லை என்றவாறு.

விரும்புவாரும் உள்ரோ? எங்கும் கண்டது

(ப - உ.) என்பது.—விரும்பத் தகாததனை
உள்ரோ? நம்மைக் காண்டல் விருப்பம் இன்றிப்

விரும்புவாரும்
போனவரைக்
கான்து இமைக்கின்றில் எம் கண்கள் என்றவாறு.

இதனை யொழியப் பிறவும் உளவோ என்றது. சொல்லாது
பிரிந்த தலைமகனது பெருமையை உட்கொண்டு வேட்கையாற்
கூறியது. விரும்பத்தகாது என்றமையாற் சொல்லாது பிரிதல்
ஆயிற்று.

(4)

பி. பா - ம். மற்றவர்க்கானு திமையல்.

கா. 5.

ப. 5.

மறைப்பெற ஹரார்க் காரிதன்று
லெம்போ
லறைப்பறை கண்ணு ரகத்து.

(கா - உ.) என்பது.—தோழி! அகத்து அடங்கு பொருளைப்
புறத்து எனிதிற் பெறுதல் இவ்லூரவர்க் கரிது அன்று: யார் மாட்டு
எனின் எம்போலக் கருத்துற்றது ஒன்றனை வெளிப்பட அறையும்
பறைபோலும் கண்ணினையுடையார் மாட்டு என்றவாறு.

(ப - உ.) என்பது.—எம்மைப்போல
அறைப்பறையர்கிய கண்ணை உடையார் மாட்டு
உளதாகிய மறையை அறிதல் ஹரார்க்கு எனிது
என்றவாறு.

வரையாது பிரியப்பட்ட தலைமகள் என் கண்ணினாலே இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலன்கா நின்றது; அதற்கு பாங்குவனம் செய்வேம் என்று தோழிக்குக் கூறியது. (5)

கா. 6.

ப. 9.

வாராக்காற் ருஞ்சா வாரிற் ருஞ்சா
வாயிடை

யாரானு ருற்றன கண்.

(கா - உ.) என்பது.—என் தோழி! அவர் இவ்விடத்து வாராத காலத்து எல்லாம் வரவு நோக்கி வருந்தித் துயிலப்பெரு; மற்று இனி ஒருகால் வந்தனராயின் பிரிவர் என்னை என்று அஞ்சித் துயிலப்பெரு; இங்கனம் இருவாற்றனும் அவ்விடத்து இவ்விடத்து இருங்கு அஞ்சு உற்றன என கணகளானவை என்றவாறு. ஆர் என்பது அரும் துயர் உற்றன என்றது.

அஞ்சு உற்றன.

(ப - உ.) என்பது.—அவர் வாராத காலத்துப் புணர்வு வேட கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவார் என்று அஞ்சித் துஞ்சா;

10. கண்ணிதுப்பழித்தல்

49

ஆவ்விரண்டு இடத்தினும் மிக்க துண்பம் உற்றன
கண்கள் என்ற

வாறு.

இது நீ உறங்க வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் இன்றே அவ்வ எஞ்சூன்றும் உறக்கம் இல்லை என்று கூறியது. (6)

கா. 7.

ப. 3.

தெரிந்துணரா நோக்கிய வுண்டன் பரிந்துணராய் பைத லுழப்ப தெவன்.

(கா - உ.) என்பது.—தோழி! பான் உன்னை ஒன்று விடுவே கின்றேன். மற்று அதனைச் சிறிது ஆராய்ந்து அறிந்து சொல்லுவாயாக: அவரிடத்துப் பரிந்து நோக்கிய என் மை உண்டு துகன்ற கண்ணுணவை அங்ஙனம் அன்று அறியாவாயினும் இன்று உற்ற இன்னும் உணராவாய் உறுதுபர் உழப்பது என் கருதிக் கொல்லோ? சொல் என்றவாறு.

(ப - உ.) என்பது.—முன்பு அவரை நல்லர் என்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண் இப்பொழுது வருத்தமுற்று நல்லர் என்று உணராவாய்த் துன்பம் உழப்பது ஏற்றுக்கு? என்றவாறு.

இது கண்ணின் அறியாமையைத் தோழிக்குக் கூறியது. (7)

கா. 8..

ப. 10.

படலாற்று பைத லுழுக்குங்
காமநோ யுற்றவெங் கண்.

கடலாற்றுக்

(கா - உ.) என்பது.—தோழி ! ஒருபொழுதும் துயில் மாட்டா வாய் இங்ஙனம் சால உறுதுயர் உழக்கும் : யாவை யெனின் கடலும் நிறையாற்றுப் பெருவெள்ளம் ஆகிய காமநோய் உற்ற என் கண்களானவை : யான் இதற்கு என் செயத்தகுவது என்றவாறு.

(ப - உ.) என்பது.—கடலினும் மிக்க காம நோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாழும் உறங்க மாட்டாவாய்த் துன்பம் உரு நின்றன என்றவாறு.

இது பிறக்கு இன்னுமை செய்தார் தமக்கும் இன்னுமை வந்தது என்று தோழிக்குக் கூறியது. இவை எல்லாம் ஒன்றின் ஒன்று வந்தனவாகக் கொள்ளப்படா. இவ்வதிகாரத்துக் காம வேதனைபாற கண்ணுக்கு உறுவன் எல்லாம் கூறப்பட்டது. (8)

பரி. பா - ம். 'செய்தவெங்'.

கா. 9.

ப. 8.

பெயலாற்று நீருலந்த வுண்க ஞாயலாற்று வுய்வினே யென்க ணிறுத்து.

7

50

திருக்குறள் - காமத்துப்பால்

(கா - உ.) என்பது.—தோழி! உய்தற்கு ஓர் உபாயம் இல்லாத உறுதுயரத்தை என் கண்ணும் மருவுறுத்தி வைத்துத் தாழும் அகத்துள்ள நீர் எல்லாம் சொரிதலின் இனிக் கதுழிமழை பெயலாற்றுவாய் நீர் ஒழிந்தன : என் மையுன்டு அகன்ற கண்ணுணவை : இனி யாதோ செய்த்தக்கது? என்றவாறு.

(ப - உ.) என்பது.—உயல் ஆற்றுத் தன் மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி உண் கண்கள் தாழும் அழுமாட்டாவசம் நீர் உள்ளன என்றவாறு.

கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின் கூறியது.

மாறின என்று கா. 10.

(9)

பி. 7.

ஒழைந்துழைந்துண்ணீராக
வேண்டியவர்க்கண்ட கண்.

விழைந்திழைந்து

(கா - உ.) என்பது.—தோழி! முன்னம் தாம் விரும்பியவரைக் கண்டு இன்புற்ற கண் இவ்வாறு விரும்பிக் குழைந்து அலமங்கு அழுது இங்களும் உண்ணீர் செலவு அற்றுப்போக : இனி இதற்கு என்னை செய்வது என்றவாறு.

(ப - உ.) என்பது.—அழுதலை உழுத்து உழுந்து உள்ள நீர் அற வனவாக, தாம் வேண்டினவரை

விருப்பி நெகிழிந்து கண்ட கணகள் என்றவாறு.

இவ்வாறு அழுதல் தகாது என்ற தோழிக்குக் கூறியது. (10)

பா. பா - ம். ‘உழங்துழங்து’.

(கா - உ.) இனி மற்று இங்ஙனம் பிரிவிடையாற்றுள்ளகிய தலை மகள் கண் கலுழுதலே யன்று மெய்பசத்தலுண்டு அன்றே! அதனை மற்று இதன் பின்னரே அவள் பசப்பினால் மதித்து உரைக்கின்றது மேலே அதிகாரம்.

உறுகின்ற பருவாலை

11. பசப்புறுப்பருவரல்:

(ப - உ.) பசப்புறு பருவாலைவது பசப்பு உறுதலான் வந்த வருத்தத்தைத் தோழிக்குத் தலைமகள் கூறியது. காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்ட பொருள் எப்தாக்கால் நிறம் வேறுபடுதலின் அதன் பின் இது கூறப்பட்டது.

கா. 1.

ப. 10.

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலைய ராவ ரெனின்.

11. பசப்புறுப்பருவரல்

(கா - உ.) என்பது.—தோழி! என் மேனியானது பெரிதும் பசப்பதாக; மற்று இது பட்டாங்கு எய்துதலால் முன்பு என்னைத் தமது அருட்குணங்களால் பெரிதும் விரும்புதல் செய்த அவர் மற்று யான் பசப்பினால் பருவால் உற்ற இங்கிலீஸ் ஒழிக்க வந்து தலையனிக்கும் நன்னிலையர் ஆவாராயின் என்றவாறு. நயப்பித்தல் - விரும்புவித்தல் என்று அறிக.

(ப - உ.) என்பது.—என் உடம்பு நிலையாக என்றும் தாக: நம்மைக் காதலிப்பித்தவரும் நம்மைப்போலத் துன்பம் ராயின் என்றவாறு.

பசப்ப

உறுவ

ஒ இவ்வாறு ஆற்றூய் ஆகின்றதனை நம் காதலர் கேட்பாராயின் செய்வினை முடித்தல் ஆற்றூது வருந்துவர் என்ற தோழிக்கு அவர் அத்தன்மையர் ஆகப் பெறின் என்றும் பசந்தால் தலைமகனது கொடுமை உட்கொண்டு கூறியது.

பா. பா - ம். நங்கிலையர்.

ஆகாதோ என்று

கா. 2.

ப. 3.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே
னவ்வளவில்
வள்ளிக்கொள் வற்றே பசப்பு.

(கா - உ.) என்பது.—தோழி! அவர் நம்மைப் பிரியாது உடன் வாழ்காலத்து ஒரு ஞான்று பெரிதும் இறுக இறுகத் தழுவிக் கிடங்கேன்; அவ்விடத்து என் கண் கிறிது அயர்ந்தவாகப் புடைபெயர்க்கேன்; அவ்வளவில் என் மேணிமேல் கையினாலே வாரிக்கொள்வது போல வந்து பரந்தது பசப்படு; எனவே இன்று என்? என்பது பொருள் என்றவாறு.

இனி உரைப்பது

(ப - உ.) என்பது.—முயங்கிக்கொடு கிடங்கேன் புடைபெயர்க் கேடன்: அவ்வளவிலே அள்ளிக் கொள்ளலாம்படி செறிந்தது பசலை ஈன்றவாறு.

இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றை நூன்று அவள் வேறுபாடு கண்டு இருங்கு எற்றினான் ஆயிற்று என்று துறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது. (2)

நா. 3.

ப. 2. விளக்கற்றம் பார்க்கு

மிருளேபோற் கொண்கண்

முயக்கற்றம் பார்க்கும் பசப்படு.

(கா - உ.) என்பது.—உலகத்து விளக்கினது அற்றம் பார்க்கும் இருளே போவத் தானும் என் நிறம் கவர்தற்கு அவர் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பித்தற்கு; ஒரு தீர்வு இல்லையோ என்றவாறு.

(ப)

போலக்

- உ.) என்பது.—விளக்கின் இறுதி பார்க்கும் இருளைப் கொண்கணது முயக்கத்தின் இறுதி பார்த்து நின்றது பசப்பு என்றவாறு.

இஃது அவர் பிரிந்தது இப்பொழுது ஆகவின் வந்தது என்ற தோழிக்குத் தலைமகள் சுறியது.

பசப்பு யாங்கனம்

(3) கா. 4.

ப. 4.

உவக்காணெங் காதலர் செல்வா
ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது.

(கா-உ.) என்பது.—தோழி! கேளாய் அவர் பிரிந்தது பெரிது கொல் என்று கருதவேண்டா; போய் அங்கே காண்: எம் காதலர் இப்பொழுது செல்வார் ஆயினர். மற்று அவ்வளவில் இங்குக் கான் என்மேனி ஓர் பசப்பு வந்து ஊர்வது என்றவாறு.

(ப - உ.) என்பது.—உங்கே பாராய் எம் காதலராய்ச் செல்கின் ரூசை : இங்கே பாராய் என்மேனி மேலே பசப்புப் பரப்பதனை என்ற வாறு.

இஃது அவர் பிரிந்தது இப்பொழுதா யிருக்கப் பசலீ பாவா நின்றது : வரும் அளவும் யாங்கனம் ஆற்றதும் என்று தலைமகள் கூறியது.

(4) கா.

5.

ப. 5.

உள்ளவன் மன்யா நுரைப்ப
தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு.

(கா - உ.) என்பது.—தோழி ! யான் முதகுவர் ஆகிய பெரி போரையும் முகம் நோக்குதல் இன்றி எப்பொழுதும் மற்று அவரையே என் நெஞ்சினால் நினைத்திருப்பது பெரிது ; மற்று என் நாளை ஒல் உரைப்பதும் எப்பொழும் அவர் தம் குணத்திறமே ; இங்கனம் அவரிடை அற்றம் இன்றி எனது உரையும் மனமும் ஒருங்கு கல்திருப்பவும், இவ்விடத்து வருகின்றது அற்றம் பார்த்தல் செய்வது அல்லாதயும் மற்றிது ஓர் வஞ்சனையாம் இத்துணையே பசக்கின்ற பசப்பு என்றவாறு.

(ப - உ.) என்பது.—யான் எக்காலமும் நினைப்பேன் ; என்றால் சொல்லுவது அவர்திறமே ; இத்தன்மையேன் ஆகவும் பசலீ பாவா நின்றது ; இதற்கு நினை யான் அறிகின்றிலேன் என்றவாறு.

முன்பு களிவு காலத்து வேட்கையால் அவரது செயலைக் கூற வும் நினைக்கவும் ஆற்றுமை நிங்கும் : இப்போது அதுபோல் அன்றை ஆற்றுமை மிகானின்றது என்று கூறியது. (5)

11. பசப்புறுப்புவரல்

கா. 6.

ப. 7.

பசந்தா விவளென்ப தல்லா விவளைத்
துறந்தா ரவரென்பா ரில்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! இவள் பசந்தாள் பசந்தாள் என்று எப்பொழுதும் என்னைக் குறை சொல்லுவது அல்லாமல், இவ் தோப் பிரிந்து நின்றார் அவர் : மற்று இது காரணமாகத் தன் மேனி பசந்தாள் இவள் என்று இங்ஙனம் சொல்லுவார் எமக்கு ஒருவரும் இல்லை என்றவாறு.

(ப - உ.) என்பது.—இவள் பசந்தாள் என்று எனக்குக் குற்றம் தாழைது அல்லது இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமை சொல்லுவா ரில்லை என்றவாறு.

இப்பசத்தல் ஆகாது என்ற தோழிக்குத்
தலைமகன் கூறியது.(6) கா. 7.

ப. 8.

நயந்தவர்	நல்காமை	நேர்ந்தேன்
பசந்தவென்		
பண்பியார்க்	குரைக்கோ	பிற.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! முன் எம்மைப் பெரிதும் பெந்து அளித்தவர் தாமே பின் இடையைறவு இன்றிக் கடைபோக நல்காமையைக் கண்டு நேர்ந்தேனுகி மேனி பசந்த என் பருவரவினை வேறு யார்க்குச் சொல்லி ஆற்றவேண்டு என்பதனால் இது தோழி கேட்பக் கூறிய கொடுமைக் கூற்று என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நம்மாற் காதலிக்கப் பட்டவர் அருளாமையை இசைந்தேனுகப் பசந்த எனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன் என்றவாறு.

காதலர் பிரிந்துழி ஆற்றியிருத்தல் பெண் கடன் என்ற தோழிக்கு, யானும் ஆற்றுவேஞுக இப்பசப்பையாவரால் நீக்குவேன் என்று வெகுண்டு கூறியது. (7)

கா. 8.

ப. 9.
சாயலு நானு மவர்கொண்டார்
கைம்மாரு
நோயும் பசலையுந் தந்து.

(கா
போலும்

- உ.) என்பது.—தோழி! மயில்போலும் சாயலும் உயிர் நாணமும் என் காதலராகியவர் கொண்டு ஏனினார்; தாம் அவை கொண்டு ஏனினார். அதற்குக் கைம்மாருக எனக்கு இவ்வுறுதுயரும் பசப்பும் என்னும் இவை இரண்டும் ஒருங்கு தந்து என்றவாறு.

12. தனிப்படர்மிகுதி.

(ப - உ.) என்பது.—தனிப்பட்ட மிகுதியாவது தனிமை யான் வந்த துண்ப மிகுதி கூறுதல். யாம் பசுப்பு உற்று வருஞ்துகின்றாற் போல் அவரும் வருஞ்துவர் எனின் இப்புணர்ச்சி இடையருமல் இனிது நடக்கும் என்று நினைத்துத் தனது துண்பத்தினைக் கூறுத வான் அதன்பின் இது கூறப்பட்டது.

கா. 1.

ப. 5.

ஓருதலையா விண்ணது காமங்காப்
விருதலை யானு மினிது.

போல

(கா - உ.) என்பது.—நெஞ்சே! இவர் மாட்டு ஒருவழிப்பட ஒத்து நிற்பது அன்றிக் காமம் ஓருதலைபற்றி நிற்பது இன்னது; காவினது பார்ம்போல இருதலையானும் ஒத்து நிற்பது உள்ளாயின் மிகவும் இனிது என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஒருதலை அன்பினால் உண்டாகிய இன்னது: காவினது பார்ம் போல இரண்டு தலையும் ஒத்த உண் உண்டாகிய காமமே இனிது ஆவது என்றவாறு.

காமம்
அன்பி

இது மேற்கூறிய சொற்கேட்ட பாங்கு ஆயினர் அன்பு. செய்வாரைத் தலைவன் அருள் செய்வன் என்று நகைக் குறிப்பினுற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயன் இல்லை என்று தலைமகள் கூறி பது. (1)

பா. பா - ம். ‘தலையான்’.

கா. 2.

ப. 2.

தாம்வீழ்வார் தம்வீழுப் பெற்றவர்
காமத்திற் காழில் கனி.

பெற்றுரே

(கா - உ.) என்பது.—நெஞ்சே! உலகத்துத் தாம் விரும்பிய தலைவர் தம்மையும் விரும்பித் தலையளி செய்யப்பெற்ற மகளிர் பெற்றுரே காமம் ஆகிய விரை இல்லாத கனியினை என்றவாறு.

(ப - உ.) என்பது.—தாம் காதவித்தாரால் தம்மைக் காதவிக்கப் பெற்றவர் பெற்றுர் ஆவர் : காம நுகர்ச்சியின்கண் பரல் இல்லாத தோர் பழும் என்றவாறு.

தடையின்றி நுகரலாம் என்றவாறு ஆயிற்று. புணர்வு வேட்ட நெஞ்சிற்கு யாம் நல்வினை செய்கிலேம்; செய்தேம் ஆயின் அவரும் காதவிப்பர்: அவர் மாட்டுக் காதல் இன்றுக வருஞ்ச வேண்டா என்று தலைமகள் கூறியது. (2)

பா. பா - ம். ‘காமத்து’.

கா. 3.

ப. 6.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றுல் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கு மளி.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! வையத்து உயிர் வாழ்வார்
அணைவர்க்கும் மழை பொழிந்த அத்தன்மைத்து : யாதோ எணின்
விருப்புற்று வாழும் மகளிர்க்கு அங்ஙனம் விரும்பத் தக்கோர் ஆகிய
தலைவர் அளிக்கும் தலையளி என்றவாறு.

(ப - உ.) என்பது.—உயிர் வாழ்வார்க்கு
போலும் : காதவித்தார்க்குக் காதவிக்கப்பட்டார்

மழை பெய்தாற்
அருளும் அருள் :

அஃது இல்லார்க்கு வாடுதலே உள்ளது என்றவாறு.

இது நின்மேனி பொலிவு அழிந்தது என்ற தோழிக்குத் தலை
மகள் கூறியது. (3)

கா. 4.

ப. 7.

வீழுநர் வீழுப் படுவார்க் கமைந்ததே
வாழுந மென்னுஞ் செருக்கு.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! தாம்
வரால் தம்மை விரும்பப்படுவார் யாவர் சிலர் ;
தது யாது எனில் வையத்து வாழ்கின்றேம்

விரும்பினராகிய தலை
மற்று அவர்க்கு அடுத்
யாம் என்னும் மனச்

செருக்கு என்றவாறு.

(ப - உ.) என்பது.—தாம் காதலித்தாராற்
காதலிக்கப்படுவார்க்கு அமையும் : உலகின்கண் இருந்து
உயிர் வாழ்வோம் என்னும் களிப்பு என்றவாறு.

இது
அமையும்
கூறியது.

தலைமகன் இருந்தாலும் பயன்
என்று வாழ்க்கையை என்று

இல்லை : அதில் சாதல்
முனிந்து தோழிக்குக்
(4)

பி. பா - ம. ‘கமையுமே’.

கா. ५.

ப. 4.

நாங்காதல் கொண்டார் நமக்கீவன்
செய்பவோ

தாங்காதல் கொள்ளாக் கடை.

(கா - உ.) என்பது.—நாம் காதல் கொண்டிருக்கின்ற காதலர்
தாழும் நம்மாட்டுக் காதல் கொள்ளாதபின் நமக்கு என்ன துணையை
செய்வரோ? யாதும் செய்யார் ; அதனால் யாம் இத்தனிப்படர் உறு
தலே உள்ளு என்றவாறு.

என்பது.—நாம் காதலித்தால் அக்காதல் நமக்கு? அவர் தாம் காதலியாத விடத்து என்றவாறு.

யாத்

12. தனிப்படர்மிகுதி

57

புணர்வுவேட்ட நெஞ்சிற்கு நின் காதலினால் பயன் இல்லை என்று தலைமகன் கொடுமையை யுட்கொண்டு அவன் பாங்காயினூர் கேட்பத் தலைமகன் கூறியது. (5)

பி. பா - ம். ‘கொண்டால்’ ‘செய்யவோ’.

கா. 6.

ப. 3.

உருஅர்க் குறுநோ யுரைப்பாய்
கடலீச்

செழுஅஅய் வாழிய நெஞ்சு.

(கா - உ.) என்பது.—நெஞ்சினால் நம்மொடு சிறிதும் பரிவு உருாயிய நம் காதலர்க்கு நாம் உறுநோய் கூடக்கூடச் சென்று சென்று கூறுவாயாக ; மற்று அல்லவாயின்

கடல் ஆகிய வெள்ளாநீர் ஒளியைச்
நெஞ்சே! என்றவாறு.

நம்மை வருத்துகின்ற பெருங்
செறுத்து வாழ்வாயாக : என்

(ப - உ.) என்பது.—என் நெஞ்சமே! என் மாட்டு அன்பு உரு
தவர்க்கு நீ உற்ற நோயைச் சொல்ல சினையா நின்றுய் : அதனினும்
ஙன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாய் ஆயின்
என்றவாறு.

இவை இரண்டும் முடியா என்றவாறு ஆயிற்று. தூதுவிடக்
கருதிய நெஞ்சிற்குத் தூது விட்டாலும் பயனில்லை என்று தலைமகள்
கூறியது. (6)

பி. பா - ம். ‘வாழியென்’.

கா. 7.

ப. 8.

வீழப் படுவார் கெழியிலரே தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே! நாம் விரும்பப்படுவார்
தாழும் நம்மாட்டு விரும்பப்படுவார் ஆயின் முன்னமே நாம் பேறுடை
மகளிர் ஆவோம் அல்லது, மற்று அவர் மாட்டு நாமே காதலை வைக்க
கப்பட்டோம் ஆயின் முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்
குப் பேறு பெற்றிலேம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நற்குணங்கள் பலவும் உடையார் என்று
உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் விருப்பம் இல்லார் ஆவர்; தம்
காதலரால் காதலிக்கப்படார் ஆயின் என்றவாறு.

இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளை இவ்வாறு கூறுவாய் ஆயின், நின்னைப் புகழ்கின்ற உலகத்தாரும் இகழ்வர் என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. கொண்டான் காயிற் கண்டர் காய்வர் என்பது உலகவழக்கம். (7)

பி. பா - ம். ‘கெழீஇயிலர்’.

8

58

திருக்குறள் - காமத்துப்பால்

கா. 8.

ப. 1.

பருவரலும் பைதலுங் காணுன்கொல் காம
ஞெருவர்க் ணின்ரெழுமுகு வான்.

(கா - உ.) என்பது—நெஞ்சே! யாம் உறுதுயரமும் இதனால் உள்ளறும் இரக்கமும் கண்டிலன் போலும் : இங்ஙனம் ஒருவர் கண்ணே நின்று இடர்செய்து ஒழுகுவான் ஆகிய இந்தக் காமன் என்கின்றவன் : எனவே இதனை அவன் கண்டானுகில் ஆண்டும் சென்று அடர்ப்பன் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துண்பமும் காணுதான் ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ் செய்கின்ற காமதேவன் காண்பானுயின் நம்மை வருத்தானே தெய்வம் ஆதலான் என்றவாறு.

சேய்மைக்கண் பிரிதலே அன்றி அனுமைக்கண் பிரியும் பிரியும் உள ; அவையாவன அவைக்களனும் மாசவையும் அத்தானி யும் புகுதவும், நல்லிசை நயந்து வந்தோர் காணவும், பளைநிலைப் புரவி காணவும், வாரியுள் யானை காணவும், நாட்டகத்துப் பிரியும் பிரியும்

அவற்றுள் யாதானும் ஒன்றனால் தலைமகன் பிரிந்துழி ஆற்றுள் ஆகிட
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சேய்மைக்கண் பிரிந்
தான் ஆயின் பருவம் காணின் அட்லது இக்கற்றனால் பயன் இல்லை.
பரத்தையிற் பிரிவு ஆயின் புலவி தோன்றும். ஆதலான் அனுமைக்
கண் பிரிந்தாளைப்பற்றிக் கூறப்பட்டது என்று கொள்ளப்படும். இவ்வரை மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.

(8)

கா. 9.

ப. 10.

நசைஇயார்	நல்கா	ரெணி னு
மவர்மாட்		
நசையு	மினிய	செவிக்கு.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நாய் ஆசை உற்றவர் நம்மை
அளித்திலர் ஆயினும் அவர் திறத்து ஒரு வார்த்தை ஆயினும் கேட்கப் பெறின் அதுவும் நமது செவிக்குச் சால இனியதே என்றவாறு.
எனவே அங்கு நின்றுள்ள ஒரு தூது வருதலினும் இங்கு நின்றும்
தோழி தானென்று தூது விடுதல் செய்வதே இனிது என்றவாறு.

(ப - உ.) என்பது.—எம்மாற் காதலிக்கப் பட்டார் எமக்கு அருளார் ஆயினும், அவர் பக்கத்தனவாகிய சொற்கள் எங்களால் இகழப்படாது அதுவும் செவிக்கு இனிய ஆம் என்றவாறு.

எங்கள் பக்கத்தன ஆகிய சொற்கள் அவர்க்கு இன்னது ஆகும் என்பது குறிப்பு. தலைமகன் பாங்கு ஆயினும் அவளைப் புகழுங்துழித் தனது வேட்கை மிகுதியால் தலைமகள் கூறியது; அன்றியும் தலைமக

13. கிளைந்தவர் புலம்பல்

நுழை நின்றும் வந்த தூதர் வாய்ச்சிசால்
மலர்ச்சி கண்டு இப்போது ஏற்றினான் ஆயிற்று
குத்தலைமகள் கூறியிருப்பது.

கேட்ட தலைமகளது முக
என்று வினாவிய தொழிக்
(9)

கா. 10.*

ப. 9.

உரநசை யுள்ளாந் துணையாகச் சென்றார்
வரனசைஇப் பின் நு முளேன்.

(கா - உ.) என்பது.—அருங்கலீ கற்றவர் அருகு சென்று
பெருங்கலீ ஞானம் பெறுதல் வேண்டித் தம் பண்பு அறிவுகான் ஒரு
பருவம்செய்து எழுந்த உள்ளமே அதற்கு உறுதுணையாகக் கொண்டு
ஒதற்குப் போனவாது வரவை நச்சி இது பற்றுக்கோடாக இன்னும்
இறந்துபடாது உளேன் என் நெஞ்சமே : எனவே இதினாலும் இவ
ளது தூது விடுதல் பயன் என்பது பொருள் என்றவாறு. உரம்
என்பது அறிவு.

(ப - உ.) என்பது.—இன்பத்தை நச்சாது வலிமையைபே நச்
சிப்பேசி மனமே துணையாகச் சென்றவர் வருவார் என்கிற ஆசைப்
பாட்டினால் இன்னும் உளேன் ஆனேன் என்றவாறு.

பம்

பிரியப்பட்டார்க்கு இதனின்மேல் இறங்துபாடு அவ்வது தன் சிகழாமையின் குறிப்பு அறிவுறுத்தல் பின் கூறுனர் ஆயினர்.(10)

(கா - உ.) இவ்வாறு ஒதப்பிரிந்த தலைமகனை நினைந்து பின்னும் இவள் புலம்புகின்றமை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

13. நினைந்தவர் புலம்பல்.

(ப - உ.) நினைந்தவர் புலம்பல் ஆவது சேய்கைக்கண் ஆயினும் அனுஸமக்கண் ஆயினும் பிரிந்த தலைமகனை ஒழிவு இன்றி நினைந்த மகளிர் துன்பம் உறுதல். இது தலைமகள் கூற்று. நினைத்தவர் புலம்பல் என்று பாடம் ஆயின், அதற்கு அவரை நினைந்துப் புலம்பல் என்று பொருள் உரைப்பினும் ஒக்கும். கனிப்பட்டார் காதல்லை எல்லாக் காலமும் ஒழிவின்றி நினைப்பார் ஆதலின் அதன்பின் கூறப்பட்டது.

*10-வது. ‘உரங்கச’—இதனைப் பரிமேலழகரும் மணக்குடவரும், பரிப்பெருமானும், ‘அவர்வயின் விரும்பல்’ என்ற கற்பியல் 12-வது அதிகாரத்தில் வைத்துள்ளனர். பரிமேலழகர் 3-வது, மணக்குடவர் 7-வது, பரிப்பெருமான் 10-வது

எண்டு “வீழ்வாரி னின்சொற் பெருஅ துலகத்து வாழ்வாரின் வண்கனு ரில் ”

என்ற குறளை அம்மூவரும் கொண்டுள்ளனர்.

கா. 1.

எனைத்தொன் றினிதேகான் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! எவ்வாற்றானும் இனியது
ஒன்றே காண் இக்காமம் ஆகின்றது: என்னை எனில் பண்டு எய்திய
காலத்து இனிமை அன்றி இங்ஙனம் எப்தாக் காலத்தும் தாம் வீழ்
வரரை இனி வந்து எப்துவர் என்று இங்ஙனம் நினைப்பவும் அதனு
லும் வருவது ஓர் துன்பம் இன்மை என்றவாறு.

(ப - உ.) என்பது.—யாது ஒன்றினும் இனியது ஒன்றே
காமம்: தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவது ஒரு துன்பம்
இல்லை காண் என்றவாறு.

சீ இவ்வாறு ஆற்றாய் ஆகின்றது துன்பம்
தோழியை மறுத்துத் தலைமகள் கூறியது.

பயக்கும் என்ற

(1) கா. 2.

ப. 9.

எனைத்து நினைப்பினுங் காயா
ரனைத்தன்றே
காதலர் செய்யுஞ் சிறப்பு.

(கா - உ.) என்பது.—கண்டு எய்திய காலத்திலும் தமது இனிய
குணங்களை நினைத்தலே அன்றிப் பின்பு நின்னிற் பிரியேன்: பிரியின்
ஆற்றேன் என்று இங்ஙனம் தெளிந்து அளித்துப் பிரிதலும் மாற்ற
லும் வல்லமையிற் படிறுடையையும் பண்பின்மையும் உடையர். ஆயினர் என்று இங்ஙனம் கொடுமை நினைப்பினும் காய்வது ஒன்று இல்லர்:

காதலித்து உள்ளுள்ளே உறைவர் : அதனால் நமக்கு நம் காதலர் செய்யும் பெருஞ்சிறப்பு அவ்வளவைத்து அன்றே ? எனவே கண்ணெடுப்பில் நிற்பர் : இன்று கருத்து எதிர் நிற்பர் : இதுவன்றே நம் மாட்டுத் தலைவர் செய்யும் தலையனி என்றவாறு.

(ப - உ.) என்பது.—யாம் அவரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார் : அவ்வளவு அன்றே அன்புற்றார் செய்யும் அருள் என்ற வாறு.

அருள் செய்தலாவது குற்றப் பக்காலும் வெகுளாமை என்றது. தலைமகள் ஆற்றுமை கண்டு அருள் இலன் என்று இயற்பழித்த தோழிக்கு யாம் கொடியர் என்று நினைக்கவும் அதற்கு முனியாது நெஞ்சத்தே உறையா நின்றார் : ஆதலான் அருள் உடையர் என்று கொள்ளப்படும் என்று இயற்பட மொழிந்தது. (2)

கா. 3.

ப. 5.

விளியுமெ னின்னுயிர் வேறல்ல வென்பா ரளியின்மை யாற்ற நினைந்து.

13. நினைந்தவர் புலம்பல்

61

(கா - உ.) என்பது.—தோழி! யான் என்னை செய்வது? என் இன்னுபிரான்து ஒரு காலைக்கு ஒரு காலைக் கழியும்; யாதனால் எனின் அன்று அருளுடன் அளித்து யாம் இருதலைப் புள்ளின் ஓர் உயிர் போல மெய் இரண்டு ஆயினும் உயிர் வேறு அல்ல என்பவர் மாட்டு அதற்கு எற்பப் பின்னெரு தண்ணளி யில்லாமையை மிகவும் நினைந்து நினைந்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—நம்முள் சொன்னவரது அருள் இன்மையை

நாம் வேறு அல்லேம் என்று மிகவும் நினைந்து எனதாகிய இன் நுபிர் அழியா நின்றது என்றவாறு.

இது தலைமகன் நினையான் என்று யால் தோழிக்குக் கூறியது.

தேறிய தலைமகன் ஆற்றுமை
(3)

பரி. பா - ம். ‘வேறல்லம்’.

கா. 4.

ப. 6.

மறப்பி னெவனுவன் மற்கொன் னுள்ளினு முள்ளஞ் சுடும்.

மறப்பறியே

(கா - உ.) என்பது.—தோழி! யான் அவர் திறம் ஒருக்கால் மறப்பேன் ஆயின் எவன் ஆவென் கொல்லோ? மறப்பு அறியேன் : ஆதலால் எப்பொழும் அகத்து உள்ளியக் கண்ணும் உள்ளுகின்ற உள்ளம் பின்னும் சூளிர்தலின்றிச் சாலக் கொதிக்கும் என்றவாறு. மற்கொல் என்றது அசைச்சொல். யான் என் ஆவன் என்றதனுன் இறந்துபாடு உடையன் ஆவன் அன்றிப் பிறிது ஒன்று ஆவது இல்லை என்பது கருத்து என்று அறிக.

(ப - உ.) என்பது.—அவரை மறந்த பொழுது என் ஆவன் கொல்லோ: மறப்பு அறியேனும் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத் தைச் சடா நின்றது என்றவாறு.

சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டும் தலைமகள் கூறியது.

என்ற தோழிக்குத் தொ. 5.

(4)

ப. 8.

மற்றியா னென் னுள்ளேன் மன்னே
ஊற்றநா ஞுள்ள வுளேன்.
வவரொடியா

(கா - உ.)
யான் அவரோடு

என்பது.—தோழி! அங்குனம் நெஞ்சு சுடினும் இன்புற்ற நாள்களை நினைய நினைய மற்று அது பற் றக்கோடு ஆக ஆற்றியுள்ள ஆகின்றேன் அல்லது வேறு யான் என் பற்றி உள்ளேன் ஆகின்றேன்? எனவே இவள் தூது விடுதல் பயன் என்றவாறு.

62

தீருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.)

நினைத்தலானே

என்பது.—யான் அவரோடு புணர்ந்த நாட்களை உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதனை உள்ளூடு வாழ்கின்றேன்? என்றவாறு.

இது தலைமகன் தலையளிய நினைத்து ஆற்றுள் ஆயின் தலை மகளை இவ்வாறு நினைத்து இரங்கல் உயிர்க்கு இறதியாகும் என்ற தோழிக்கு அவள் கூறியது. (5)

பி. பா - ம். 'ஞன்னுளேன்'.

கா. 6.

ப. 3.

நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும்.

(கா - உ.) என்பது.—தோழி! அவர் சம்மை இப்பொழுது சிறிது நினைப்பவர் போன்று எடுத்துப் பின்னும் நினையார் ஆயின் போனும்; என்னை காரணம் எனின், தும்மலானது என் முகத்திற்கு ஆகாதது வருமது போலத் தோன்றிப் பின் உள்ளடங்கி விடும் என்ற

வாறு.

(ப - உ.) என்பது.—அவர் நம்மை நினைப்பார் போன்று நினையார் கொல்லோ : தேன்றுவது பேன்று கெடா நின்றது தம்மல் என்றவாறு.

தலைமகள் உக்கத்துப் பெண்டிராய் உள்ளார் கூறுவது ஒன்றை ரண்டுக் கூறினார். தும்மல் இவ்வாறு செய்தலான் நினைப்பாரைய் போன்று நினையாராக வேண்டுமென்று தோழிக்குக் கூறியது. (6)

கா. 7.

ப. 2.

யாழு முளேங்கொ வவர்நெஞ்சத்
தோழு வளரே யவர்.

தென்னெஞ்சத்

(கா - உ.) என்பது.—தோழி! இக்காலம் அவர் நெஞ்சகத்து யாழும் உளேம் பேரலும்: என்னெனின் என் நெஞ்சத்து எப்பொழுதும் அவர் உள்ள யிருக்கின்றனர்; இஃது என்ன வியப்போ என்ற வாறு.

(ப - உ.) என்பது.—அவர் நெஞ்சத்து யாழும் உளேம் கொல்லோ; எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் தாம் உள்ளாரா நின்றூர் என்றவாறு.

இஒ என்பது மிகுதிப் பொருளின்கண் வந்தது ஆதலான், எப்பொழுதும் என்று பொருள் ஆயிற்று. அவரும் முன்பு நம்மோடு ஒத்த அன்றீர் ஆதலானே எம்மைப்போல அவருப் பினைப்போ என்று தோழியொடு சொல்லியது (7)

13. நினைந்தவர் புலம்பல்

63

கா. 8.

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.

ப. 1.

(கா - உ.) என்பது.—தோழி! யான் அவரோடு கழிய நகர்க்கு
களியாது இங்ஙனம் உள்ளிச் செல்வினும் செல்லாப் பெருங்களில்
செய்தலால் உண்டாற் களிதர வின்றி உள்ளினுற்
கள்ளினும் இக்காமம் பெரிதும் இனிது என்றவாறு.

களிதர - வில்லாத

(ப - உ.) என்பது.—தம்மால்

காதவிக்கப்பட்டாரை நினைத்தா லும்
நீங்காத பெருங்களிப்பைத் தருதலால் கள்ளினும்
மிக்க காமம் இனிது என்றவாறு.

நினைவு மகிழ்ச்சியைத் தாரா நின்றமையால் என்
மனம் காதல்லை ஒழிவு இன்றி நினையா நின்றது என்று
தோழிக்குக் கூறியது. (8) கா. 9.

ப. 4.

தந்நெஞ்சுத் தெண்ணைக் கடிகொண்டார்
வெண்ணெஞ்ச தோவா வரல்.

நானூர்கொ

(கா - உ.) என்பது.—தமது நெஞ்சுத்து யான் வாராமல் காவல் கொண்டு போனவர், மற்று என் நெஞ்சுத்து ஒழிவிலராய் வருகின்ற

இதனை நமக்கு இது தகாது என நானூரோ தான்? என்றவாறு. கொண்டார் என்பது காங்கு போனாரென்றது. கடிந்து போனார்

கடி
என்
றம் ஆம்.

(ப - உ.) என்பது.—தமது நெஞ்சின்கண் யாம் செல்லாமல் காவல் கொண்டவர், எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலே நானூரோ? என்றவாறு.

இது நினையாரோ? நினைப்பாரோ?
நினையார் என்று தெளிந்து கூறியது.

என்று ஐயப்பட்ட தலைமகள்

(9)

பா.

பா - ம. ‘எம்மைக்கடி’, ‘ஏங்நெஞ்சுத் தோவார்’.

கா. 10.*

ப. 10.

வீழ்வாரி னின்சொற் பெருஅ துலகத்து
வாழ்வாரின் வன்கண ரில்.

*இக்குறளை மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய
துரைகாரரும் தனிப்படர்மிகுதி என்ற அதிகாரத்தில் சேர்த்துள்ளனர்.
மூன் ஈண்டு

“ விடாஅது சென்றுரைக் கண்ணிலேற் காணப்
படாஅதி வாழி மதி ” என்ற குறளை அம்மூவரும்

கொண்டுள்ளனர்.

64

திருக்குறள் - காமத்துப்பால்

(கா - உ.) என்பது—தோழி! தாம்
எப்பொழுதும் நினைந்து விரும்புவர் ஆகிய
தலைவரைப் பெருக்காலம் மற்று அவரிடத்து இன்று
ஓர் இன்சொல் பெறுதலும் இன்றி வையத்து உயிர்
வாழ்வார் ஆகிய மகளிர் போல இவ்வுலகத்து
வன்கண்மை யுடையார் மற்று மாரும் இல்லை
என்றவாறு.

(ப - உ.) என்பது.—தம் காதலிடத்து நின்றுவரும் இனிய சொற்களைக் கேளாது உயிர் வாழ்வாரைப்போல வண்கண்மை உடை யார் இவ்வுலகத்து இல்லை என்றவாறு.

தாது விடுதல் குறிப்பினால் தோழிக்குச் சொல்லியது. (10)

(கா - உ.) இங்ஙனம் தலைமகனை உடைய தலைமகளது கனவு நிலை உரைக்கின்றது மேலை அதிகாரம்.

14. கனவு நிலையுரைத்தல்.

(ப - உ.) கனவுநிலை உரைத்தலாவது கனவினது நிலைமையைச் சொல்லுதல். காதலன் நினைவினாலே வருத்தமுற்ற துன்பம் கூறி னள் அந்நினைவினால் இக்கனவு நிலையுரைத்தல் கூறுகின்றமையின் இது பின் கூறப்பட்டது. ஒழிவின்றி நினைப்பார்க்கு உறக்க மில்லை யாகும் ; உறங்கிலர் ஆயின் அவரது செய்தியை மறவாது நினைப்பார் ஆதலான் அதன்பின் கூறப்பட்டது. தலைமகனை நினைத்தல் கனவின் நிலைமை என்னும் இரண்டினுள்ளும் இவட்குக் கனவு நிலையாகிய உறக் கம் இல்லையென்று கொள்க.

கா. 1.

ப. 3.

கனவினு னுண்டாகுங் காமம்
நல்காரை நாடித் தரற்கு

நனவினு

(கா - உ.) என்பது.—நெஞ்சே !

கனவினிடத்து நல்காது பிரிந்த நம் காதலவரைத்
தேடிக் கொணர்ந்து தருதற்குக் கனவின் கண் னும்
எனக்கு உண்டாகா நின்றது ஓர் ஆசை என்றவாறு.

(ப - உ.) என்பது.—நனவின்கண் நமக்கு அருளாதவரைக்
கனவு தேடித் தருதலாற் காமம் அதன் கண்ணே உண்டாம் என்ற
வாறு.

இது கண்டாற் பயன் என்னை ?
தோழிக்குத் தலைமகள் கூறியது.

காம நுகர்ச்சி இல்லை என்ற

(1)

14. கனவு நிலையிரைத்தல்

கயலுண்கண் யாமிரப்பத் துஞ்சிற்
 கரந்தார்க்
 குயலுண்மை சாற்றுவென் மன்.

(கா - உ.) என்பது.—நீரோடு வாழும் கயல்போல நின்தும் எம் கலும் கண்ணினை ஒருகால் எம் பொருட்டாகவே ஸீர் துஞ்ச வேண்டும் என்று யாம் இரந்துகொள்ள அருளித் துஞ்சமாயின், சொல்லாது இக்த நம் காதலர்க்கு யாம் உய்தலுடைமைக்கு வேண்டும் உபா பத்தைச் சொல்லிக் கொள்வும் இனி நெஞ்சே! என்றவாறு.

(ப - உ.) என்பது.—என்னுடைய கயல்போலும் உண் கண் பான் வேண்டிக்கொள்ள உறங்குமாயின், நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேம்; உறங்குகின்றது இல்லை என்ற வாறு.

மன் - ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண் - பிறழ்ச்சி புடைய கண். ஈண்டு எப்பொழுதும் காதலர் வரவு பார்த்திருக்கின்ற தடுமாற்றத்தை உடைத்தாகிய கண் என்றவாறு ஆயிற்று. உறங்க வேணும் என்ற தோழிக்குக் கண்கள் நீயும் யானும் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் இத்துணை நாள் சாவாது இருந்தோம் என்று கூம் காதலர்க்கு உரைக்கலாயிற்று என்று தலைமகள் கூறியது. (2)

பரி. பா - ம. 'கலந்தார்க்'.

துஞ்சுங்காற் ரேண்மேல் ராகி
னெஞ்சத்தா ராவர் விரைந்து.

விழிக்குங்கா

(கா - உ.) என்பது.—தோழி! ஒருகால் இங்ஙனம் கண் தஞ்சைப் பெற்றேனுயின் மற்று அப்பொழுது என் தோள்மேலவாய், இனி விழிக்குங் காலத்து அப்பெர்முது என் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து எனவே.....

(பு - உ.) என்பது.—உறங்கும் காலத்துத் தேவின் மேலராகி, விழித்த காலத்து விரைந்து மனத்தின் கண்ணே புகுதுவர் காதலர் என்றவாறு.

நீ உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவர் என்று
ஏல் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

நகைக் குறிப்பி

(3)

கா. 4.

ப. 2.

நனவினா னஸ்கா தவரைக் கணவினற்
காண்டலு முண்டென் னுயிர்.

9

(கா - உ.) என்பது.—தோழி ! நனவின்கண் நல்காது பிரிந்த வரைக் கனவின்கண் ஒரு காலத்துக் காணப் பெறுதலுமேயா உளதாயிருக்கின்றது எனது உயிர் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கள வின்கண் காண்டலானே உண்டாகா நின்றது என் உயிர் ; இல்லையாகில் உயிர் உண்டாதற்குக் காரணம் உண்டோ ? என்றது உறங்கி ஞாற் காணவாகுமோ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (4)

பரி. பா - ம். ‘காண்டவின்’.

கா.

5.

ப. 4:

நனவின்ற
கணவுந்தான்
கண்ட பொழுதே மாங்கே
கண்டது யினிது.

(கா - உ.) என்பது.—தோழி ! நம் காதலரை நனவிடத்துக் கண்டால் மற்று அதவும் அவ்விடத்தே இனிது ஆசும் ; இனி இக் கணவுதானும் அவ்க்டத்து அவரைக் கண்டபொழுதே பெரிதும் இனிது ஆசும் என்றதனால் இங்ஙனம் ஆயினும் எய்தப்பெறின் யாதும் வேற்றுமை இன்றியாமாறு அற்றற்கு அரிது என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நனவின்கண் கண்ட இன்பழும் அப் பொழுதிற்கு இன்பம் ஆவதுபோலக் கனவின்கட்கண்ட இன்பழும் அப்பொழுதைக்கு இன்பம் ஆம் என்றவாறு. கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (5)

நனவினு னல்காக் கொடியார் கனவினு
னென்னெம்மைப் பீழிப் பது.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! நனவின்கண் நம்மை நன்கு
அளித்தருளாத கொடியவர் வருந்தி யாம் கண் துயிலப்பெற்றுத் துயிலிற் கனவு எய்தியும் மற்ற அவ்விடத்தும் கலந்து இன்புருது எம்மை
இடர் உறவிக்கின்றது என்னை ? எனவே அவ்விடத்துக் கண்ட மாத்
திரமே அல்லது கலந்து இன்புருத கடுங்துயர்
ஞள் என்பது பொருள் என்றவாறு.

நினைந்து ஆற்றுள் ஆயி

(ப -

உடையார்

உ.) என்பது.—நனவின்கண்
கனவின்கண் வந்து எம்மைத்

அருளாத கொடுமையை
துன்பம் உறுத்துவது ஏற்
றுக்கு என்றவாறு.

இது தலைமகனைக் கனவகத்துக் கண்டு
நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக்

முன்பு நல்காமையை
கூடுவதன் முன்னாய்

14. கனவு நிலையுரைத்தல்

67

விழித்த
என்றது

தலைமகள் ஆற்றுமையால் தோழிக்குக் கூறியது.
அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை.

பிழை
(6)

கா. 7.

ப. 10.

காதலர் துதொடு வந்த கனவிற்கிண்
ந்த

சியாதுகொல் செய்வென் விருந்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நெருவிலாடு கணவு என்கண் வருகின்றபொழுது எம் காதலர் வரவிட்ட தூதோடும் வந்து தோன்றியது: அதனால் மற்று இப்பேருதலி செய்த கணவிற்கு யான் விருந்து உபசாரம் செய்யும் இடத்து யாது ஒன்று யாது ஒன்று செய்தால் தணிவது அறிகிலேன்? என்றவாறு.

(ப - உ.) என்பது.—நம் காதலர் வரவிட்ட தூதரோடே வந்த கணவினுக்கு யாது செய்வேம் விருந்து? என்றவாறு.

இது தலைமகள் ஆற்றுதற் பொருட்டுக் காதலர் வாரா நின்றார் என்று தூதர்வரக் கணுக்கண்டேன் என்று தோழி சொல்லியது. (7)

பா. பா - ம். ‘யாதுசெய் வேன்கொல்’.

கா. 8.

ப. 8.

நனவினை ணந்நீத்தா ரென்ப கணவினாற்
கானுர்கொ லிவ்லூ ரவர்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நம் யகண்றனர் என்று நனவின்கண் அவரைக் காதலர் நம்மைக் கை

கொடுமை கூருநிற்பர் ;

இதற்கு என்னை காரணம் ? கனவிடத்து யான் என் காதலரைக் காண்பென் என்பதனால் அப்பொழுது தாழும் அவரைக் கண்டு கொள்ளாரோ இவ்வூரவர் ஆகிய மகளிர் : எனவே இனி அவரைக் கொடுமை கூறுகின்றது என்னை என்றவாறு.

(ப - உ.) என்பது.—இவ்வூரார் கணவின் கண்ணே நம்மை நீங்கி அகன்றூர் என்று அவரைக் கொடுமை கூருநிற்பர். அவரைக் கணவின்கண் காணார்களோ? என்றவாறு.

இவ்வேறுபாடு அலர் ஆயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கறியது. (8)

கா. 9.

ப. 7.

நனவினு னல்காமை நோவர்
கணவினுற்

காதலர்க் கானு தவர்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! நம் காதலர் நம்மை நன

விடத்து வந்து நல்காமையைக் குறித்து இவள் மாட்டு அருளும் அன்

பும் இலர். என்று அங்குனம் நொந்து உரைப்பர்மார் எனின், இங்கு நம் கணவிடைப் பிரிந்த தத்தம் காதலரைக் கணவிடைக் கண்டு இன் புருதவர் : எனவே அங்குனம் கூறிய அயலார் கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்ச் சொல்லினால் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நனவின்கண் வந்து நல்காத காதலை ஜோவா நிற்பர், அவரைக் கணவின்கண் காணுதவர் ; நோவார் என்றவாறு.

காண்பார் ஆயின்

இது
தோழிக்கு,

தலைமகன் ஆற்றுமை கண்டு தலைமகனை இயற்பழித்த அயலார்மேல் வைத்துத் தலைமகன் கூறியது. (9)

பரி. பா - ம். 'நல்காரை'.

கா. 10.

ப. 9.

நனவென வொன்றில்லை
காதலர் நீங்கலர் மன்.

யாயிற் கணவினாற்

(கா - உ..) என்பது—தோழி! நனவெனப் பெயர்பெற்றது ஒரு காலம் வேறு ஒன்று இல்லையாயின், இக்கணவிடை மம் காதலர் ஒரு பொழுதும் நம்மை நீங்குவது இலர் மிகவும்: எனவே நனவின்கண் தனது பிரிவாற்றுமை தோன்றக் கூறினார்

என்றவாறு.

(ப - உ..)

வின்கண் வந்த

என்பது.—நனவு என்று ஒன்று இல்லையுயின்,
காதலர் பிரிதல் இல்லை என்றவாறு.

கண

கைப்

யாங்கள் எல்லாம் காலைது ஒழியவும் நீ கண்டாய் ஆயின்,
பிரியவிட்டது என்னை என்ற தோழிக்குத் தலைமகள்

அவ

கூறி
யது.

(10)

(கா - உ..) இனி மற்று இங்களம் காவற்றுப் பிரிந்த தலைமகள் தூது கண்டாயினும் தானே யாயினும் வந்து எய்தித் தலையளித் தூடன் வாழும் தன்மை காட்டி மற்று இதன் பின்னரே இவ்வாறு அன்றத் தலைமகள் பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகளது ஆற்றுமை அறிகிக்கின்றது மேலே அதிகாரம்.

15. போழுது கண்டிரங்கல்.

(ப - உ) பொழுதுகண்டு இரங்கல் ஆவது மாலைப்பொழுது கண்டு தலைமகள் வருந்துதல். எனிப்பொழுது வருத்தம் இல்லோ எனின், பிரியப்பட்டார்க்கு எல்லாக் காலமும் வருத்தம் உள் ஆயி னும் விடியலும் நன்பகலும் போலாது மாலைப்பொழுது வருத்தம் மிகுதலான் இது கூறப்பட்டது. என்னை வருத்தம் மிகுமாறு எனின் புள்ளும் மாவும் விடியலும் நன்பகலும் தத்தம் சேக்கைக்கிணின்று நீங்கி அந்திக்காலம் வந்துசேரும் : அவையிற்றைக் கண்டிரங்கம் காதலர்

15. போழுது கண்டிரங்கல்

69

நம்மை உள்ளுகின்றிலர் என்றும் மைந்தரும் மகளிரும் விடியலும் நன்பகலும் அறத்தினும் பொருளினும் முயன்று அந்திக் காலத்தில் தம் பிற் கூடி இன்பம் நுகர்வது கண்டு யாம் இவ்வாறு நுகர்ப் பெறுகி வோம் என்றும் நினைத்தலான் வருத்தம் மிகும் என்க. நடுநாள் யாமத்தும் துண்பம் உறும் அன்றே ; அதுவும் கூறவேண்டாவோ எனின், அக்காலத்து வரும் துண்பமும் இதனின் மிகுதியின்மையின் வேறு கூறுராயினார். இது நினைத்தவர் புலம்பவின் பின் கூறப்பாலது. கனவு நிலையும் சேர்ச்சொல்ல வேண்டுதலின் இரண்டு சொல்லும் அவராகக் கொண்டு முன் கூறவேண்டும் என்பதனால் நினைவொடு கூடிய கனவை முற்கூறி அதன்பின் கூறினார் என்று தொள்ளப்படும்.

கா. 1.

ப. 5.

காலை யருப்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

(கா - உ.) என்பது—நெஞ்சே? யாம்

உறுகின்ற இக்காம

நோயானது காலை வந்து அருட்பிப் பகல்பொழுது ஆகிய அளவு இறந்த காழிகை எல்லாம் பூ வடிவுகொண்டு விம்மி மணம் பொதிந்து மற்று இம்மாலைப் பொழுதின்கண் வந்து மலர் ஆகிற்கும் என்றவாறு.

(ப - உ.) என்பது—இக்காமநோய் ஆகிய பூ விடியற்காலத்தே அருட்பிப் பகற்பொழுது எல்லாம் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா சின்றது என்றவாறு

மாலையால் வருத்தம் உற்ற தலைமகள் வேறுபாடு கண்டு விடிய ஹும் நண்பகலும் ஆற்றி இப்பொழுது வேறுபட்டாய்; இதற்குக் காரணம் என் என்ற தோழிக்குத் தலைமகள் காரணம் கூறியது. (1)

கா. 2 .

மாலைநீ யல்லை மணந்தா
ருயிருண்ணேம்
வேலைநீ வாழி பொழுது.

(கா - உ.) என்பது—இக்காலத்து எம்வயின் வந்துற்ற மாலைப் பொழுதே! நீ பண்டுபோலக் காலை கழிந்தால் வரும் மாலையாய் வந்தாய் அல்லை; மற்று நின்னேடு கூடினார் ஆகிய எப்பைப் போலத் தனித்து இருந்தாரை உயிர் பருகுவது ஒரு கூற்று நீ என்று கூறினால் என்றவாறு.

(ப - உ.) என்பது —பொழுதே! நீ தட்பம் உடையை அன்மையான் மாலை அல்லை. முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பது ஒருவேல் ஆகுவை என்றவாறு.

கெடுவாயாக என் னுதல் சூறிப்புமிகாழி.
கண்டு தலைமுகள் ஆட்றுமையால் ஈறியது.

இது மாலீப்பொழுது
(2)

70

திருக்குறள் · காமத்துப்பால்

கா. 3.
ப. 2.

காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே ! நம் காதலர் இன்றி முன்
னமே தனித்துபர் உறுகின்ற இடத்தே பின்னரும் இப்மாலீயானது
அடுகளத்து உற்ற பகைவரைப்போல வாரானின்றது : எனவே இதற்கு
யாம் உய்யுமாறு என்னை ? என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதலர் இல்லாத விடத்து இம்மாலீப்
போது கொலைக்களத்துப் பகைவரைப்போல வரும் என்றவாறு.

இது மாலீக் காலத்து நோய்மிகுதல் என்னை
காரணம் கூறப்பட்டது.

என்ற தோழிக்குக்

(3) கா. 4.

ப. 10.

பனியரும்பிப் பைதல்கொண் மாலை
துனியரும்பித்
துனபம் வளர வரும்.

(கா - உ.) என்பது.—தன் மேனிமேல் நுண்பனி அரும்பி மயங்கு உருவாகிய பைத்தன்மைகொண்டு மற்று இம்மாலையானது யாக்கும் ஈண்டு அடிக்கொண்டு பின்னும் இத்துனபம் நமக்கு யாமம் எல்லாம் வளர்ந்து எடுப்பதற்கு வந்து எய்தா நின்றது; மற்று என்னை செய்வது? என்றவாறு.

(ப - உ.) என்பது.—நெருஙல் எனக்கு நடுக்கத்தை உண்டாக்கித் தாலும் புன்மைகொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத் தோற்றி வருத்தம் மிகும்படியாக வாராநின்றது என்ற வாறு.

இது முன்னை ஞான்று மாலையால் அடர்ப்புண்ட பிற்றை ஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

தலையகள்

(4)

கா. 5.

ப. 4.

காலைக்குச் செய்தநன் றென்கொ
லெவன்கொல்யா
மாலைக்குச் செய்த பகை.

(கா - உ.) என்பது—செஞ்சே ! மற்று யாம் காலைக்குச் செய்த நன்மைதான் என் கொலோ ? அஃது அன்றி மற்று இம்மாலைக்கு யாம் செய்த பகைதான் என் கொலோ ? எனத் தன் மாட்டு ஒரு பிழை செய்யாதவை பேரிடர் செய்கின்ற இது பெரும்பாலும் என்ற வாறு.

(ப - உ.) என்பது.—அவர் பிரிவதன் முன்னம் பிரிவர் என்னும் அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்தாது ஒழி

15. போழுது கண்டிரங்கல்

71

தற்கு யான் செய்த நன்மை யாதோ ? அவரோடு இன்பம் நுகர்தற்கு ஏப்பாகி யிருந்த மாலைப்பொழுது வருத்துதற்கு யான் செய்த பகைமை யாதோ ? என்றவாறு.

இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு யது.

தலைமகள் கூறி

(5)

நா. 6.

பதிமருண்டு பைத லுழுக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

ப. 9.

(கா - உ.) என்பது.—தோழி! பெரும்பகல் எல்லாம் வருங்கி ஆற்றிய என் மனமானது வெண்மையும் கருமையும் வேற்றுமை செய்யும் பகலும் இரவும்போல் அன்றி நிறம் மயங்கு உருபிற்று ஆசிய மாலையானது இன்னணம் வந்து ஆர்க்கும் நேரத்துத் தன் படியினுள் தணிந்து நில்லாது தடுமாறிச் சாலத் துயர் உழக்கும் என் நெஞ்சானது; மற்று அதனை அறியாது நீ ஆற்றுகில்லை என்று என்னை இடித்துச் சொல்லுவது என்னை? என்பது பொருள் என்ற வாறு.

(ப - உ.) என்பது.—என் மனன் நிலைகலங்கித் துன்பம் உருநிற்கும், மயக்கத்தை உடைத்தாகி மாலைப்பொழுது வரும்காலம் இப்பதி எல்லாம் மயங்கித் துன்பம் உருநிற்கும்.

மதி என்பதனை முன்னே கூட்டுக. மதி - மனம். அறிவில்லாதாரப்போல மயங்குதல் தக்கது அன்று; நமக்கு ஆற்றியிருக்கல் கடன் என்ற தோழிக்குத் தன் குறிப்பு இன்றியும் இம்மாலையைக் கண்டபொழுதே என் மனம் மயங்கும் என்று தலைமகள் கூறியது.(6)

கா. 7.

ப. 6.

புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுஜை.

(கா - உ.) என்பது.—மரலாய்! நீ புன்கண்மையை உடையைய பாய் அறுப்பொலிவு அழிந்து இராநின்றூய்; மருண்மாலாய் நீ! வரழ்வாயாக; நீ செய்கின்றது எம் உறுகேள்போல அருட்கண் இன்றி வன்கண்மை உடையது. ஒன்று ஆசின்றது நின் துணையும்; எனவே தன்மேனி பொலிவு அழிந்கிட்ட புல்லிமை எல்லாம் புலப்படச் சொல்லினால் தன் மேனிட்டு என்றவாறு. உலகத்து மாலை என்று இங்ஙனம் பெண்மைப்பெயர் வழக்கம் உண்டாகலானும் சங்கியாதேவி என்று வடசொல் இலக்கணம் உண்டாகலானும் இதனைப் பெண்பெயர் கொடுத்துக் கூறினார் என்றவாறு.

(ப - உ.) என்பது.—மயங்கின மாலைப்பொழுதே ! நீ வாழ்வாயரக : நீ புன்கண்மை யுடையையாய் இருந்தாய் : எம்முடைய கேளி சூரப்போல வன்கண்மையை உடைத்தோ நின்துகீர்யும் என்றவாறு.

இது தன்னுட்கையாறு எய்திடு கிளவி.

(1)

கா. 8.

ப. 2.

மாலைநோய் செய்தன் மணந்தா
ரகலாத

காலை யறிந்த திலேன்.

(கா - உ.) என்பது.—தோழி ! மாலைப்பொழுது ஆனது எம்மை இப்படி இடர்செய்தலை எம்மைக் கைகலங்த காதலர் கையகலாது உடன்வாழ் காலத்துச் சிறிதும் யான் அறிந்ததோ இல்லேன் என்றால் என்றவாறு.

(ப - உ.) என்பது.—மாலைப்பொழுது நோய் செய்தலை என் கேடுகூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன் ; அறிந்தே யீரின் அது நோய் செய்யும் என்று கூறலாம் என்றவாறு.

இது மாலையாலே வருத்தம் உற்ற தலைமகள் தலைமகளை நினைந்து கூறியது.

(2)

கா.

9.

ப. 3.

அழல்போலு மாலைக்குத் தூதாகி
யாயன்

குழல்போலுங் கொல்லும் படை..

(கா - உ.) என்பது.—இனி இவ்விடத்து வரப்புகுகின்ற வடவைத் தீப்போலும் மாலைப்பொழுதுக்குத் தூதாகி வந்து நம்மைக் கொல்லுங் கருவியர்னது அம்மாலை தன் வரவு அறிந்தும் சூழாது வரும் ஆயன் விளிக்குங் சூழற்கருவிபோலும் : எனவே இனி அக் குழல்விளி கேட்பினும் ஆற்றமாட்டேன் ; அதனால் அம்மாலைப் பொழுது வரில் என் செய்வல் என்று இங்ஙனம் கூறினால் தலைமகள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நெருப்பை ஏத்த இம்மாலைப் பொழுதுக்கு முன்பு தூதும் ஆகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையும் ஆகி வாவல்வது ஆயன் ஊதும் குழலோ? என்றவாறு.

அவர் பிரிவதன்முன் இன்பம் நுகர்தற்குக் காலம் பார்த்து இருக்குமில் மாலை வருகின்றது என்று தூதாய் வருதலின் தூது என்றார்கள். இப்பொழுது வருத்துதலின் படை என்றார்கள். அழல்போலும் மாலை என்றது பிரிந்த காலத்துக் கொடுமை செய்தலான் அதற்குக் குணம் ஆகக் கூறினால் : இது மாலையொடு வந்த குழலும் கொடிது என்று கூறியது.

(9)

16. உறுப்பு நலன்பிதல்:

73 கா. 10.

ப. 5.

பொருண்மாலை யாளரை
மாயுமென் மாயா வுயிர்.

யுள்ளி

மருண்மாலை

(கா - உ.) என்பது.—தோழி! நம்மை இனிது ஆஸ்ம் முறைமை அன்றித் தான் தெளித்த சொல் தேராது பொருள் வளர்த்தலே ஓர் இயல்பாக ஆண்டு அகன்றவரை நினைந்து நினைந்து இம்மருண் மாலைப்

பொழுதுடனே இனி மாய்வதுபோலும் என் மாயாத உயிர் : எனவே முன்னமும் மாயாதிருந்து வருங்கும் உயிர் வாழ்க்கை கண்ணைப் பெரிது முனிந்து உரைத்தான் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பொருள் தேடுதலைச் செய்தலே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப் பொழுதிலே என தாய்ச் சாவ மாட்டாத உயிர் மெலியா நின்றது என்றவாறு.

மாலையால் அடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் இலன் என்று நினைத்துத் தன் னுள்ளே சொல்லியது.

அறஞும்
(10)

(கா - உ.) இன்னனம்
தான் அடைந்த வேந்தர்க்கு

ஒருவாற்றுன் வந்து எய்திய தலைமகன்
ஒரு பகைவந்து உற்ற இடத்து, மற்று

அதற்குப் பிரியும் அன்றே :

அவ்விடத்துத்

ரூமை அறிவிக்கின்றது மேலே

அதிகாரம்.

தலைமகள் பிரிவு ஆற்

16. உறுப்பு நலன்பீதல்.

(ப - உ.) உறுப்பு நலன் அழிதலாவது தலைமகளுது உறுப்புக்கள் வன்ன அழிந்தமை கூறியது. காதல் மிக்கு இரங்குவார் அக்காதலை அயலார் அறியாமல் அடக்கின காலத்து வெம்மையுற்ற கொடி போல அவரது உறுப்பு வாடுதலான் இது பொழுதுகண்டு இரங்கவின் பின் கூறப்பட்டது.

கா. 1.

ப. 5.

கொடியார் கொடுமை யுரைக்குந்
தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

(கா - உ.) என்பது:—தோழீ! நின்னிற்
பிரியேன்: பிரியின்

ஆற்றேன் என்று தாம் முன்னம் உரைத்து மற்று
அதனைத் தெரியா

ராய் என்னின் நீங்கிப் பிரிந்தவர் சாலக்கொடியர்
அன்றே; மற்று
அவர் கொடுமையை யான் மறைப்பவும், இவை பிறர்க்கு இன்னர்
என்று உரைக்கும்; எவை எனின் (நிலை யெய்தாது ஆடும்) தொடியும்,

தொல்லை அழகு பொனிவு அழிய வாடிய தோனும்; எனவே யான் வருந்தி ஆற்றவும் இவை சாற்றுமாயின் என்னை செய்வது? என்ற வாறு.

10

74

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—கொடியாது கொடுமையைச் சொல்ல நின்றன, வளையோடு கூடப் பழையவாகிய அழகினை இழுந்த தோள் கரும் என்றவாறு.

தலைமகள் கூறிய சொற்கேட்டு யான் முன்பே தோள் கண்டு அறிந்தேன் அவர் கொடியர் ஆக்கீ என்று தலைமகள் ஆற்றுத் தொழிலுடைய பொருட்டுத் தலைமகளை இயற்பழித்துத் தோழி கூறியது. (1)

கா. 2.

ப. 9.

முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நூதல்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! அவர் இவளைப் பிரிவதன் முன்னமே தமது அன்பினுன் அருளி முயங்குமிடத்து அதற்கு எதிர் முயங்கிய கைகளைப் புலந்தார்போல் நயங்கு ஊக்கினராகப் பசந்தது இப்பைந்தொடிப் பேதையாளது நூதல்; எனவே இன்று இவள் ஆற்றுமல் தளர்தற்குச் சொல்லவேண்டுமோ என்று இவள்தான் ஆற்றுளாயினள் என்று தோழி தன் நெஞ்சிற்குச் சொல்லுவாள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—யான் பிரிவதாக நினைத்து, அவளை முயக்கிய கைகளை நீக்கினேன் : அதனை அறிந்து பசுத்த தொடியிலை யுடைய பேலையது நுதல் பசுந்தது என்றவாறு. (2)

கா. 3.

ப. 1.

சிறுமை நமக்கொழியிச் சேட்சென்று ரூள்ளி நறுமலர் நாணின கண்.

(கா - உ.) என்பது.—கேளாய் நாயகி ! இன்பம் அனைத்தும் நீங்கித் துன்பம் ஒன்றும் நமக்கு நிலை நிற்பதாகத் துணிந்து, அருள் நீங்கிச் சேணிடைச் சென்றவரை நினைந்து வருந்திச் சேறலான், இன்று நறுவிய குவளைச் செவ்விய மலரினை நின் கண்ணினை தாம் பெரிதும் நாணிற்று ; எனவே பண்டு அவை நாணிக் கழியுமாறு கொழுவிய நின் சேயரிக்கண் இங்ஙனம் பொலிவு அழியப் போய் ஞர் கொடியர் என்று இயற்பழித்தனள் தோழி என்றவாறு.

(ப - உ.) என்பது.—நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடு நெறிக்கண் சென்றுரை நினைத்து நறுவிய பூக்களைக் கண்டு நானு நின்ற கண்கள் என்றவாறு.

பலகால் அழுதவின் நிறம் கெட்டது என்றவாறு ஆயிற்ற வரைந்து கோடற்குப் பொருள் தேடி வருகின்றேன் என்று பிரித்த தலைமகனை நினைந்து ஆற்றுளாய்த் தலைமகள் தனது கண் பொலிவு அழிந்தது என்று கூறியது. (3)

16. உறுப்பு நல்னழிதல்

75

கா. 4.

ப. 8.

முயக்கிடைத் தண்வளி போழ்ப்பப் பேதை பெருமழைக் கண்.

பசப்புற்ற

(கா - உ.) என்பது.—தோழி ! அவர் என்றும் எமக்கு இனியார் ஆகவின், தாம் என்னை இறக முயங்கிய முயக்கத்திடையே இடம் பார்த்துத் தண்ணென்றதோர் சிறுதென்றல் கொழுந்து ஊடுபோகப் பசப்பு உற்றன ; எனது அழுது ஒழியாக் கண் ஏதும் அறியாது வெறும் பேதை. எனவே அவரும் அன்புடையார் : யானும் ஆற்றுவல் : இவை அன்றும் இன்றும் தமது அறியாமையின் பசந்து அழும் என்றவாறு.

(ப. உ.) என்பது.—யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின் கண்ணே எனது உடம்பை அகற்ற அவ்விடைச் சிறுகாற்று ஊடு அறுத்தலானே எனது நீக்கத்தை அறிந்து பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்பு உற்றன என்றவாறு.

இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூற்று. இவையிற்றின் கருத்துப் போக்கிச் சொல்லுதும். (4)

பரி. பா - ம். ‘போழப்’.

கா. 5.

ப. 2.

நயந்தவர் நல்காமை சொல்லுவ
போலும்

பசந்து பனிவாருங் கண்.

(கா - உ.) என்பது.—தோழி ! நம்வயின்

நயம்பெரிது உடைய

வரை நல்காமை படைத்துச் சொல்லுவன போலும் : இங்ஙனம் பசந்து பண்டை நலன் அழிந்து கலுமின்து நீர் சோரும் என் கண் ; எனவே அவரைத் தான் இயற்பட மொழிந்தமை பொருள் ஆயிற்று என்றவாறு.

(ப - உ.) என்பது.—முன்பு நம்மை விரும்பினவர் கமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவன பேரலாங்கிளன், பசப்பு உற்று நீர் சொரிகின்ற கண்கள் என்றவாறு.

இது தலைமகள் ஆற்றுமை கண்டு இக்கண்ணின் நீர் அலரினின்றது. என்று தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி

ஆகா
கூறி
பது.

(5) கா. 6.

ப. 3.

தண்நீந்தமை சால வறிவிப்ப போலு
மண்நீந்தநாள் வீங்கிய தோள்.

76

திருக்குறள் - காமத்துப்பாள்

(கா - உ.) என்பது.—தோழி! நம்மை அவர் இன்று நாளிடையிட்டு வின்ற பிரிவை யாம் அதனை மறைப்பவும் தாம் அது பெரிதும் அறிவிப்ப போலும்: யாவை எனில் இன்றுபோல் என்றும் இராதே அவர் மணந்த நாள் வீங்கிய தோள்களானவை. எனவே இதனாலும் இயற்பட மொழிந்தமை பொருள் ஆயிற்று என்றவாறு.

(ப - உ.) என்பது.—அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகின்றன அவர் கட்டு நாள்களில் பூரித்த தோள்கள் என்றவாறு.

கருவியைக் கருத்தாவாகக் கூறினால். பிரிவிடை ஆற்றுள் ஆகிய தலைமகள் தனது தோள் வாட்டம் உறக் கண்டு தோழிக்குச் சொல்லியது.

(6) கா. 7.

ப. 4.

பனைநீங்கப்
தொல்கவின்

பைந்தொடி சோருந்
வாடிய தோள்.

துளைநீங்கத்

(கா - உ.) என்பது.—பண்டு போல் இணை ஒத்து நில்லாது இன்று பசும்பளையானது வேறுபட்டு நிற்ப, மற்று இப்பக்கம்பொற் ரூடிகளும் நட்பு ஒழிந்து நழுவுகின்றன என் காலதல் துணை சிறிது கையகல இதனைத் தூற்றுவேம் அல்லம் என்னது தொல்லைக்கவின் வாடிய தோள்களானவை; எனவே இது செய்யத் தாழும் தமக்கு அடுத்த விணையும் திருவும் இழுந்தமை கண்டு இன்புற்றார்ஜன்றவாறு.

(ப - உ.) என்பது.—துணைவர் நீங்குதலானே பழைய அழுகு இழுந்த தோள்கள், பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழல் விடா நின்றன என்றவாறு.

பசுத்த வளை - மரகதத்தினால் செய்த வளை. வாடுதலே அன்றி மெலிவதுஞ் செய்யா நின்றது என்று தோழிக்குத் தலைமகள் கூறிய து.

(7)

பி. பா - ம. ‘நீங்கி’.

கா. 8.

ப. 6.

தொடியொடு தோணைகிழி நேர்வ வவரைக் கொடிய ரெனக்கற நெந்து.

(கா - உ.) என்பது.—தோழி! இங்கும் தொடியுடனே தோளும் கூட நெகிழி அதற்கு யான் உடம்பட்டிருப்பது என் எனின் என் மாட்டு அந்பு உடையவரைக் கொடியர் என்று இவை பிறர்க்கு உரைத்தலே உள்ளுள்ளே பெரிதும் நொங்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—வளையோடே தோள்கள் பண்டு போல்

16. உறுப்பு நலன்டிதல்

77

இறகாது நெகிழுவும் ஜினக்குச் சொல்லாது
ரைக் கொடியர் என்று சொல்லுகின்றதற்கு
யானே நோவேன், அவ
நொந்து என்றவாறு.

இஃது ஆற்றுள் எனக் கவன்ற தோழிக்கு
படச் சொல்லியது
ஆற்றுவல் என்பது
(8)
பரி. பா - ம். ‘நோவல்’.

. கா. 9.

ப. 7. பாடு பெறுதியோ நெஞ்சே
கொடியோர்க்கென்
வாடுதோட் பூச வுரைத்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! என் வாடுதோள் வருத்தம் கண்டு பலரும் அலைக்கின்ற வார்த்தை முன்னம் நமக்குக் கூறியிரு ளரக் கொடியவர்க்கு நீ சென்று சொல்லி உற்றவிடத்து உதவும் நடப்பாவது இது என்னும் பெருமையைப் பெறுதியோ? பெறுதி எனின் நமக்குப் பெரியதோர் புகழ் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனது தோள் வாடுதலானே ஊரில் எழுந்த அவரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழுகு பெறுவாயோ என்ற வாறு.

இது சீ அவர்பால் போகவேண்டும் என்று நெஞ்சிந்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சின் வலியழிதலும் கூறியவாறு ஆயிற்று (9)

கா. 10.

ப. 10.

கண்ணீன் பசப்போ பருவர
லெய்தின்றே

யொண் ணுதல் செய்தன கண்டு.

(கா - உ.)
பசந்த பசப்புத்

என்பது.—தோழி! அவர் பிரிவின்கண் என் கண் தான் டெரிதும் இடர் உறுகின்றதே காண் : அஃது

என்னை எனில், என்ன து ஒள்ளிய
இழுந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை

என்றவாறு.
நுதலானது தனது ஒண்மை
கண்டு பொறுக்கல் ஆற்றுது

(ப - உ.) என்பது.—கண்ணில் உண்டாகிய
ஒள்ளிய நுதல் பசந்தது கண்டு என்றவாறு.

பசலை கலங்கிற்று;

இவை மூன்றினஞும் சொல்லியது யான் பிரிவதாக நினைத்து
முயக்கத்தின் கண்ணே உடம்பை அகற்ற அதனை அறிந்து கண் பசந்
தது: அதன்பின் முயங்கிக்கொண்டு கிடந்த கைகளை விடுவிக்க நுதல்
பசந்தது. அவ்வளவே அன்றி நுதல் பசந்தமின்பு கண்ணின் பசலை
போய் மற்றொன்று ஆம்படி ஆயிற்று ஆதலான் யான் செல்லும் அள

78

திருக்குறள் - காமத்துப்பால்

வும் ஆற்றுங்கொல்லோ என்று வினைமுற்றி மீண்ட
பாகன் கேட்பச் சொல்லியவாறு.
தலைமகன் தேர்ப்

இவை	அவர்வயின்	விரும்பவின்	பின்
குறற்பாலது	உறுப்புங்கள்	அழிந்தமை	குறிய
		பருந்து	விழுக்காடு.

ஆகலான் ஈண்டுசேரக் கூறப்பட்டன என்க.

(10)

பி. பா - ம. ‘செய்தது’.

(கா - உ.) இங்ஙனம் பிரிந்த தலைமகளை கிணைத்து ஆற்றுள் ஆகிய தலைமகள் இன்னும் நன்றாக துயார் தோழிக்கு இவ்வாறு எடுத்து உரைப்பின் இவள் தானும் பெரிது ஆற்றுள் ஆம் என்பதனால் தன் நெஞ்சொடு கிளக்கின்றமையின் அதன் பின்னரே இதனை அறிவிக் கிண்றது மேலே அதிகாரம்.

17. நெஞ்சோடு கிளத்தல்

(ப - உ.) நெஞ்சொடு கிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலைமகள் கூறியது. காதல் அடக்கமாட்டாதார் பிறர்க்குச் சொல்லுதல் தற்கு நானித் தம் நெஞ்சிற்குச் சொல்லி ஆற்றுதலான் அதன்பின் இது கூறப்பட்டது.

கா. 1.

ப. 1.

காமம் விடுவொன்றே நாண்விடு
நன்னெஞ்சே
யானே பொறேனிவ் விரண்டு.

யாம்

(கா - உ.) என்பது.—நல்வழி அறியும் நெஞ்சமே! ஒன்றே அவர்வயின் உற்ற காமநோய்ப் பாரத்தைக் கைவிடுவாயாக; இனி ஒன்றே இதனால் வருஞம் அலர் நானுகின்ற நான் பாரத்தைக் கைவிடுவாயாதல்: அல்லது மற்று யான் இவ்விரண்டு பாரமும் கூடப் பொறுக்கல் ஆற்றேன் என்கண் என்றவாறு; எனவே கண

வன் மாட்டுக் காதலும் பிறர் மாட்டு நாணமும் பெண்டிர்க்கு இயல்பு
ஆதலால் ஒழித்தற்கு அருணமயின் உறுகின்ற உள்ளஞ்சு துயரம்
உணர்த்தியவாறு ஆயிற்று என அறிக.

(ப-உ.) என்பது.—எனக்கு ஈல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை
விடுதல் வேண்டும்; ஒன்று நாணத்தை விடுதல் வேண்டும்: என்னுள்
அவ்விரண்டும் கூடப் பொறுத்தல் அரிது என்றவாறு.

இது பிரிவிடை ஆற்றுளாய்த் தலைமகன் இருந்துழிச்
கருதிய தலைமகன் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

செல்லக்
(1)

கா. 2.

ப. 2.

துண்ணூர் துறந்தாரை நெஞ்சே யுடையமர
வின்னு மிழுத்துங் கவின்.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! நமக்கு இன்றியமையாமை அறிந்தும் நம்மோடு கூடி வாழாருமாய்ப் பின்னை நினைந்து அருள்ளும் இன்றிப் பெரிதும் துறங்கே ஒழிந்தாரை நாம் மற்று உடையோம்; ஆகலால் முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம் எனவே இறந்துபாடும் இயையும் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சத்தே உடையேம் ஆயின் முன்னம் இழந்த கவின் ஒழிய இன்னமும் உள்ள கவினை இழப்போம் ஆதலான் மறத் ரலே கரும் என்றவாறு.

என்டு நெஞ்சம் என்றது மனத்தினுடைய தானத்தை. நினைக்கின்றதனுற் பயனில்லை என்று கூறியது.

(2)

பி. பா - ம். ‘நெஞ்சத்து’.

கா. 3.

ப. 3.

காத வவாில ராயினீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு.

(கா - உ.) என்பது.—கேளாய் என்னுடைய நெஞ்சமே! நம்

மயப் பிரிந்தார் ஒருகால் நினைந்து வந்து அருளுவதோர் காதல் என்பது ஒன்று அவர் இலார்: விருப்பாயின் இனி நீ நோவது நின் அறி மாம் அல்லது பிற்கு ஒன்று இல்லை என்பது. வாழி என்பது அசைச்சொல் என்று அறிக.

(ப - உ.) என்பது.—அவர் கம்மேல் காதல் இல்லாக, என் கெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருங்குகின்றது பேதைமை என்ற வாறு. இஃது அன்பு இல்லாதார் மாட்டு வருங்கினாலும் பயன் இல்லை என்றது. (3)

பி. பா - ம். “ ராகந்”.

கா. 4.

ப. 10.

நினைத்தொன்று சொல்லாயோ
நெஞ்சே யெனைத்

மெவ்வநோய் தீர்க்கு மருந்து.

[தொன்று]

(கா - உ.) என்பது.—கெஞ்சே! யாதானும் ஒன்று நினைத்த மூலம் மறத்தலும் நினக்கு இயல்லபு அன்றே: யான் நுளைவர் (பின்யங்கு) துன்புறும் நோயைத் தீர்க்கும் மருந்து எத்தன்மைத்தாக இயையும்? மற்று அத்தன்மையை நினைத்து ஒன்று எனக்குச் சொல்லாயோ? எனவே சொல்லுவையாயின் உய்குவேன் என்பது பொருள் என்றவாறு.

80

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—எனக்கு கும் மருந்து யாது ஒன்று ஆயினும் கெஞ்சே என்றவாறு.

உற்ற இன்னுத நோயைத் தீர்க் கின்றே விசாரித்துச் சொல்லாய்

இஃது ஆற்றுதல் அரிது என்று கூறியது.
தனித்தனி சில கூற்று என்று கொள்ளப்படும்.

இவை எவ்வாம்

(4)

கா. 5.

ப. 6.

செற்று ரென்க்கை விடலுண்டோ
நெஞ்சேநா
முற்று அல்லது தவர்.

(கா - உ.) என்பது—நெஞ்சே! நாம் இங்ஙனம் பிரிவு தயர் உற்ற இடத்துத் தாழும் அஃது உருதவர் இங்ஙனம் நம்மைச் செறுத்தனர் எனக்கொண்டு நாழும் கைவிடுதற் கடன் உண்டோ? எனவே கணவர் பிரிவின் கற்புடை யாட்டியர் கடுந்துயர் உறினும் கருத்து ஒழியார் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது—நெஞ்சே! யாம் உற்ற பின்பு உருத போனவர் செறுத்தார் என்று கைவிடுதல் இயல்போ? என்றவாறு.

உறுதல் - விரைந்துறுதல். நாம் உறுவதன் முன்பு தாம் உற்று

வருந்தினார்: நாம் உற்ற பின்பு தாம் உரூர் ஆயினார்; யாம் செய்த தனியே அவரும் செய்தார் ஆயின் அவரை -விடுதல் ஆகுமோ? என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு நெஞ்சிற்குச் சொல்லி யது.

(5)

பா. பா - ம. "நெஞ்சேயா".

கா. 6.

ப. 8.

கண் ணுங் கொளச்சேறி நெஞ்சே
யிவையெய்மைத்

தின்னு மவர்க்காண வுற்று.

(கா - உ.) என்பது.—நெஞ்சே !
தும் செல்கின்றூய் ; எம் கண்ணீணையும்

அவரிடத்து நீயே எப்பொழு

கூடக்கொண்டு செல்வாயாக :

என்னில் மற்று இவை அவரைக் காண்டல் விருப்புற்று எம்மை
ஒறுக்கும் ஒறுப்பு யாம் ஆற்றேம் : எனவே இன்று எம் கண் எதிர
வரின் உய்வும் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நெஞ்சே ! நீ அவர்
மாட்டுச் செல்லுவை யாயின், இக்கண்களும் அவரைக்
காணுமாறு கொண்டு செல்வாயாக. அவரைக் காணல்
உற்று இவை என்னைத் தின்பனபோல நலியா நின்
றன என்றவாறு.

கொள என்றது பார்க்க என்றவாறு.
காட்சிப் பொருண்மேல்

17. நெஞ்சோடு கிளத்தல்

வருகலிற் காட்சியாயிற்று. இது காண்டல்
வேட்கையால் கூறி

பது.
(6)

பரி. பா - ம். 'யிலையென்னை'.

கா. 7.

பரிந்தவர் நல்காரென் ரேங்கிப்
பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென். என்றுச்.
(கா - உ.) என்பது.—நாம் இவரைப்

பாதுகாக்க வேண்டும்

என்று உள்ளத்தாற் பரிந்து நப்பை அவர் நல்குகின்றிலர் : என்னை
என்று ஏங்கியே பின்னும் பிரிந்தவர் பின் சென்று நிற்பாய் : நீ
சாலப் பேதை காண் : என்னுடைய கெஞ்சே ! என்றவாறு.

(ப - உ.) என்பது.—என் கெஞ்சே ! நீ வருத்தம் உற்றவர்
அருளுகின்றிலர் என்று ஏங்கி நப்பை விட்டுப்போனவர் பின்பே
போகா கிண்றுய் பேதையாய் இருந்தாய் என்றவாறு.

இது தலைமகன் இருந்த தேசத்தை
குத் தலைமகன் சொல்லியது.

நினைந்து கவன்ற நெஞ்சிற்
(7)

பரி. பா - மி. ‘சென்றுய்’.

கா. 8 .

ப. 9.

உள்ளத்தார் காத வெராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே! நீ புறத்து அவரைத் தேடிச்
சென்றாலும் அப்பொழுதும் என் அகத்தவராய் இருப்பர்; இங்கணம்
அகத்து உள்ளார் ஆகவும் புறத்து யாண்டு உள்ளாரோ என்று கருதி
ஒடிச் செல்வாய்: நீ யார் மாட்டுச் செல்கின்றன சொல்: எனவே
அகத்தும் புறத்தும் அவன் அன்றி அறிவது பிறிது
இல்லை என்ற
வாறு.

(ப - உ.) என்பது.—நின்னால்
ஏத்திலே இருக்க, நீ நினைத்து
நெஞ்சே! என்றவாறு.

காதவிக்கப்பட்டவர் நினைது உள்
யாவர் மாட்டுச் செல்கின்றுய்
இது வாளாதே போயினாய் : இங்கே
காணலாம் என்றது. (8)

கா. 9.

ப. 4.

இருந்துள்ளி யென்பாரிதி நெஞ்சே
பைதனேய் செய்தார்க ணில்.

பரிந்துள்ளல்

(கா
ங்கினாந்து

- உ.) என்பது.—நெஞ்சே? நீ அவர் தம்மை எப்பொழுதும்
இருந்து ஏதுக்கு மற்று இங்ஙனம் பரிகின்றன? தாம்
11

82

திருக்குறள் - காமத்துப்பால்

பரிந்து ஒருகால் நம்மை உள்ளுதல் இத்துயர் தரும் நோயைச் செய்
தவர் மாட்டுச் சிறிதும் இல்லை என்று யான் தேறினேன் என்றவாறு.
என் என்பினை யீர்தி என்றும் ஆம்.

(ப - உ.) என்பது.—நெஞ்சே! நீ இறங்துபடாது இருந்து
அவரை கிணைத்து வருந்துகின்றது யாதினுக்கு? வருத்தம் உற்று
கிணைத்தல், நமக்குச் சிறுமை செய்யும் நோயைத் தந்தார் மாட்டு
இல்லை ஆயின் என்றவாறு.

இது வாளாது வருந்துகின்றாய் என்று கூறியது.

(9)

பா. பா - ம். "யென்பரித னெஞ்சே".

கா. 10.

ப. 5.

கலந்துண ரந்துங் காதலரைக் கண்டாற்
புலந்

பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.
[துணராய்

(கா - உ.) கேளாய் என் நெஞ்சமே ! நம்
விதிவாய்ப்பாய் நீங் கும் காதலரைக் காணப்பெற்றால்
உட்கலந்து உணர்ந்து வைத்தும்
புறத்து உடன்று ஊடிப் பின்னும் ஆவம் என்று கருதாய் வறிதே ஒரு
பொய்க்காய்வு காயக்கடவை அவர் புடைப்பு அறிய என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதலர் கெடுமையை உள்பட்டு அறிந்து
வைத்தும், அவரைக் கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே
கலப்பை ; இப்பொழுது பொய்யே காயா சின்றூய் நெஞ்சே ! என்ற
வாறு

மது

இது கண்டால் புலக்க மாட்டாத நீ காணுவிடத்து வெறுக்கின்
எற்றுக்கு? என்று கூறியது. காட்சி - கனவின்கண் கண்ட

காட்சிபோலும்.
காட்சி எனினும்

முன்பு ஒரு
அமையும்.

காலத்துப்

பிரிந்த தலைமகனைக் கண்ட

(10)

(கா - உ.) இனி மற்று இங்ஙனம் அவள் அலமருகின்ற இடத்து எய்திய தலைவனேடு இனிது வாழுங்கு இயலும் இடத்து ஒரு ஞான்று தன் பகை தனிவினைக்குச் சேறலும் கூடும் அன்றே அக்காலத்து இவள் ஆற்றுமையை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

18. நிறையழிதல்.

(ப - உ.) நிறை அழிதல் ஆவது வேட்கை மிகுதியால் தன் விலைமை அழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படும் ஆதலால் அதன்பின் கூறப்பட்டது.

18. நிறையழிதல்

83

நா.

1.

காமக் கணிச்சி யுடைக்கு மறிவென்னு
ப. 4.

நானுத்தாழ் வீழ்த்த கதவு.

(கா - உ.) என்பது.—தோழி ! அவர் பிரிவின்கண் யான் உறுதின்ற காம நோயாகிய கனத்த கோடாவியானது உடைத்து விடுமே ; பாதினை எனில், நானம் என்கிற அகத் தாழினைத் தன்மீதே விழ விட்டு அடைத்த எனது அறிவென் ஒழும் அக்கதவினை : எனவே இங்களம் என் நெஞ்சினை யான் ஆற்றி நிறுப்பவும் நிறை அழிந்து செல்வின் என் செய்வேன் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காமம் ஆகிய மழு உடையா நின்றது, ஏனம் ஆகிய தாழினாலே அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை என்றவாறு.

இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு தோழிக்குத் தலைமகள் கூறியது.

செய்யார் என்ற நா. 2.

(1)

ப. 7.

பன்மாயக் கள்வன் பணிமொழி
யன்றேநம்

பெண்மை யுடைக்கும் படை..

(கா - உ.) என்பது.—தோழி ! நின் மாட்டு அன்பு பெரிது உடையேன் : அருளும் நீங்கேன் : நின்னிற் பிரியேன் : பிரியினும் ஆற்றேன் : புறத்து உடம்பு இரண்டு அல்லது அகத்து உயிர் ஒன்றென வஞ்சலை பலவும் வகுக்குத் து உடன்படுத்து எம் கவின் திறமுழுதும் கவர்ந்த கள்வன் பண்புற மொழிந்த பணிமொழி அன்றே நம் பெண்மையை உடைக்குப் பகுவி என்றவாறு.

(ப - உ.) என்பது.—பல பொய்களையும் வல்ல கள்வனது தாழிந்த மொழி அல்லவோ நமது பெண்மையை அழிக்கும் கருவி என்றவாறு.

இஃது அன்பில்லாதானை நினைத்து யான் சொன்ன மாற்றத் திற்கு மாறுபடக் கூறுதல் பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னேடு கலந்த காவிற் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது; அல்லது கெடாது என்று கூறியது. (2)

கா. 3.

ப. 3.

நிறையுடையே னென்பேன்மன்
மறையிறந்து மன்று படும்.
யானேவென் காம

(கா - உ.) என்பது.—தோழி! என்னுள்ளே யான் பெரிதும் கானுக் குறைபடாமை நிறைவேற்றிக் கொண்டு ஒழுகும் நிறைடையேன் என்று இருப்பேன் யான் மிகவும்; மற்று இங்ஙனம்

84

திருக்குறள் - காமத்துப்பால்

இருப்பவும் அவர் பிரிவின்கண் யாம் உற்ற காம நோயானது யான் பிறர் அறியாமல் மறைத்து ஒழுகும் மறை வரம்பைக் கடந்து மன்றத் துச் சென்று உளது ஆம்; இஃது என்ன வியப்போ? என்றவாறு.

(ப - உ.) என்பது.—நிறையுடையேன் என்று இருப்பேன் யானே? இப்படி இருக்கவும் என் காமம் ஆனது மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படா நின்றது என்றவாறு.
யார்

இது தலையகள் ஆற்றுமையால் கூறிய சொல்கேட்டு நிறையுடை இவ்வாறு செய்யார் என்ற தோழிக்குத் தலையகள் கூறியது. (3)

கா. 4.

ப. 2.

நிறுப்பென்மன் காமத்தை யாலே
தும்மல்போற் ரேன்றி விடும்.

குறிப்பின்றித்

(கா - உ.) என்பது.—தோழி ! அங்ஙனம்
உற்ற எம் காமத்தை
யாலே மற்று ஆம் துணையும் புலப்படாமை அகத்துள் நிறுத்து
அமைப்பன்றினும், தும்மலானது ஒருவர் குறிப்பு இன்றிப் புறத்து
எழுந்து புறம் தோன்றுமாப்போலே மற்று இதுவும் என் குறிப்பு
இன்றித் தானே புறத்து எங்கும் புலப்படும்; ஆயின் என் செய்
வேன் ? என்றவாறு.

(ப - உ.) என்பது.—காமத்தை யான் அடக்கக் கருதுவேன் :
அவ்வாறு செய்யவும் தும்மல் தோன்றுமாறு போல என் குறிப்பு
இன்றியும் தோன்று நின்றது என்றவாறு

இது தலைமகள் சிறை அழிந்து கூறிய சொல்கேட்டு இவ்வாறு
செய்யாது இதனை மறைத்தல் வேண்டும் என்ற தோழிக்கு அவ்வாறு
கூறியது. (4)

பா. பா - ம. ‘மறைப்பேன்மற’.

கா.

5.

ப. 5.

செற்றூர்பின் செல்லாப் பெருந்தகைமை
யுற்று ரறிவதொன் றன்று.

காமநோ

(கா - உ.) என்பது.—தோழி! “அன்பிலாதார் பின்பு செல் லேன்” என்னும் முதுசொல் படியே நம்மைச் செற்றூர் பின் சென்று நில்லாமை யாகின்ற பெரிய தகைமைப்பாடு ஆகின்றது, காமநோய் உற்றவர் அறியும் கடப்பாடு உடையது ஒன்று அன்று என்றவாறு.

(ப - உ.) என்பது.—தம்மை இகழுந்தார் பின் செல்லாத பெரிய தகைமை காமநோய் உற்றூரால் அறியப்படுவது ஒன்று அன்று என்றவாறு.

18. நிறையழிதல்

இது தப்மை இகழுந்து
பெரியோர்க்குத் தகாது என்ற
போனவர் பின் சென்று இரங்குதல்
தோழிக்குத் தலைமகள் கூறியது. (5)

கா. 6.

ப. 6.

செற்றவர் பின்செல்ல வேண்டி
யளித்தரோ

வெற்றென்னை யுற்ற துயர்.

(கா - உ.) என்பது—தோழி! இங்கனம் அறிந்து இருந்தும் பெருங்கன்மை பேணுதேதான் நம்மைச் செற்றவர் பின் செல்லு தலையே விரும்பி மற்று யான் உற்ற காமத் துயரம் தனிக்கத் தக்கது எத்தன்மைத்து ஆகின்றது: எனவே அவர் மாட்டு அன்புகொள் நெஞ்சம் எனப்படுகின்றது என்றவாறு.

(ப - உ.) என்பது—செறுத்தார் பின்பே யான் சேறலீ வேண்டி இத்துயர் உற்றது என்று கொள்ளப்படும்: அளித்து; அதற்கு மற்றுப் பயன் என்னை? என்றவாறு.

இது தனித்திருந்து துயர் உறுதல் காமத்து இயற்கை எனக் கூறிய தலைமகளை கோக்கி நின்போல்வார்க்கு இது தகாது என்ற தோழிக்கு அவள் கூறியது. (6)

கா. 7.

ப. 1.

காம மெனவொன்றே கண்ணின்றென்
னெஞ்

யாமத்து மாஞந் தொழில்.
[சுத்தை

(கா - உ.) என்பது.—கொழி! காதலர் பிரினில் பெருகும் காம நோய் என்கின்ற இது சாலக் கண்ணின்றே : என் எனில் யான் உறுதுபர் யாதும் கானுது இடையிருள் யாமத்தும் என்னிடத் தன் தொழிற் கண்ணே யானுப் ; எனவே தன் கொழிலாவது அரற்றலும் உறற்றலும் அலமரலும் பிறவும் அன்றே ? அவை அனைத்தும் யான் உறப்பண்ணும் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காமம் என்று ஒன்று கண்ணேட்டம் உடைத்து அன்று : என் நெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில் கொள்ளா நின்றது என்றவாறு.

தொழில் கொள்ளல் ஆவது
போக விடுதல். இது நெஞ்சின்
யால் தோழிக்குக் கூறியது.

அப்பொழுதினால் அவர் மாட்டுப்
மிக்கது வாய் சோர்ந்து ஆற்றுமை
..... (7)

பி. பா - ம. ‘வொன்று’.

கா. 8.

ப. 10.

நாணை வொன்றே வறியலங்
காமத்தாற்

பேணியார் பெட்டபச் செயின்.

காமத்துப்பால்

(கா - உ.) என்பது...—தோழி! முன் நட்மை விரும்பார் ஆகிய காதலர் யாம் விரும்பவே தாம் வருவர் ஆயின் அவ்விடத்து ஒப்பு இறங்க நாணினையும் ஒரு பெரிதும் அறியலம்: எனவே அவரிடத் தில் அவாப்பெறில் வந்தாங்கே எமது ஆவல் தீரும்படி அவரைப் “பணிந்தும் எழுந்தும் பரிவுற மகிழ்ந்தும் நோக்கி யூடியும் நனுக நகைத்தும் நீக்கிய நானைனேடு நிற்பேன்” என்றவாறு.

(ப - உ.) என்பது...—நான் என்பது ஒன்றும் அறியார்கள் மகனிர்; காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வார் ஆயின் என்றவாறு.

அவர் விரும்புமாறு செய்தமையாலே நானம் உண்டாகாது என்றவாறு ஆயிற்று. விரும்பும் ஆறு செய்தல் ஆவது தலைமகன் தனது அன்பு தோன்ற நிற்றலும் தலைமகன் வேட்டன செய்தல் வன்மையும். பிரிந்து வந்தவனேடு புலவாது கூடுகல் நானம் ஆகாதோ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. (8)

பரி. பா - ம். ‘வறியலர்’.

கா. 9.

புலப்ப லெனச்சென்றேன் புல்லினே
னெஞ்சங்
கலக்க லுறுவது கண்டு.

(கா - உ.) என்பது.—தோழி ! யான் அவரோடு புலப்பே னெனச் சென்று புக்கேன் : விரைவொடு புல்லிக் கொண்டேன் : என்னை காரணம் எனில், முன்னம் என்னைடு ஆகிய நெஞ்சம் அவரைக் கண்டபொழுதே குறிக்கொண்டு என்றவாறு.

நிற்பது பேர்ன்றது
கூடல் உறுவதனைக்

(ப - உ.) என்பது.—புலப்பல் எனச்சென்ற யான் முயங்கி னேன் : நெஞ்சு முற்படப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு என்ற வாறு.

இஃது ஊடுதல் அருமை என்னை என்ற தோழிக்கு முன் ஒரு கால் அவன் பிரிச்து கூடிய வழி என்மனம் செய்தது இது என்று தலைமகள் கூறியது. (9)

பி. பா - ம். 'கலத்தல்'.

கா. 10.

ப. 8.
நினைந்தீயி லிட்டன் நெஞ்சினௌர்க் புனர்ந்துடி நிற்பே மெனல்.

குண்டோ

(கா -
பொழுதே

உ.) என்பது.—கேளாய் தோழி! சென்று உற்ற உருகுவது ஆகிய நினத்தைத் தீயிவிட்டால் எத்தன்மை

19. அவர்வயின் விரும்பல்

87

மற்று அத்தன்மை போல் அவரைக் கண்ட இடத்தே நிலை நெகிழுந்து உருகும் நெஞ்சினை உடையார்க்கும் உளதோ அவரோடு அனுகி நின்று வைத்து ஊடி அகல்கிறபேம் என்று இருந்தல்? எனவே அந் தினம் இறகு நிற்கும் ஆயின் என் நெஞ்சும் இறகு நிற்கும் என்பது பொருள் என்றவாறு.

(ப-உ.) என்பது.—தீயின் கண்ணே நினத்தை இட்டால் ஒக்க உருகும் நெஞ்சினை உடையார்க்கு உளது ஆகுமோ? காதலரை ஏதிர்ப்பட்டு வைத்து ஊடி நிற்பேம் என்று நினத்தல் என்றவாறு.

இது நிறை யழிந்து கூறிய தலைமகள் ஆற்றுதற் பொருட்டு நம் காதலர் வந்தால் ஊடுவையோ என்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்கு ஊடுதல் அரிது என்று தலைமகள் கூறியது. (10)

(கா - உ.) இங்ஙனம் தலைமகட்கு அவ்வாறு பிரிந்தவரிடத்து விருப்பம் மேன்மேலும் மிக்குச் சேறலான் அதன் பின்னரே அதனை அறிவிக்கின்றது மேலை அதிகாரம்.

19. (கா.) அவர்வயின் விரும்பல். (பரி.)

அவர்வயின் விதும்பல்.

(ப - உ.) அவர்வயின் விதும்பல் ஆவது அவர் வரவின் கண் தூக் கம் உறுதல் : என்றது காதலர் வரவு வேட்டு இருத்தல் என்றது. இவை எல்லாம் தோழிக்குக் கூறியவாகக் கொள்க. நிறையழிந்தார் எப்பொழுதும் காதலர் வரவுக்கு ஆசை உற்று இருப்பர் ஆகலான் அதன்பின் கூறப்பட்டது.

கா. 1.

ப. 2.

வினைகலந்து வென்றீக வேந்தன்
மனைகலந்து

மாலை யயர்கம் விருந்து.

(கா - உ.) என்பது.—காலீப் பகையோடு எதிர்மயங்கிப் பொருது வெல்வோன் ஆக நம் வேந்தனங்கள் : என்னெனில் யாழும் இற்றை மாலை எல்லைக்கு இம்மனைக்கண் விருந்து இயற்றுவம் ஆக அவரோடு வருஞ்சும் விருந்தினர் அனைவர்க்கும் என்றவாறு.

(ப - உ.) என்பது,—நம் வேந்தன் போரின் கண்ணே பொருந்தி வெல்வானுக : யாம் மனையிலே பொருந்தி இம்மாலீப்பொழுதிலே நம் காதலர்க்கு விருந்து செய்வோம் ஆக என்றவாறு.

வருதற்கு இடையீடு
அவனை வெல்க என்றால்.

மாறு நினைந்து கூறியது.

அரசன் வினை முடியாமை என்று நினைத்து
மனை = அட்டில். வந்தால் விருந்து இடு
(1)

88

திருக்குறள் - காமத்துப்பால்

கா. 2.

ப. 1.

வருகமற் கொண்க வெருநாள்
பைத்தே யெல்லாங் கெட.

பருகுவென்

(கா - உ.) என்பது.—தோழி! இங்ஙனம் இற்றை நாள் அன்றேனும் மற்று ஒரு நாள் ஆயினும் கடிதின் வருவார் : அவ்வாறு வந்த பொழுதே யான் நெஞ்சு இரக்கத்தோடு உழுந்த தனித்துயர் எல்லாம் கெடுமாறு மெய் வாய் கண் மூக்குச் செவி என்கின்ற ஜம்புலன்களும் அவரிடத்து அவாசிச் செல்கின்ற வேட்கை மிகுகி நோக்கிப் பருகிக் கொள்வேன் என்றவாறு. தோழி! மற்று அவர் வருக : வந்தால் பருகுவல் என்றது என்னியோ எனில்,

(ப - உ.) என்பது.—கொண்கன் ஒருநாள் வருவான் ஆக வேண்டும் : வந்தான் ஆகில் என் பசலை நோய் எல்லாம் கெடப் பருகுவன்

என்றவாறு.

இது வரவு வேட்கையாற் கூறியது.

(2) கா. 3.

ப. 6.

ஒருநா எமுநாள்போற் செல்லுஞ்சேட் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

சென்றூர்

(கா - உ.) என்பது.—கேளாய் தோழி! கம்மைப் பிரிந்து சேனிடைச் சென்ற நம் காதலர் வருநாள் வருதற்கு நெஞ்சினுள் வைத்து வைத்து ஏங்கி இருப்பவர்க்கு ஒருநாள் எமுநாள் போலத் தோன்றும்; எனவே ஒருநாள் தானே அநேக நாளில் காலம் நீட்டம் கொண்டு கடுந்துயர் உறவார் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நெடுநெறிக்கண் சென்றூர் வருநாளைக் குறித்து இருந்து இரங்கும் அவர்களுக்கு ஒரு நாளைப்பொழுது தானே எமுநாளைப் பொழுது போலச் செல்லா நின்றது என்றவாறு.

இது தலைமகன் குறித்த நாள் வருவதன் கின்றது என்னை என்ற நோழிக்கு அதுதானும் இல்லை என்று தலைமகள் சொல்லியது.

முன்னம் வருந்து
கடிது வருகின்றது
(3)

கா. 4.

ப. 5.

வாளொற்றிப்
நாளொற்றித்

புற்கென்ற கண் ணு
தேய்ந்த நகம்.

மவர்சென்ற

(கா - உ.) என்பது.—தோழி! நம்மைப்
தின்கண்
பிரிந்து சேய தேயத் துறைக்க

சென்றவர் வருஞாள் காணப்பெறுதும் கொல்லே என்று
எப்பொழும் நோக்கியே என் கண் ணும் சால ஒளி மறைந்து

19. அவர்வயின் விரும்பல்

89

புற்கென்றன:
ஒற்றியே நலம்

அன்றியும் அவர் சென்ற நாள் களைச்

சவர்

அறத் தேய்ந்தன நகமும் என்றவாறு.

தோற்றி

(ப - உ.) என்பது.—கண்களும் அவர் வரவைப் பொனே ஒளி இழுந்து புல்லிலன்றன ; விரல்களும் அவர் பார்த்திருத்த

பேரென நாளீ
என்னீ முடக்குதலால் ததயந்தன என்றவாறு.
இது வரவு காணுமையால் தலைமகள் கூறியது.

(4) பரி. பா - ம. (1) “வாளற்று”.
(2) “தேய்ந்த விரல்”.

கா. 5.

ப. 8.

பெறினென்னும் பெற்றக்கா லென்னு
முறிலென்ன
முள்ள முடைந்துக்கக் கால்.

(கா - உ.)
காலங்களினும்

என்பது.—தோழி ! காலை பகலை மாலை என்னும் முக்யாம் அவரை எய்தப் பெறுவோம் ஆயினும் என ?

மற்றும் பெற்றேம் ஆயினும் என் ஆம்?.....மற்று அதன் னமே உள்ளமானது உடைந்து உக்க காலத்து என்றவாறு.

முன்
உறி

வென்பது இன்புறுதல் என்றது.

(ப - உ.) என்பது.—பின்பு அவரைப் பெறுவேம் என்றங்குல் பயன் என் உண்டாம்? முன்பே பெற்றேம் ஆனேம் அதனால் பயன் என் உண்டாம்? இப்பொழுது உற்றேம் ஆயின் அதனால் பயன் என் உண்டாம்? எனது உள்ளம் உடைந்து போயினதாயின் என்றவாறு.

இது வருவார் என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. (ப) கா. 6.

ப. 10. விடாஅது
சென்றுரைக் கண்ணினுற் காணப்
பாடாஅதி வாழி மதி.

(கா
புறத்துப்

- உ.) என்பது.—அகத்து ஒருகாலும் விட்டுப் பிரியாது பிரிந்த எம் காதலர் இன்று இவ்விடத்தில் சேய்த்தின்க ண்ணறு வருவாராயின் என் கண்ணினுல் வேகை நீ நின்று ஒளிவிட்டு விளங்குவாய்

அவரைக் கண்டு இன்புறு
: மறைவாய் அல்லை : மதி
யமே ! என்றவாறு.

(ப - உ.) என்பது.—என்

நெஞ்சை விடாதே போனவரைக் கண்ணினால்
கானுமாறு படுகின்றது இல்லை இம்மதி என்றவாறு.

பட்டது ஆயின் என்கண் உறங்கும் ; உறங்கினால் அவரைக்
காணலாம் என்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. (6)

பா. பா - ம. “ படார்அது ”.

12

90

திருக்குறள் - காமத்துப்பால்

கா.

7.

ப. 3.

காண்கமற் கொண்களைக் கண்ணூரைக்
கண்டபி
நீங்குமென் மென்றேட் பசப்பு.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே ! யான் அங்ஙனம் தோக்கு
கின்ற இடத்து மற்று எம் கண்ணூர யாம் அவரைக் காணப்பெறு
வேம் ஆக : மற்று அவரைக் கண்டபொழுதே எம்தோள் பசப்பு
அனைத்தும் விட்டு நீங்கும் என்றவாறு. மன் என்பது அசைச்சொல்.

(ப - உ.) என்பது.—என் கண்கள் கொண்களைக்
காண்பனவாக : அவை நிறையக் கண்ட பின்பு எனது

தோளில் உண்டாகிய பசலீ நீங்கும் என்றவாறு.

இது காண்டல் வேட்கையால் கூறியது.

(7)

கா . 8.

ப. 9.

இலங்கிமூ யின்று மறப்பினென்
கலங்கழியுங் காரிகை நீத்து.

மென்றேட்

(கா - உ) என்பது.—இனி மற்று இக்கருத்து எப்பொழுதுப் பொன்னு நீ இரங்குகின்றது எவ்வை? என்று இடித்து உரைக்கின்றன யாயின் மற்று அப்பொழுதே என் மென்றேஸிடத்து அணிந்த அணி கலம் ஆகிப வளையும் கணவன் தூ உயிர் வாழ்க்கைய ஆதலால் இவை இன்றியபையா என்பதனால் இலங்கிமூயாயின்; மறப்பின் என் மென்றேஸ் கலம் கழியும் காரிகை நீத்து என்று கைவளை ஒன்றுமே காட்டினன் என்று அறிக.

(ப - உ.) என்பது.—இலங்கின வளையை உடையவளே! யான் இன்று அவரை மறப்பேன் ஆயின் பண்டே மெல்லிய என்றுடைய சோள்கள் தம் ஆழுகினை நீக்கி வளை முதலான அணிகலம் அதனை யும் கழல விடும் என்றவாறு.

இலங்கிமூ என்றதனால்
தாள் ஆகக் கொள்ளப்படும்.

வருத்தம் இல்லாதவளே ! என்று விளித்
தன் அணிகலங்கள் விவங்காமை யிருப்
பச் சிந்ய வள்ளிப் பெரிய மறக்க வேண்டு மென்று வற்புறுத்திய
தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து கூறியது. (8)

கா. 9.

ப. 7.

கூடிய காலம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமே னெஞ்சு.

(கா-உ.) என்பது.—தோழி! நம்மைப் பிரிந்த
ஏம்மோடு கலந்த காலையினும் இன்னும் இங்ஙனம்

காதலர் பண்டு
வரும் என்று 19.

அவர்வயின் விரும்பல்

கொண்ட அவ்வரவை நினைத்து மற்று இது பற்றுக் கோடாக முன் னம் போலுக்குச் செல்லாது பணித்து ஏற்கின்றது கான் நெஞ்ச மானது : எனவே இதுவும் அவர் வருதற்கு ஒரு குறி யாகும் என்று இன்புற்றால் என்றவாறு.

(ப - உ.) என்பது.—கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப்பெற் றப் பிரிந்தவர் வருவாராக நினைத்து என் நெஞ்சம் மரம் ஏறிப் பாரா நின்றது என்றவாறு.

யீர்ந்ததன் மேல் ஏறினால் சேய்த்தாப் வருவாரைக் காணலாம் என்று நினைத்து அதனை ஏறிற்று ஆகக்கூறி வருவர் என்கின்ற ஆசைப் பாடு இன்றும் உடையேன் என்றவாறு. அவர் வாரார் என்று கறியது. (9)

பி. பா - ம். ‘கூடிய காமம்’.

‘கா. 10.

ப. 4. புலப்பெண்கொல் புல்லுவென்
கொல்லோ கலப்

கண்ணன்ன கேளிர் வரின்.
[பெண்கொல்

(கா - உ.) என்பது.—தோழி! நம் கண் அன்ன கேளிர் ஆகிய எம் காதலர் மடித்து வருவர் ஆயின் அப்பொழுது சிறிது புலங்கு கொள்வேனே? அல்லது புல்லிக் கொள்வேனே? இரண்டும் ஒரு காலே கலங்கு கொள்வேனே? யாது செய்வேன் இக்குறி மெய்க் குறி யாயின் நினை நினைவினைச் சொல்வாயாக என்றவாறு.

(ப - உ.) என்பது.—என் கண்போன்ற காதலர் வருவர் ஆயின் நம்மை நினையாமையை நினைத்துப் புலந்து நிற்பேனோ? நெட்டாறு நீங்கி வருகின்றார் ஆதவின் எதிர் சென்று புல்லிக் கொள்வேனோ? இவை இரண்டும் செய்யாதே வேட்கை தீர்க் கலப்பேனோ? இவை மூன்றும் தீர்வேன்றும் யாது செய்வேன்? என்றவாறு.

இது கண்டாற் செய்வன். இவை ஆதவின் இவை மூன்றும் செய்யவேண்டா நின்றது என்ற ஆராமம் கூறியது. (10)

இருபாற்கிளவி வருமாறு.

(கா - உ.) இனி இவ்வாறு ஒதற் பிரிதல் முதல்கிய பலவகைப் பிரிவுகளையும் உணர்த்துவான் எடுத்துக் கொண்டார், அவற்றுள் இரு வர் உள்ளத்துக் குறித்தது ஒன்று தெரித்து நோக்க மெய்க்குறியான விளங்கும் அன்றே : அதனால் மற்று இதன் பின்னரே அதனே அறி விக்கின்றது மேலே அதிகாரம்.

92

திருக்குறள் - கர்மத்துப்பால்

20. குறிப்பு அறிவுறுத்தல்.

(ப - உ.) குறிப்பு அறிவு உறுத்தல் ஆவது குறிப்பினை அறிவுறுத் துகள். மேல் தலைமகன் குறிப்புத் தலைமகன் அறிந்தான் என்றது அல்லது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கின தலைமகன் குறிப்புத் தோழி யறிதலும், இரந்துபின் நின்ற தலைமகன் தோழி குறிப்பு அறி தலும், குறை நயப்பித்த வழித் தலைமகன் குறிப்புத் தோழி அறிதலும், சொதுமலர் வகைய வந்துழி வேறுபட்ட தலைமகன் குறிப்புச் செவிலி அறிதலும், பிரிதல் உற்ற தலைமகன் குறிப்புத் தலைமகன் அறி தலும், பிரிவு உணர்த்தச் சென்ற தோழி குறிப்புத் தலைமகன் அறிதலும், அவ்வழித் தலையகன் குறிப்புத் தோழி அறிதலும் இவை எல்லாம் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்பு இத்துணையும் பிரிந்துழி நிகழ்பவை கூறினார் ஆதலானும் இனிப் புணர்ச்சி விதும்பல் கூறுகின்றார் ஆதலானும் ஈண்டுக் கூறப்பட்டது.

கா . 1.

ப. 6. பொரிதாற்றிப் பெட்பக் கலத்தலாரிதாற்றி

யன்பின்மை சூழ்வதொன் றுண்டு.

(கா - உ.) என்பது.—தோழீ! மிகவும் என் ஊடலைத் தீர்த்து யான் விரும்ப இப்பொழுது புணர்ந்த புணர்ச்சியானது நாம் பின்பு அரிதாக ஆற்ற அன்பின்மையால் வரும் பிரிவினைச் செய்வது ஒன்று உண்டு என்றவாறு. அன்பின்மை என்றது அவர் பிரிவினைக் குறித்து என்றது.

(ப - உ.) என்பது.—ஹடின காலத்து அளவு அன்றி மிகவும் ஆற்றிப் புணரும் காலத்து முன்பு போலாது மேன்மேலும் விரும்பு மாறு புணர்தல் யான் அரிதாக ஆற்றியிருந்து தம் அன்பின்மை என்னுவது ஒரு பிரிவை உடைத்து என்றவாறு.

இது பிரியலுற்ற தலைமகன்
தேரழிக்குச் சொல்லியது.. . .

குறிப்பு

அறிந்தமை தலைமகள்
(1)

பாரி பா - ம் ‘குழ்வ துடைத்து’.

கா. 2.

ப. 10.

நெருநற்றுச் சென்றுரேங் காதலர் யாழு
மெழுநாளே மேனி பசந்து.

(கா - உ.) என்பது—தோழி ! யான்
குறித்து உரைத்தேன் ஒன்று முதல் நாள்

உனக்கு அங்கணம் அதற்கு ஒப்ப கெருஷற்றுச்
இரவின்கண் ; மற்று என் மேனி பசப்பு உற்று

சென்றூர் நம் காதலர் : அஃது அறிந்து
இன்று ஏழாளன் உடையேம் ; எனவே

20. குறிப்பு அறிவுறுத்தல் .

அன்று முதலாகக் காணும் நீ முன்னமோடு
அறிந்து மெய்யுற்ற பசப்பு என்பது பொருள்
இயையாமை உற்றது
என்றவாறு.

(ப - உ.) என்பது எமது காதலர் பிரிந்து
நெருஙற்றுச் சென் ரூர் : யாழும் மேனி பசந்து
ஏழாள் உடையம் ஆயினேம் என்ற வாறு.

இது பிரியப்பட்ட தலைமகனை இத்துணைக் காலமும் இன்பம்
துப்த்தாட்கு இன்றே இவ்வேறுபாடு வந்தது என்று தோழி நோக்க
சிய குறிப்புக் கண்டு, அவர் பிரிவதன் முன்னும் பிரிவர் என்று ஏங்கி
இன்புற்றிலேம் என்று தலைமகள் கூறியது. (2)

கா. 3.

ப. 7.

தண்ணெந் துறைவன் துறந்தமை
நம்மினு

முன்ன முனர்ந்த வளை

(கா - உ.) என்பது.—தோழி! நம் தண்ணாங்
துறைவன் நம்மை

இடையிட்டமை நம்மினும் முன்னமே தாம் அறிந்த நம்கைக்கு அனி
ஆகிய வளை; எனவே யாம் அவர் இடையீடு இன்று அறிந்தனம் :
இவை அவர் பெரிது அணிந்த அன்றே அறிந்தனகான் : எனவே
யான் அவர் குணம் ஆயிர்க்க, அன்று தொட்டு மெலிந்தன என்
தோள்இனை என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது —குளிர்ந்த துறையை உடையவன் நம்மை
நீங்கினமை நாம் அறிவதன் முன்னே வளைகள் அறிந்தன என்றவாறு.

தலைமகன் சொல்லாது பிரிந்துழி அதனை அறிந்த தோழி இதனை அறிவித்தால் இவள் ஆற்றுக்கொல்லேர் ஆற்றான் கொல்லேர் என்று உட்கொண்டு பிரிவணர்த்தச் சென்ற குறிப்பு நோக்கி, இதனை இப்பொழுது சொல்லுமாறு என்னை என்று பரியல் வேண்டா; யான் முன்பே அறிந்தேன் என்று தோழிக்குத் தலைமகன் சொல்லியது (3) பரி. பா - ம். ‘ ரணந்தமை ’.

கா. 4.

ப. 2.

முகைமொக்கு ஞான்ஸது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ஞான்ஸதொன் றுண்டு.

(கா - உ.) என்பது.—நெஞ்சமே ! முன் அரும்புகின்ற முகையானது பின் புடைபெயர் அங்குனம் மொக்குளித்து நின்ற மொக்குளின் அகத்து ஒரு நாற்றம் உள்ளதுபோல, இப்பேதையாளது நகைமொக்குள் அகத்துப் புறப்படாது பொதிச்சிருப்பதோர் குறிப்பு உண்டு காண்: எனவே யான் தன்னைப் பெரிது அளித்தமை பிறிது ஒன்றிற்கு உரித்து என்று இங்குனம் குறித்தனள் போலும் என்ற வாறு.

94

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.)

நாற்றம்போல்

என்பது.—மொட்டின் முகிழ்பின்கண் உள்து ஆகிய அப்பேதையுடைய நகை முகிழ்பின் கண்ணோ உள்ளது ஓர் இன்பம் உண்டு என்றவாறு.

இஃது இரங்குபின் நின்ற தலைமகனைக் தோழி நகைசெய்து
சேட்படுத்த இடத்து இவள் குறிப்பினால் நமக்கு இன்பம் பயக்கும்
என்று தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (4)

கா.
ப. 3.

5.
செறிதொ டி செய்திறந்த கள்ள¹
முறுதுயர்

தீர்க்கு மருந்தொன் ருடைத்து.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! யான் அவள் தன்னைப் பெரிது
அளிக்கவும் அவள் முன்கைச் செறிந்த வளையானது பின்பு செய்து
போன கள்ளம் யான் அறிந்தேன்: பிரிவு அஞ்சி இவள் தன் உள்

எத்து நின்ற துயரத்தைத் தான் தணிக்கும் உபாயம் ஒன்று
உடைத்து: உனவே அவ்வளையானது இவள் தன் நெஞ்சிற் குறிப்பினை
நமக்கு அறிவுறுத்திய அதனாலும் செலவு ஒழிவுதே பொருள்
என்றவாறு.

(ப - உ.) செறிந்த வளையினை உடையாள்
செய்து அகன்ற களவு, நீ உற்ற துன்பம் தீர்ப்பது
ஒரு மருந்து ஆகலை உடைத்து என்றவாறு.

தோழி மெலிதாய்ச் சொல்லிக்
தாரைப்போலத் தலைமகள் அகன்ற

குறை நயப்பித்தவழிக் கேளா
செவ்வியுள் எதிர்ப்பட்ட தலை
மகற்கு நின் குறை முடிய நீ அவ்விடைச் செல்

கூறியது.

என்று தோழி
(5)

கா. 6.

ப. 1.

கரப்பினுங் கையிகந் தொல்லாநி
கெண்க
ஞைரைக்க வறுவதொன் ருண்டு.

(கா - உ.) என்பது.—கேளாய்! நின் நெஞ்சிற் குறித்தது கீ
எம்மைக் காப்பினும் தாம் எமக்கு நல்ல ஆகலான் நின் நிலைமையைக்
கடந்து மற்று அதனைக் காத்தல் ஒல்லாவாய் நின்து ஒண்கண்ணைவு
எனக்குச் சொல்லல் உறுவது ஒரு நீர்மை உண்டு: எனவே இங்குள்ள
இவள் தலைவற்குக் கண்ணினால் தன் குறிப்பு அறிவுறுத்தச் செலவு
அழுங்கியமை பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நீ மறைக்கவும் நின்னைக் கைகடந்து
மறைத்தற்கு இசையாவாய் நின்கண்கள் சொல்லுவது ஓர் அருள்
உண்டு என்றவாறு.

20. குறிப்பு அறிவுறுத்தல்

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகளை இவ்வேறுபாடு எற்றிடுன்ன் ஆயிற்று என்று வினாவிய தோழிக்குச் சுனை ஆடினேன் என்று தலைமகள் மறைத்த இடத்து அவன் நாணம் நீங்குதல் பொருட்டுப் புணர்ச்சி உண்மை அறிந்தமை குறிப்பினால் தோழி சொல்லியது. இவ்வாறு ஒருபுறம் தோன்றச் சொல்லாக்கால் நாணத்தாலே இறந்து படும்.

(6)

பி. பா - ம. 'நின்னுண்க.'

கா. 7.

ப. 4.

மணியுட் டிகழ்தநு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் ருண்டு.

(கா - உ.) என்பது.—பளிங்கினுள் கிடங்தே புறத்தில் திகழ் தநும் நூல் போல இம்மடந்தையாளது வடிவு அழகினுள் கிடங்தே அவ்வழகின் மீதே வந்து தோன்றுவது ஒரு மயக்கம் உண்டு என்றவாறு.

(ப - உ.) கோவைப்பட்ட நீல மணியின்கண்ணே தோற்று கின்ற நூல் போல இம்மடந்தை உடைய அழகின் உள்ளே இவள் மறைக்கவும் தோன்றுகின்ற ஒரு துன்பம் உண்டு என்றவாறு.

அழகு - புணர்ச்சியால்
உண்டு என்பது, அதனுள்

வந்த அழகுபேரலும் குறிப்பு ஒன்று
தோன்றுகின்றதனால் வந்தது ஒன்றை
யற்ற குறிப்பு. நொதுமலர் வரைய வந்துழி வேறுபட்ட தலைமகள்
குறிப்புக் கண்டு அதற்குக் காரணம் என்னை ஏன்று தோழியைச்
செய்விலி விழுவியது. (7)

கா. 8.

ப. 9.

தொடி நோக்கி மென்றேஞ் நோக்கி
யடி நோக்கி
யஃதாண் டவள்செய் தது.

(கா - உ.) என்பது.— நெஞ்சே! தன் வளையை நோக்கி மற்று
அவ்வளை அன்னித் தெளினையும் நோக்கிப் பின் தன் சீறடியை
யும் நோக்கி விட்டு அத் துணையே அவ்விட்டது அவள் செய்த கருமம்
என்றவாறு : எனவே இற்றை நாள் நம்மோடு செறிந்திருந்த வளையே!
இவர் எம்மைவிட்டு நிங்க நியும் நிங்குவை : பணைத்து நிறத்தது ஓர்
தோளே! நியும் இவர்விடப் பசக்குவை : இறுதிக்கண் கைவிடும்
நும்மை நம்புவதனினும் அவர் தம்மோடு சேறலே தலைமை : இதற்கு
இனி இவ்வடியினை செய்வது என்னை என்று அறிகிலேன் என்று
இவை அவை நோக்கி நம் குறிப்பு அறிந்து அலமரல் உற்ற அத்துணையே : நெஞ்சே! யாம் ஒன்று குற்றது இடத்து அவள் செய்த

96

திருக்குறள் - காமத்துப்பால்

கருமம்	இவை	என்று	எண்ணிச்	செலவு
னென	அறிக.			
அழுங்குவன்	ஆவது	பய		

(ப - உ.) என்பது.—தொடியையும் நோக்கி மெல்லிய தோளையும் நோக்கி அடியையும் நோக்கி அவன் அவ்விடத்துச் செய்த குறிப்பு அதவாய் இருந்தது என்றவாறு.

இஃது யான் பிரிவு உணர்த்தியவழி, இருப்பேம் ஆயின் தோள் மெலிந்து வளை கழுதும் என்று நினைத்துப் போவாள் ஆகக் கருதி நடக்க வல்ல ஆகவேண்டும் என்று அடியைப் பார்த்தாள்; ஆதலால் உடன்போதல் கருத்தினாள் என்று தோழி தலைமகற்குக் கூறியது

(8) கா. 9.

ப, 5.

கண்ணிறைந்த
காம்பேர்தோட்

காரிகைக்

பெண்ணிறைந்த நீர்மை பொது.

| பேதக்குப்:

(கா - உ.) என்பது.—பசும்பணை யொத்த பெருந்தோள் பேதயாட்குப் பண்டை நிறக்கவின் அன்றி இன்று தன்கண் எங்கும் புகுந்து நிறைந்த நிற அழகானது தனக்கு இயல்பாகிய நானும் குடிகொண்ட தன்மை மிகப் பெரிதாய் இருந்தது கான்: எனவே தன் உள்ளத்துக் குறிப்பு எதிர்கின்... றரைத்தலை ந...ற காட்டின தலைமகன் செவு அழுங்கினான் என்றவாறு. கண்ணிறைந்த காரிகை என்பது பண்டை நலன் ஒழியத் தன்னிடம் எங்கும் புகுந்து நிறைந்து நிற்கின்ற புத்தழுகு என்பது..

(ப - உ.) என்பது.—காண்பார் கண்ணிறைந்த அழுகினையும் காம்பை ஒத்த தோளினையும் உடைய பேதக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது என்றவாறு..

இஃது இவள் வேறுபாடு எற்றினுன் ஆயிற்று என்று வினா
விப செவிலிக்கு இவள் வடிவுக்குத் தக்க பெண்மை நிரப்பம் உடைய
வள் ஆயதனுளே வந்தது போலும் என்று தலைமகள் குறிப்பைக்
கூறியது.

பெண்மை நிரப்பம் கற்பு. பூத்தரு புனர்ச்சியாலும் புனர்றரு
புனர்ச்சியாலும் ஒன்றைச் சொல்லுவதாகக் குறித்துக் கூறினார்.
இத்துணையும் களவு. (9)

கா. 10.

ப. 8.

பெண்ணினிடையிடைத்தென்ப
காமநோய் சொல்லி யிரவு.

க ண்ணிடை

(கா - உ.) என்பது.—தோழி! நீ யான் அழுங்குவித்தல் என்கி
அவர் சொல்வு அழுங்கியவாறு என்னை? என்கின்றதீாயாயின், என்கி

21. புணர்ச்சி விதும்பல்.

97

நெஞ்சில் துயாக் குறிப்பினைக் கண்ணினால் கண்டு தாமே அருள்கீ
செலவு அழுங்கினர் : அஃதேல் கற்புடை மகளிர் காதலாகும்
ஒழுக்கம் உடைமை உடைத்து என்று சொல்வர் பெண்டிரின் அறிவு
உடையோர் என்றவாறு.

(ப -
நோயைச்

உ.) என்பது.—வாயால் சொல்லாது கண்ணுலே காம
சொல்லி வேண்டிக் கோடல் தமது இயல்பாகிய பெண்மை

யோடே பின்னையும் ஒரு பெண்மை உடைத்து
என்று சொல்லுவார் அறிவோர் என்றவாறு.

இதனைப் பிரிவுக்கு இடையீடாகக் கொள்ளாது சொல் வழங்க
வேண்டும் என்பது கருத்து. பிரிவு உணர்த்திய வழித் தலைமகள்
குறிப்புக் கண்டு தோழி சொல்லியது. (10)

(கா - உ.) இனி மற்று இங்ஙனம் செலவு அழுங்கித்
ளோடு இனிது உறைகாலத்து நிகழும் புணர்ச்சியின்து
உரைக்கின்றமையான் மற்று இதன் பின்னரே அதனை

தலை மக
விருப்பம்
அறிவிக்
கின்றது மேலை அதிகாரம்.

21. புணர்ச்சி விதும்பல்.

ஆம்

(ப - உ.) புணர்ச்சி விதும்பல் ஆவது பிரித்து கூடிய
தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர்

தலைமக
முந்துற

விரைதல்.

கா. 1.

ப. 8.

எழுதுங்காற் கோல்கானுக் கண்ணேபோற்
பழிகாணேன் கண்ட விடத்து. [கொண்கண்

(கா - உ.) என்பது—தோழி! முன்னம் எல்வாம் அவன் பழி நின்னிதும் மற்று யான் கருசி இருப்பேன்: பின்பு அஞ்சனம் எழுதுங் காலத்து அவ்வெழுது கோவிலை முன்னம் கண்டாங்குக் காண மாட்டாக் கண்ணே போல நம் துணைவன் செய்யும் பழி சிறிதும் காணேன்: மற்று அவனைக் கண்ட இடத்து; எனவே மற்றப் பொழுது பிறிது நினையாது கலவி நினையும் பேதமை உடையேன் என்றவாறு.

(ப - உ.) கண் எழுதும் காலத்துத் தன் இமையகத்துப் புகுஞ் தோலைக் கானுக் கண்ணே போலக் கொண்கணது குற்றத்தினையும் அவனைக் கண்ட இடத்துக் கண்டிலேன் என்றவாறு.

லாம்

இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக் கூறிய குற்றம் எல்லான்டுப் போயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.(1)

13

98:

திருக்குறள் - காமத்துப்பால்

கா. 2.

பா. 3.

தினைத்துணையு மூடாமை வேண்டும்
காம நிறைய வரின்.

பனைத்துணையுங்

(கா - உ.) என்பது.— தோழி! ஒரு தினை அளவு ஆயினும்
காலவரோடு ஊடாமை வேண்டும் : எவ்விடத்து எனின் பனை அளவு
நிறைங்க காம இன்பம் வரும் இடத்து என்றவாறு.

(ப - உ.) என்பது — நெஞ்சே! தினை அளவும்
ஊடாதொழிலிதல்

வேண்டுப் : பனை அளவினும் மிக்க காம நுகர்ச்சி
வரும் ஆயின் என்ற
வாறு.

இஃது ஊட நினைத்த நெஞ்சிற்குத் தலைமகன்
கூறியது: இதுவும்
ஒரு கூற்று.

(ச)

கா. 3.

ப. 7.

ஊடற்கட்ட சென்றேன்மற் ரேழி யதுமறந்து
கூடற்கட்ட சென்றதென் னெஞ்சு.

(கா - உ.) என்பது — கோயில் தோழி ! யான் அப்பொழுதே ஹடற்கண் ஒருப்பட்டுச் சென்றேன் : முன்னம் என்னேடு இதற்கு உடம்பட்டு நின்ற நெஞ்சானது அவரைக் கண்ட பொழுதே அதனை மறந்து கூடற்கண் சென்றது என் என்றவாறு.

(ப - உ.) என்பது.—தோழி ! யான் ஹடலைக் குறித்துச் சென்றேன் : அவளைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக் கருதிற்று என் நெஞ்சு என்றவாறு.

இது நீ அவளேடு புலவாது கூடியது
தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

என்னை என்று நகையாடிய

(3)

கா. 4,

ப. 4.

உய்த்த வறிந்து புனல்பாய்
பவரேபோற்

பொய்த்த வறிந்தென் புலந்து.

(கா - உ.) என்பது.— சர்த்துக் கொண்டு போதலை அறிந்து வைத்துப் பின்னும் புனலுள் பாய்வும் என்னும் அறிவு கேடர் போல் புலவியின்கண் நில்லாமை அறிந்து வைத்து ஊடுவது என் செய்ய என்றவாறு.

(ப - உ.) என்பது.— சர்ப்பதனை அறிந்து வைத்தும் புனல்பாய் பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுவதனை அறிந்து வைத்தும் புலக் கிண்றது ஏற்றுக்கு என்றவாறு.

இது புலவிக் குறிப்பு நீங்குவரான் தன் னுள்ளே சொல்லியது. (4)

21. புணர்ச்சி விதம்பல்

99

கா.

5.

ப. 2.

உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

(கா - உ.) என்பது.—தம்மால் காதலிக்கப்பட்டாரை நினைக்கவே
களித்தலும், காணவே மகிழ்தலும் கள்ளுக்கு இல்லை காமத்திற்கு
உண்டு என்று பலவாற்றாலும் கள்ளோடு காமம் மகிழ்து உரைக்
கிண்றமையின், ஒருவர்க்கு இரண்டன் திறத்தினும் துற்ற விடத்து
இன்பமே இன்பம் என்பது துணிந்த பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதலரை நினைத்த அளவிலே களிப்பு உறு
தலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும், களித்தலையும், மகிழ்
தலையும் தணக்கு இயல்பாக உடைய கள்ளிற்கு இல்லை : காமத்திற்கு
உண்டு என்றவாறு.

இது தலைமகனைக் கண்ணுற்ற இடத்துப் புலவியைக் கருதின
தலைமகள் புணர்வு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு தன்
னுள்ளே வியந்து கூறியது. (5)

கா. 6.

ப. 1.

மலரி னு மெல்லிது காமஞ் சிலரதன்

செவ்வி தலைப்படு வர்.

(கா - உ.) என்பது.—கேளாய் தோழி? உலகத்து வண்டானது மலர் சிதையாமல் மதுவை யருந்துவது போல மற்று அதன் செவ்வி அறிந்து கைக்கொள்ளும் மக்களும் உலகத்துப் பலர் உள்ளனரும் மற்று அக்காமம் ஆகின்ற அதன் செவ்வி சிதையாமல் சென்று தலைப்படுவார் அதனினும் சிலர் கான் : நீ என்னை முனிய வேண்டா என்றவாறு.

(ப - உ.) என்பது.—எல்லாவற்றினும் மெல்லிது ஆகிய பூவினும் மெல்லிதாய் இருக்கும் காமம் ; அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர் என்றவாறு.

இது தலைமகன் புலவிக் குறிப்புக் கண்டு இன்பம் ஊடிக் கொள்ளலாம். இப்பொழுது ஆடுவை யாயின் இக்காமம் செவ்வி தப்பும் என்று புணர்ச்சி வேட்கையால் தலைமகன் கூறியது. (6)

கா. 7.

ப. 6.

இளித்தக்க கள்ளற்றே

வின்னை செயினுங் களித்தார்க்குக்
கள்வநின் மார்பு.

(கா - உ.) என்பது.—நீ எமக்கு இளிவு ஆவதற்குத் தக்க இன்னுதனவற்றைச் செய்யினும் நின்னைப் பிழூத்து ஒழுகேன்

யான்: நினது சூரூபவு எடுத்து உரைக்கும் வஞ்சலையை உணர்ந்து பின் ஒம் நின்மார்பு எமக்கு எத்தன்மைத்தோ என்னின், சிலகாலம் கள்ளுண்டு களித்தவர்க்குப் பின் ஒம் அக்கள் அவர்க்கு எத்தன்மைத்து மற்று அத்தன்மைத்து: எனவே இது அவன் தவறிபது ரேக்காதது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—பிறரால் இகழுத் தக்க இன்னுமையை நீ எமக்குச் செய்யவும் அது கண்டு, களித்தார்க்கு அதனால் உள்ள குற்றத்தினைக் கண்டு வைத்தும் அதனை உண்டல் வேட்கை நிகழுமாறு போலப் புணர்வு வேட்கையைத் தாரா நின்றது வஞ்சக! நின் மார்பு என்றவாறு.

நின்தொழில் மார்பும் உடைத்தாயிற்று என்றது. இது புலவிக் குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது. (7) கா. 8.

ப. 10.

பேண்டு பெட்டவே செய்யினுங்
கொண்களைக் காணு தமையல் கண்.

(கா
புறத்துத்

- உ.) என்பது.—தோழி! இங்கு நம்மை விரும்பாது தனக்கு விரும்புவன் செய்து வரினும் கொண்களை அப்படி

அதற்கு உரியன் என்று அறிந்தும் ஒருபொழுது
மாட்டா மற்று இக்கண்கள் ஆனவை : வற்தே சீ

காலைது அமைய
என்னை முனிவது
எவன் என்றவாறு.

(ப
வனவே

- உ:) என்பது.—நம்மை விரும்பாது தன் மனம் விரும்பு
செய்தாலுமினும் கொண்களைக் காலைது அமைய மாட்டா
என் கண்கள் என்றவாறு.

இது மேற்கூறிய சொற்கேட்டு ஊடல்
வேண்டுவார் தலைமகற் காலைதொழில்தலே உள்து
என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
(8)

இவை எல்லாம் ஊடல் பகுதியானமையும்
யானமையும் கண்டு கொள்க.
முன் னுறு புணர்ச்சி

பிரிந்து கூடல் முடிந்தது.

கா. 9.

ப. 5.

கண்ணிற் ருணித்தே கலங்கினுள் புல்லுத
வெம்மி னுந் தான்விதுப் புற்று.

(கா - உ.) என்பது.—நெஞ்சே! கண்ணினுல் துனிசெய்து
ஊடி நெஞ்சினுல் கலக்கம் உற்றுள் : நம்மினும் சாலத் தான் முயங்
குசல் விருப்பம் உற்றுள் : அது என்ன பேரே தான் என்றவாறு.

22. நெஞ்சோடு புலத்தல்.

101

(ப - உ.) என்பது.—கண்ணுலே புலந்து அதனையும் முடிய
சிறுத்தாது கலக்கம் உற்றுள் : புணர்தலை என்னினும், மிகத்தான்
விரைவானே என்றவாறு.

இது தலைமகன் ஊடற் குறிப்பு நீங்கிப் புணர்
தலைமகன் தன் னுள்ளே சொல்லியது.

விரைவது கண்டு

(9)

பா. பா - ம. ‘வென்னினுந்’.

கா. 10.

ப. 9.

கா ஊங்காற் காணேன் தவழுய
காணேன் தவறல் வயவ.

காணுக்காற்

(கா - உ.) என்பது?—கேளாய் தோழி! பல சொல்லி என்ன? பான் அவரைக் காணும் காலத்துக் கரணேன் தன் தவறு ஆவன; மற்று இனி யான் அவரைக் காணுக் காலும் காணேன் மற்று அவர் செய்யும் தவறால்லன; எனவே நாள்தோறும் காணுக்கால் ஆற்றிருப்பதும், கண்ட இடத்து வழிபாடும் கற்புடை மகனிர்தம் கடன் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது—அவனைக் கண்ட பொழுது அவன் குற்றம் ஆயின யாவும் காணேன்: அவனைக் காணுத காலத்து அவன் குற்றம் அல்லாதன யாவும் காணேன் என்றவாறு.

இது மேற்கூறிய சொற்கேட்டுக் கண்டகாலத்து மறக்குமாறு போலக் காணுத காலத்தினும் மறப்பது நன்று என்று நகைக் குறிப் பினால் சூறிய தோழிக்குச் சொல்லியது. (10)

(கா - உ.) இனி மற்று இங்ஙனம் அவன் புறத்து ஏகினும் தான் புனர்ச்சி விதுப்பத் தன்மையள் அல்லாத தலைமகள் தன் நெஞ்சொடு புலந்தமை நிகழ்த்து கிண்றமையின் பின்னரே அதனை அறிவிக்கின்றது

நெஞ்சொடு புலத்தல் மற்று இதன்
மேலே அதிகாரம்.

22. நெஞ்சொடு புலத்தல்

(ப - உ.) நெஞ்சொடு புலத்தலாவது

தலைமகன் பரத்தையிற்

பிரிந்துழி அவனெடு புலக்கக் கருதிய தலைமகள் முற்பட அவனெடு கூட்டம் வேண்டிய நெஞ்சொடு புலந்து கூறுதல். இனி ஊடிக் கூடல் கூறுகின்றூர் ஆதலின் அவ்வுடுதலின் முற்பட இது தோற்றும் ஆதலின் முன் கூறப்பட்டது.

கா. 1.

ப. 1.

அவர்நெஞ்சவர்க்காதல்
நீயெமக் காகா தது.

கண்டு

மெவனெஞ்சே

102 திருக்குறள் - காமத்துப்பால்

(கா - உ.) என்பது.—நம் காதல ராகியவர் நெஞ்சம் அவர்க்கு உரித்து ஆதல் கண்டு வைத்தும் அங்குனம் நீ எமக்கு உரியை ஆகாது எம்மோடு எதிர்மலைவது எவனே? நெஞ்சே; இது தகாது உனக்கு என்றவாறு.

(ப - உ.) என்பது.—அவருடைய நெஞ்ச அவர் வழி நின்று நம்மை நினையாமை கண்டு வைத்துப் போன்றே! நீ எம் வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ என்றவாறு.

இது தலைமகள் வருங்காலத்து
நெஞ்சொடு புலந்து கூறியது.

வாராத

தலைமகனை உள்ளிய

(1)

கா. 2.

ப. 2.

தஞ்சந் தமரல்லா ரேதிலார்
நெஞ்சந் தமரல் வழி.

தம்முடைய

(கா - உ.) என்பது.—தோழி ! இவ் வுகத்தில் உரிமையாக நெஞ்சம் கூடத் தமக்குத் துணை இல்லாத

தாம் தமக்கு

இடத்தினில்

மற்று அயலார் தமக்குச் தஞ்சமூம் அல்லார் துணி என்றவாறு. தஞ்சம் என்பது எனுமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது.

(ப - உ.) என்பது.—தாம் உடைய நெஞ்சம் தமக்குச் சுற்றம் அல்ல ஆகும் காலத்து ஏதிலார் சுற்றம் அல்லர் ஆகுதல் எனிது என்ற வாறு.

தலைமகன் யாண்டு உளன் என்று குற்றேவல் மகளிரை அறிய விட, அவர் பரததையர் சேரியளான் என்று சுற்றியவழி அவர் வந்த காலத்தில் நெஞ்ச நம்வழி ஒழுகாது அவர் வழி ஒழுகினால் அவர் ஏதிலர் ஆகுவது எனிது அன்றே என்று நெஞ்சொடு புலங்து கூறியது. ஏதிலார் என்றால் பிறர் மனையிற் செல்லுதலான். (2)

உருஅ தவர்க்கண்ட

கண்ணூ

மவரைச்

செருஅ ரெனச்சேறி நெஞ்சு

(கா - உ.) என்பது.—நீ நம்மோடு

அன்பில்லாதவரைக் கண்ட இடத்து மற்று
இவர் நப்பைச்

அப்பொழுதே அவர் குணம் அறிந்து வைத்தும்,
செறுப்பார் அல்லர் : உவப்பார் போலும் என்று

உட்கொண்டு மேன் மேல் செல்லுகின்ற நெஞ்சமே
தன் நெஞ்சொடு புலந்தாள் என்றவாறு.

என்று இங்ஙனம்

(ப - உ.) என்பது.—என் நெஞ்சே ! அன்பு உருதாரைக் கண்ட
இடத்திலும் அவர் செற்றம் நீங்குவாரெனச் செல்லா சின்றுப்
என்னே என்றவாறு.

22. நெஞ்சோடு புலத்தல்

1

03

இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்

தலைமகன் புலந்த வழி இன் னும் ஒருகால்
புலந்து கூறியது.

உணர்த்துவோம் என்று கருதின நெஞ்சொடு

இவை மூன்றும் புலவியின் கண் நிகழ்வதே ஆயினும்
சொடு புலத்தல் சொல்கின்றூ ராதவின் ஈண்டுக் கூறப்பட்டன.

நெஞ்சு

(3)

கா. 4.

ப. 8.

*கெட்டார்க்கு நட்டாரில் வென்பதோ
பெட்டாங் கவர்பின் செலல்.

நெஞ்சேநீ

(கா - உ.) என்பது.—நெஞ்சே! அவர்க்கு நம்மோடு அன்பு
இல்லை ஆயினும், பின்னும் நீ அவரைக் காதவித்து அவர் பின்
செல்லுகல் உலகில் கெட்டார்க்கு நட்டார் இல் என்று சொல்லும்
*முதுசொல் வழக்கோ தான்? எனவே யாம் இங்ஙனம் எம்மை விரும்
பாதவர் தம்மேல் விழுதல் முறைமையோ தான் என்றவாறு.

(ப - உ.) என்பது—நெஞ்சே ! நீ என்வரை நில்லாது வேண்
தின வண்ணமே அவர் பின்செல்கின் றது
இல்லை என்பதனுணேயோ என்றவாறு.

கெட்டார்க்கு நட்டார்

இது வாயில் மறுத்த தலைமகள் அவனேநு
கூட்டம் வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறியது.

(4) கா. 5.

ப. 4.

நானு மறந்தே னவர்மறக்
கல்லாவென்

மானு மடநெஞ்சிற் பட்டு.

(கா - உ.) என்பது —தோழி ! முன்னம் போல நம்மை அருளா
தவர் தம்மை நாம் இனி கெருங்குதல் தீது என்று நானுதல் நமக்குக்
கடன் அன்றே ? மற்று அங்காணினையும் மறந்தேன் : அக்கொடியார்
தம்மை ஒரு பொழுதும் மறக்கவல்லாத என்
அகப்பட்டு என்றவாறு.
தீய நெஞ்சின்கண்

(ப - உ.) என்பது.—எனக்கு

இன்றியமையாக நாணினையும் கடைப்பிடிக்கிலேன் :
அவரை மறக்க மாட்டாத நன்மை இல்லாத பேதை
நெஞ்சோடு கூடப்பட்டு என்றவாறு.

இது தலைமகள் யான் நானைது தூது விட்டதும்
மறவரமையாலே என்று அத்தேடு புலந்து கூறியது.

என் நெஞ்சு
(5)

* மூடின் ரோருவ ருடைய பொழுதின்க
ணிடிற்றுத் தின்பவ ராயிரவ ராபவே :
கட்டலர்தார் மார்ப கவியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு கட்டாரோ இல்.

—பழமொழி-59.

104

திருக்குறள் - காமத்துப்பால்

கா.
ப. 3.

6.

என்னியவர்திற	னிலிவாமென்	றெண்ணிய
முன்னு	முயிர்க்காத	நெஞ்சு.

(கா - உ.) என்பது—தோழி! அவர் நம்மாட்டுக் கெய்து அகன்றனர் ஆயினும் அவர்திறம் பிறர்க்கு யாம் குற்றம் உரைப்பின் பெரிதும் இளிவாம் இகழ்ந்து பெர்முதும் சிந்தியா நிற்குங்காண், நெஞ்சு ஆனது என்றவாறு.

என்று எண்ணி அவர் திறமே எப் போரோடு உயிர்க்காதல் உற்ற என்

(ப - உ.) என்பது—அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால், அதனே தனக்கு இளிவரவு உள்வாகக் கருதி நினையா நின்றது சாவமாட்டாத நெஞ்சு என்றவாறு

இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத்தானும் இகழலரயிருக்க இகழ்கின்றதும் இல்லை; அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லு சின்றது இல்லை; என்று அதனேடு புலந்து கூறியது. (6)

பா. பா - ம. 'முயிர்க்காக'.

கா. 7 .

ப. 5.

இனியண்ண நின்னெடு சூழ்வார்யார்
நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

(கா - உ.) என்பது—நெஞ்சே! மற்று அவரிடத்து வந்த காலத்து நாம் அவர் தம்மை எதிர் ஏற்றுக் கொள்ளாது சிறிது வலிந்து நின்று மற்று அவரோடு முன்னம் துனி செய்து பின்னர்க் கூடி நுகர்கம். அத்துணையும் அவர்வயின் சென்று மண்டிரது நிற-

பாய் ஆக என இவை இவை நின்க்கு யான் சொல்ல இயெங்கினே
போன்று இருந்து மற்று அவரைக் கண்டபொழுதே எதிர் ஏற்று
அவை மறந்து துளி கருதாது துய்த்தலைப் பேணினை ஆதலால் இனி
அன்னவை நின்னேடு சூழ்வார் யார் என்பது பொருள் என்றவாறு.

(ப - உ.) என்பது—நெஞ்சே ! நீ புலவியை நீாச் செய்து
பின்னே நுகரமாட்டாய் : ஆதலான் இனி அப்பெற்றப்பட்ட
ணம் நின்னேடு என்னுவார் யார் ? இல்லை என்றவாறு,
என்

தலைமகனேடு புலக்க நினைத்த நெஞ்சினை முன்பும் ஒருங்கள்
புலந்து முடிய நில்லாயாயினேய் : இன்னும் புலப்பேன் ஆயின் அறை
போகுவை : ஆகலான் தனியே எண்ணிக்கொள்கின்றேன் ; நின்னேடு
எண்ணேன் என்று அதனேடு தலைமகள் புலந்து கூறியது. (7)

20. நெஞ்சோடு புலத்தல் 105
கா. 8.

ப. 9.
துன்பத்திற் கியாரே துஜையாவார்
நெஞ்சந் தமரல் வழி.
தாமுடைய

(கா - உ.) என்பது—தோழி !
இடத்து உதவும் உறுதுஜை யாவார்.

உலகத்து ஒருவர்க்கு உற்ற
யாரே தான்? நாம் நமக்கு

உள்ளது துணியா உடைய நெஞ்சமே கூட
உதவும் தமர் அல்லாத இடத்து என்றவாறு.

ஒன்று உற்ற இடத்து

(ப - உ.) என்பது - துண்பம் உற்றால் துணை
யாவார் உண்டோ? தம்முடைய நெஞ்சம் தமக்குத்
துணை யல்லாத காலத்து என்றவாறு*

துணையாவார் யார் என்றது தோழியைக் குறித்து; தலைமகள்
வாயில் மறுத்த இடத்துத் தோழி நெருங்கிக் கூறிய வழி உடன்
பட்ட நெஞ்சொடு புலந்து வாயில் நேர்வாள் சொல்லியது. (8)

பரி. பா - ம். “ துணையல் வழி ”.

கா. 9.

ப. 7.

பெருஅமை யஞ்சம் பெறிற்பிரி வஞ்ச
மருஅ விடும்பைத்தென் னெஞ்சு.

(ப - உ.) என்பது.—தோழி! என் நெஞ்சம் ஆனது அவரைப் பெறுமையைக் கொண்டு அஞ்சம்: பெறுவது என்று கொல் என்று; இனிப் பெற்ற காலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சம்: பின் நுகர்ச்சி இன்பம் இழப்பேம் என்று; அதனால் இருவாற்றினும் இடையருத் தீடும்பையினை உடைத்து: இனி எங்ஙனம் யாம் உய்வது என்றவாறு.

(ப - உ.) என்பது.—காதலரைப் பெறுத காலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சம்; பெற்றேம் ஆயின்: பிரிவரோ என்று அஞ்சம்: அதனால் இடைவிடாத துன்பத்தை யுடைத்து என் நெஞ்ச என்றவாறு.

இது தலைமகள் ஆற்றிமை கண்டு தூது விடக் கூடிய அவர் வந்தாலும் இதற்கு உள்ளது துன்பமே புலந்து கூறியது.

கருதிய தோழிக்கு
என்று அதனேநு கா. 10.
(9)

ப. 6.

தனியே யிருந்து நினைந்தக்கா வெண்ணைத் தினிய விருந்ததென்ன் நெஞ்சு.

(கா - உ.) என்பது.—தோழி! இப்பொழுது எனக்கு இனியது போன்று இருந்து மற்று அவர் பிரிந்த இடத்து விடாது நினைந்து கொண்ட காலத்து எண்ணைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு.

106

திருக்குறள் - காமத்துப்பால்

எனவே இப்பொழுது உறவு போன்றது என்று
பொருள் ஆயிற்று
என்றவாறு.

(ப)

பார்த்து

- உ.) என்பது.—தனிப்பட்டிருந்து' நினைத்தால்
என்னை நலிவதாக இருந்தது என் நெஞ்சு என்றவாறு
இடம்

இஃது அவர் செய்கின்ற கொடுமையை உட்கொண்டு உள்ள
துயரம் யான் தனிப்பட்டால் நலிவதாக இருந்தது ; நீவருதலானே
இப்பொழுது தப்பினேன் என்று (தலைமகள்) நெஞ்சொடு புலங்கு
தோழிக்குக் கூறியது. (10)

(கா - உ.) புலவியாவது : தலைமகளைடு
தலைமகள் புலங்கு

கூறுதல் : இது வெளிப்பட நிகழ்தலின் அதன்
பின் கூறப்பட்டது

மேலை அதிகாரம்.. .

23. புலவி

(ப - உ.) புலவியாவது - தலைமகனேடு

தலைமகள் புலந்து கூறு

தல். இது வெளிப்பட நிகழ்தலின் அதன்பின்
கூறப்பட்டது.

கா. 1.

ப. 1. புல்லா திரா அப் புலத்த
லவருறூஉ

மல்லனேயே காண்கஞ் சிறி து.

(கா - உ.) என்பது.—நம் காதலர் வந்தால் புல்லாது இருந்து
புலத்தல் வேண்டும்; அவ்விடத்து அவர் உறும் கலக்கம் யாம் சிறிது
காண்போம் ஆக என்றவாறு.

(ப - உ.) என்பது.—நம் காதலர் வந்தால் புல்லாது இருந்து
புலக்க வேண்டும்: அவ்விடத்து அவர் உறும் கலக்கம் யாம் சிறிது
பொழுது காண்போம் ஆக என்றவாறு.

இதுவாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள்
குறிப்புக் கண்டு முகம் கோடற்பொருட்டு இனிமை கூறியது.
புலவிக்

(1)

பரி. பா - ம். “புலத்தி”: “மல்லல் யாங்”.

கா. 2.

ப. 2.

நலத்தகை நல்லவர்க் கேளர்

புலத்தகை

பூவன்ன கண்ணே ரகத்து.

(கா - உ.) என்பது.—பரத்தையரோடு புலந்து கூறிய தலை மகட்குத் தோழி சொல்லுமாறு. கலத்தகையினுளே கல்ல கற்புடைய மகளிர்கள் மாட்டுப் புலத்தல் தீது எனவே மற்றுப் பரத்தையர்க்கு அழகாம் பூவன்ன கண்ணூர் மாட்டுப் புலத்தல் என்றவாறு.

23. புலவி

107

(ப - உ.) என்பது.—கலத்தகையினுலே கல்வரான பரத்தை பர்க்கு அழகாம் ஓ அன்ன கண்ணூர் மாட்டு, புலத்தல் என்றவாறு. இது நமக்கு அவர் மாட்டுப் புலத்தல் தீது என்றவாறு ஆயிற்ற பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.(2)

கா. 3.

ப. 3.

உப்பமைந் தற்றுற் புலவி யதுசிறிது
மிக்கற்று ணீள விடல்.

(கா - உ.) என்பது.—துகர்வனவற்றிற்கு உப்பு அமைத்தாற் போல இனிமை உண்டாம் புலவி: அதீன் ணீள விடல் அவ்வுப்பு மிக்காற் போல இன்னது ஆம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நகர்வனவற்றிற்கு உப்பு அமைந்தாற் போல இனிமை உண்டாக்கும் புலவி : அதனை நீள விடில், அவ்வுப்பு மிக்காற் போல இன்னுது ஆம் என்றவாறு.

இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் இடத்து, இப்புலவியை நீள விடுதல் தக்கது அன்று என்று

மறுத்த
தோழி
க்ரியது.

(3)

கா. 4.

ப. 4.

ஊடலி னுண்டாங்கோர் துண்பம்
புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று.

(கா - உ.) என்பது.—ஊட்ற் செவ்வி
அதன் கண் னும்
இன்பம் உண்டாயினும் கொல்லோ நீடாது
ஒரு துண்பம் உண்டு : புணருங்கால் நீடுவது
கொல்லோ என் னுதல் என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஷட்டிர் செவ்வி இன்பம் உண்டாயினும் அதன் கண்ணும் ஒரு துண்பம் உண்டு புணருங்கால் நீடும்கொல்லோ நீட்டாது கொல்லோ என்று ஜூதிருதலால் என்றவாறு.

இது தலைமகள் ஆற்றுமை வாயிலாகப் புலக்க, கண்டு தலைமகன் சொல்லியது.

தலைமகள் புலவி

(4) கா. ५.

ப. ५.

நீரு நிழல் தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.

(கா - உ.) என்பது.—குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக உடைய நீரும் நிழலின் கண்ணே இனிது ஆம். அது போலப் புலவியும் அன்புடையார் மாட்டே ஆயின் இனிது ஆம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாக உடைய நீரும் நிழலின் கண்ணது ஆயின் இனிது ஆம்; ஆது போலப் புலவியும் அன்புடையார் மாட்டே ஆயின் இனிது ஆம் என்றவாறு.

மேல் புலவியின் கண் ஒரு துன்பம் உண்டு என்று தலைமகள் கூறிய சொற்கேட்டு அஃது இன்பம் ஆவது அன்பு உடையார்க்கு : நுமக்கு அன்பின்மையால் துன்பம் உண்டாயிற்று என்று தலைமகள் கூறியது.

(5)

கா. 6.

ப. 6.

துனியும் புலவியும் இல்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று.

(கா - உ.) என்பது.—தலைமகள் நீட்டித்த பெரும் பினக்கு ஆகிய துன்பம் இல்லை ஆயின் களிந்த பழும் போல இனிமை தரும் : மந்துச் சிறுபினக்கு ஆகிய புலவி இல்லை ஆயின் காமம் பசுங்காய் போலத் துவர்க்கும் ஆதலால் என்றவாறு.

(ப . உ.) என்பது.—உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர்த்த

மீனுகின்ற புலவியும் இல்லையாயின் காமமானது பழுத்தையும் முற்

ரூத காயையும் ஒக்கும் என்றவாறு

இது தலைமகள் புலவி நீட்டித்தவழித் துனி இல்லை யாயின் பழும் போல இனிமை தரும் : புலவி இல்லை யாயின் காய் போலத் துவர்க்கும் ஆதலான் இஃது உணர்தற்கு கல்லளவு என்று கூறியது. (6)

கா. 7.

ப. 7.

ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

(கா - உ.) என்பது.—தம்மோடு ஊடினவரை ஊடல் தீராது
வருத்துவது முன்பே வாடிய கொடியை வேர் முதலோடும் அரிச்
தாற் போலும் என்றவாறு.

(ப - உ.) என்பது.—நும்மொடு
ஊடினவரை ஊடல் தீராது
வருதல் முன்பே வாடின கொடியைத் தூரிலே
அரிச்தாற் போலும்
என்றவாறு.

இது தலைமகன் தன்னை ஊடல் தீர்ப்பச்
செய்தவற்றைக் கண்டு,
இவையிற்றால் ஈண்டிப் பயன் இல்லை : நின்னெடு
காமக் கிழுத்தியை ஊடல் தீராது பெயர்ந்தாய் ; அது
நெருநல் ஊடிய
தக்கது அன்று :
ஆண்டுப்போ என்று தலைமகள் கூறியது. எமக்கு மக்களை வளர்த்து
அறம் நோக்குமது அல்லது காமத்தால் பயன் இல்லை என்றவாறு
ஆயிற்று. (7)

நோத வெவண்மற்று நொந்தாரென்
காதலவ ரில்லா வழி.
றஃதறியுங்

(கா - உ.) என்பது.—யான் நோகின்ற
அதனால் பயன் என்னை? நொந்தார் என்று நினைந்து
அதனை அறிந்து தீர்க்கும் அன்பு அவர் இலர் ஆகிய
இடத்து என்றவாறு.

(ப - உ.) என்பது.—யான் நோகின்றதனால் பயன் என்னை;
இவர் நொந்தார் என்று நினைத்து அதனை அறிந்து தீர்க்கும் அன்பு
அவர் இலர் ஆகிய இடத்து என்றவாறு.

இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்
கூறியது.

தலைமகன் புலந்து

(8)

பா. பா - ம. “காத லவரில் வழி.”

கா. 9.

ப. 9.

அலந்தாரை யல்லனேய் செய்தற்றுற்
புலந்தாரைப் புல்லார் விடல்.

றம்மைப்

(கா - உ.) என்பது.—முன்பு கலக்கம் உற்று அதன் மேலும் அல்லல் நோயைச் செய்தாற் போலும் புலந்தாரை முயன்காது விடுதல் என்றவாறு.

அழிந்தாரை
காமத்தினுல்

(ப - உ.) என்பது.—முன்பே கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும் அல்லல் செய்யும் நோயைச் செய்தாற் போலும் : காமத்தில் புலந்தாரை முயன்காது விடுதல் என்றவாறு.

இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்துழி அதனை அறந்து அகம்புக்க தோழி தலைமகற்குச் சொல்லியது. (9)

பா. பா - ம. ‘செய்தற்றாற் காமம்’.

கா. 10.

ப. 10.

ஹட வுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்ப தவா.

(கா - உ.) என்பது.—எமது புவியைச் சாக உலத்தி விட்டவரோடு என் நெஞ்சம் கூடுவேன் என் நினைக்கின்றது எனது ஆசைப் பாடு என்றவாறு.

(ப - உ.) எமது புலவியைச் சாக விட்டவரோடே என் செஞ்சு
கடுவேன் என்று நினைக்கின்றது ஆசைப் பாடு என்றவாறு.

110 திருக்குறள் - காமத்துப்பால்

இஃது உணர்ப்புவயின் - வாரா ஊடற்கண்
தலைமகன் புலந்தது கண்டு புலவி நீங்க வேண்டும்
சொல்லியது.

என்ற தோழிக்குப் புலவி தீர்வான்,
(10)

(கா - உ.) புலவியின் நூண்ணிய புலவி என்று
கூறினமையால் வேறு பகுத்து அதன் பின்
கூறப்பட்டது மேலே அதிகாரம்.

24. புலவி நாணக்கம்.

(ப - உ.) புலவி நானுக்கமாவது தலைமகன் மாட்டுத் தவறு
இன்று ஆயினும் தனது காதல் மிகுதியால் சொல்லெலச்சத்தினும்
பலவற்றானும் வேறுபடப் பொருள் கொண்டு தலைமகன் புலந்து
கூறுதல். இது செவ்வையில் தோன்றுமையின் உள்ளுறை ஆயிற்று.
புலவியினும் நான்ணிய புலவி என்று கூறினமையால் வேறுபடுத்து
அதன்பின் கூறப்பட்டது.

யாரினும் காதல மென்றிரமா வூடினள்
யாரினும் யாரினு மென்று.

(கா - உ.) என்பது.—ஒருவதும் ஒருத்தியும் ஆகிய அன்பிலை புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையேம் என்று சொன்னே^{ஏற்க} அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புறப் பட்ட பலருள்ளும் யாரினும் யாரினும் என்மேல் அன்புடையீர் என்று சொல்லி வூடினள் என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஒருவதும் ஒருத்தியும் ஆகி அன்று அன்பி னல் புணர்ந்தார் யாவரினும் யாம் காதல் உடையேம் என்று சொன்னேம் ஆக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்பு பட்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீர் ஆயினீர் என்று சொல்லி வூடினள் என்றவாறு.

காதலுடையேம் என்று உளப்பாட்டுத் தன்மையாகக் கூறிய அதனை உயர்ச்சியாகக் கூறினான் ஆகக் கருதினான். தலைமகன் வாயில் வேண்டின இடத்து நின் குற்றத்தினுலே ஊடல் மிக்கிருந்தான் என்று கூறிய தோழிக்கு அவள் ஊடுதற்கு யான் குற்றம் செய்ய வேண்டா: யான் சொல்லுவனவும் செய்வனவும் எல்லாம் குற்றமா யிருக்கும்: அவள் குற்றம் ஆகக் கொண்டவற்றைக் கேள் என்று சொல்லுவான் முற்பட அன்புடையேன் என்று சொல்லியது குற்றம் ஆயிற்று என்று கூறியது. (1)

16. புலவி நண்குக்கம்

ப. 2.

இம்மைப் பிறப்போ பிரியல
மென்றேனுக்

கண்ணிறை நீர்கொண்டனள்.

(கா - உ.) என்பது.—இப் பிறவியில் யான்
பிரியேன் என்று

சொன்னேன் : அதனுடே மறு பிறப்பின்கண் பிரிவு
உண்டு என்று கருதிக் கண் நிறைய நீர் கொண்டனள்
என்றவாறு.

(ப - உ.) என்பது.—இப்பிறப்பில் யாம்
பிரியேம் என்று சொன்னேன் : அதனுடே
மறுபிறப்பின் கண் பிரிவு உண்டு என்று கருதிக் கண்
நிறைய நீர் கொண்டாள் என்றவாறு.

இது பிரியேன் எனினும் குற்றம் ஆம் என்று
கூறியது. (2).

கா. 3.

ப. 3.

உள்ளினே மென்றீர்மற் றெம்மறந்தி
ரென்றெம்மைப்

புல்லாள் புலத்தக்க னள்.

(கா - உ.) என்பது.—நீர் பிரிந்த இடத்து

எம்மை நினைந்தோம் என்றீர் : மற்று எம்மை மறந்தீர் என்று முயங்காளாய்ப் புலவித் தகுதியாள் ஆயினாள் என்றவாறு.

(ப - உ.) என்பது நீர் துறந்த இடத்து எம்மை நினைந்தேன் என்றீர் ; மறந்தார் அன்றே நினைப்பார் : ஆகலான் எங்களை மறந்தீர் என்று முயங்காளாய்ப் புலவித் தகுதியாள் ஆயினாள் என்றவாறு. இது நினைத்தேன் எனினும் குற்றம் ஆம் எனக் கூறியது. (3)

பரி. பா - ம. ‘உள்ளினேன்’.

கா. 4.

ப. 4.

வழுத்தினை உம்மினே மாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று.

(கா - உ.) என்பது—யாம் தும்மினேம் அதற்கு அவள் வாழ்த்தினாள் : விட்டு அழுதாள் உம்மையார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி என்றவாறு.

(ப -

அழுதாள்

உ.) யாம் தும்மினேம் : அதற்காக வாழ்த்தினாள் : மீட்டு : நும்மையார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி என்றவாறு.

இது தும்மினும் குற்றம் ஆம்
என்று கூறியது. (4) பா. பா - ம.
'மீணே குக".

112 திருக்குறள் - காமத்துப்பால்
கா. 5.

ப. 5.

தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
லெம்மை மறைத்திரோ வென்று.

(கா - உ.) என்பது.—தும்மல் தோற்ற
அதனை அடக்கினேன்:
அதற்கு அழுதாள். நீர் நுமர் உள்ளினமையை
திரோ என்று சொல்லி என்றவாறு.

எம்மை மறைத்

தும்மாது ஒழியினும் குற்றம் ஆம் என்று
கூறிற்று.

(ப - உ.) என்பது.—தும்மல் தோற்ற அதனை அடக்கினேன்.
அதற்கு அழுதாள். நுமர் உள்ளினமையை எம்மை மறைக்கின்றிரோ
என்று சொல்லி என்றவாறு.

இது தும்மாது ஒழியினும் குற்றம் ஆம் என்று

கூறியது. (5) கா. 6.

ப. 6.

நினைத்திருந்து நோக்கினும் காயு
யாருள்ளி நோக்கினீ ரென்று.

மனைத்துநீர்

— (கா
உவமிக்க

- உ.) என்பது.—தனது உறுப்புக்களோடு வேறு ஒன்றை
ஒண்ணுமையை நினைத்து நோக்கினும் வெசுளும், என்
உறுப்பு எல்லாம் நீர் காதலித்தவர்களில் யார் உறுப்பை
என்று நினைத்து நோக்கினீர் என்று சொல்லி என்றவாறு.

ஒக்கும்

பார்க்கினும் குற்றம் ஆம் என்று கூறியது.

(ப- உ.) என்பது.—தனது உறுப்புக்களோடு வேறு ஒன்றை
உவமிக்க ஒண்ணுமையை நினைத்து நோக்கி யிருப்பினும் வெசுளும்.
என் உறுப்பு எல்லாம் நீர் காதலித்தவர்களில் யார் உறுப்பை ஒக்கும்
என்று நினைத்து நோக்கினீரென்று சொல்லி என்றவாறு.

இது பார்க்கினும் குற்றம் என்று கூறியது.

ப. 7.

கோட்டுப்பூச் சூடினும் காயு
காட்டிய சூடினீரென்று.

மொருத்தியைக்

(கா - உ.) என்பது.—பக்கப்பூச் சூடினும்
காட்டுதற்காகச் சூட்டினீர் ஏன்றவாறு.

காயும் ஒருத்தியைக்

பக்கப் பூ—ஒப்பனைக்குச் சூடிய பூ—வளையப் பூச் சூடினும்
என்றும் ஆம். அன்றியும், கோட்டுப் பூச் சூடினேன் ஆயின் இப்
பூ இங்கிலத்து உள்ளது என்று அல்ல : பிற நிலத்து உள்ளது என்று
மிக வெகுனும் : இகணை நீர் சூடியது அங்கிலத்து உள்ளான் ஒருத்தியை

24. புலவி நண்கம்.

113

எனக்கு அறிவித்தற் பொருட்டு என்று சொல்லி என்றும் ஆம்.
கோட்டுப் பூ—மருத நிலம் அல்லா நிலத்துப் பூ. தாளிப்பூ என்பாரும்
உளர். கோலம் செய்யினும் குற்றம் ஆம் என்று கூறிற்று.

(ப - உ.) என்பது.—பக்கப் பூச்சூடினும் காயும்
காட்டுதற்குச் சூடினீரென்று சொல்லி என்றவாறு.

ஒருத்திக்குக்

பக்கப் பூ—ஒப்பனைப் பூ. வளையப்பூச் சூடினும் என்றும் ஆம். அன்றியும் கோட்டுப் பூச்சூடினேன் ஆயின் இப்பூ இங்கிலத்தில் உள்ளது ஒன்றல்ல : பிறர் நிலத்தில் உள்ளது என்று ஐயுற்று வெகுளும். இதனை சீர் சூடியதும் அங்கிலத்தில் உள்ளாள் ஒருத்தியை எனக்கு அறிவித்தற் பொருட்டு என்று சொல்லி என்றும் ஆம்.

கோட்டுப்பூ - மருதங்கிலம் அல்லாத நிலத்தில் உள்ள பூ.

இது கோவம் செய்யினும் குற்றம் ஆம் என்று கூறியது. (7) கா. 8.

ப. 8.

தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று.

(கா - உ.) என்பது.—தன்னை ஊடல்
வெகுளும் பிறர்க்கும் இவ்வாறு செய்வீரே

தீர்க்கும் பொழுதும்
என்று சொல்லி என்ற
வாறு.

தன்னைப் போற்றினும் குற்றம் ஆம் என்று
கூறியது.

(ப - உ.) என்பது.—தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வை குளும் பிறர்க்கும் இவ்வாறு செய்விரே என்று சொல்லி என்றவாறு.
இது தன்னைப் போற்றினும் குற்றம் ஆம் என்று கூறியது.

இவை எட்டும் தலைமகன் கூற்று. இவை நெஞ்சொடு புலத்தை விண் பின் கூறற் பாலது ஆயினும், புலவி நுனுக்கம் சேரச் சொல்ல வேண்டும் ஆதலாறும் இறந்தது காட்டல் என்னும் தங்கிர வுத்தியாறும் ஈண்டுக் கூறப்பட்டது. (8)

கா. 9.

ப. 9.

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற்
நண்ணேன் பரத்தாநின் மார்பு.

பொதுவுண்பார்

(கா - உ.) என்பது.—பரத்தையரால் விரும்பப்பட்ட பரத்தை மையை யுடையாய்! நின் மார்பு பெண்ணின் தலைமையை உடையார் எல்லாரும் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகரா சிற்பர்; அதனால் யான் அதனைத் தின்டேன் என்றவாறு.

15

(ப - உ.) என்பது—பரத்தமையை உடையாய் ! சின்மார்பைக் கென்சன்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணில்லே நுகர நிற்பார் : ஆதலான் யான் அதனைத் திண்டேன் என்றவாறு.

இது தலைமகள் புலவி கண்டு என்மாட்டுக் கூறிய தலைமகற்குத் தலைமகள் கூறியது.

பா. பா - ம். ‘பரத்’.

குற்றம் யாது என்று

(9)

கா. 10.

ப. 10.

ஊடி யிருந்தேமாத் தும்மினூர் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

(கா - உ.) என்பது—தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேம் : அவ்விடத்துத் தும்மினூர் : யாம் தம்மை நெடிது வரழ்வீர் என்று சொல்லுவேம் என்பதனை அறிந்து என்றவாறு.

(ப - உ.) தம்மொடு புலந்து உரையாடாது இருந்தேன் : அவ்விடத்துத் தும்மினூர் : யாம் தம்மை நெடிது வரழ்வீர் என்று சொல்லுவேன் என்பதனை அறிந்து என்றவாறு.

இஃது ஆற்றுமை வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து சீங்கிய
பின் அகட்டுக்க தோழிக்கு அவர் செய்த களவு இது என்று தலை-
மகன் கூறியது. (10)

(கா - உ.) புலவி நீக்கிப் புணர்ந்த தலைமகன் மற்றுள்ள நாள்
களில் இப்புணர்ச்சி பெரியதோர் இன்பம் உடைத்து என்றற்குக்
காரணம் ஆகிய ஊடல் உவகை அறிவிக்கின்றது மேலே அதிகாரம்.

25. ஊடலுவகை.

(ய - உ.) என்பது — ஊடல் உவகையாவது ஊடலே உவந்து
கூறியது. அஃது ஆவது புலவி நீக்கிப் புணர்ந்த தலைமகன் மற்
றுள்ள நாள்கள்போல் அன்றி இப்புணர்ச்சி பெரியது ஓர் இன்பம்
உடைத்து என்றற்குக் காரணம் ஆகிய ஊடலே உவந்து கூறுதலும்
இவ்வண்ணமே தலைமகன் கூறுதலும். மேலதனேடு இயைபும்
அது.

கா. 1.

ஊடுக மன்னே வொளியிழை
நீடுக மன்னே விரா.

யாமிரப்ப

(கா - உ.) என்பது.— ஒள்ளிய இழையினை யுடையாள் ஊடுவாள்
ஆக வேண்டும் : யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும்
இராப்பொழுது செடிது ஆக என்றவாறு.

(ப - உ.) என்பது.—விளங்கின இழையினை உடையாள் என்றும் ஊடுவாள் ஆக வேணும்: யாம் இவளை இரங்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிது ஆவது ஆக வேணும் என்றவாறு.

இது மன் ஆக்கத்தின் கண் வந்தது; என்றும் உளது வேணும் என்றதனால் கூடலினும் ஊடல் நன்று என்றது.

ஆக
(1)

கா. 2.

ப. 2.

ஊடலிற் ரேற்றவர் வென்று ரதுமன் னுங்

கூடலிற் காணப் படும்.

(கா -
வென்றுர் :

உ.) என்பது.—ஊடலின் கண் எதிராது சாய்ந்தவர் அவ்வெற்றியை நிலை பெருநின்ற கூடலின் கண்ணே காணலாம் என்றவாறு.

(ப - உ.) என்பது.—ஊடலின் கண் எதிராது சாய்ந்தவர் வென்றுர். அவ்வெற்றியை நிலைபெருநின்ற கூடலின் கண்ணே காணலாகும் என்றவாறு.

யான் சாப்ந்தேன் ஆயின் இப்பொழுது
வாறு ஆயிற்று.
என்னது வெற்றி என்ற

இது தலைமகள் ஆராமை கண்டு கூறியது.

(2)

கா. 3.

ப, 3.

உணவினு முண்ட தறவினிது காமம்
புணர்தலி னாட வினிது.

(கா - உ.) என்பது.—உண்டவினும் உண்டது அறுதல் உடற்கு
இன்பம் ஆவது : அது போலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல்
இன்பம் ஆம் என்றவாறு.

பசித்து உண்டான் உண்ணும் உணவு இன்பம்
தருவது போல ஊட்டுவல் கீடல் இன்பம் தரும்
என்றவாறு.

(ப - உ.) என்பது.—உண்டவினும் உண்டது
பிற்கு இன்பம் ஆம் என்றவாறு.

அறுதல் உடம்

பசியினால் உண்ணும் உணவு இன்பம் தரும் ; அதுபோல ஊழி
ஞால் கூடல் இன்பம் தரும் என்றது. (3)

கா. 4.

ப. 4.

ஊடுதல் காமத்திற் கிள்ப மதற்கின்பங்
கூடி முயன்கப் பெறின் :

116

தீருக்குறள் - காமத்துப்பால்

(கா - உ.) என்பது.—காமத்திற்கு
ஆம். அவ்வுடுதற்கு இன்பம் ஆவது
பெற்றால் என்றவாறு.

ஊடுதலே மிகவும் இன்பம்
அதன் பின் கூடிக் கலக்கப்

(ப - உ.) என்பது.—காமத்திற்கு ஊடுதல்
ஆடுதற்கு இன்பம் ஆம் அதன்பின்கூடிக்
இன்பம் ஆம் : அவ்
கலக்கப் பெற்றால்
என்றவாறு.

இது யாம் பெற்றேம். பிறர் அதன்

செவ்வி யறியாமையால்
பெறுதல் அரிது என்று கூறியது.

(4)

கா. 5.

ப. 5.

ஊடலிற் ரேண்றுஞ் சிறுதுணி
நல்லளி
வாடினும் பாடு பெறும்.

(கா - உ.) என்பது.—ஊடலின் கண்
தோன்றுகின்ற சிறிய
பிணக்கு அருளப் பெருது ஒழியினும் அழகு
உடைத்து.

புணர்தலும் இன்பம் ஆம் : புணராது
ஒழியினும் இன்பம் ஆம்.

(ப - உ.) என்பது.—ஊடலின் கண்
தோன்றுகின்ற சிறிய துணி
மிக்க அருள் பெருது ஒழியினும் அழகு உடைத்து
என்றவாறு.

புணர்தல் இன்பம் என்றார் : இது
என்று கூறப்பட்டது.

புணராது ஒழியினும் ஆம்

(5)

கா. 6.

ப. 6.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ
நுதல்வியர்ப்பக்
கூடலிற் ரேன்றிய வுப்பு.

(கா - உ.) என்பது.—இன்னம்
கொல்லோ யாம்? நுதல் வியர்ப்பக்

ஒருகால் ஊடிப் பெறுவோம்
கூடின கூடலாலே உண்டாகிய
இன்பம் என்றவாறு. உப்பு என்பது இனிமை.

(ப - உ.) என்பது:—இன்னும் ஒருகால் ஊடல் பெறுவோமோ?
நுதல் வியர்ப்பக் கூடின கூட்டத்தாலே உண்டாகிய இன்பம் என்ற
வாறு.

ஷடுதல் இருவர்க்கும் உண்டாகலால் பொதுப்படக் கூறினார்.
நுதலின் வியர்ப்ப என்றான். புணர்ச்சிக் காலத்து வேகம் மிகுதலை
இவ்வின்பம் ஷட்டுர்க்கு அல்லது பெறுதல் அரிது என்றது. (6)

கா. 7.

ப. 7.

தவறிலா ராயினுந் தாம்வீழ்வார் மென்றே
ஏகறலி ஞங்கொன் ருடைத்து.

25. ஊடலுவகை.

117

(கா - உ.)

கப்பட்டாளது

என்பது.—தாம் தவறு இல்லார் ஆயினும் காதலிக் மென்தோள் நீங்குதலால் அஃது ஓர் இன்பம் உடைத்து ஆம் என்றவாறு.

குற்றம் உண்டாயினும் இல்லை யாயினும் ஊடலால் கூடல் நன்று என்று கூறியது.

(ப - உ.) என்பது.—தாம் தவறு இல்லார் ஆயினும் தாம் காத விக்கப்பட்டாரது மென்றேள் நீங்குதலானே அஃது ஓர் இன்பம் உடைத்தாம் என்றவாறு.

குற்றம் உடைத்தாயினும் இல்லை யாயினும் நன்று என்று கூறியது.

ஊடலால் கூடல்

(7)

கா. 8.

ப. 8.

புல்வி விடா அப் புலவியுட்
தோன்றுமென்

இவள்ள முடைக்கும் படை.

(கா - உ.) என்பது.—புல்வின் இடத்து விட்டுப் புலந்த இடத்துத் தோன்றும் : எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு. அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள் புணர்ந்த பின்பு தோற்றுமையால் அதனைக் கேட்டல் இன்பம் உடைத்து என்று கூறியது.

இவை எட்டும் தலைமகன் கூற்று.

(ப - உ.) என்பது.—புல்வின் இடத்துத் துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே வெளிப்படும் எனது உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் போன்ற துன்பம் என்றவாறு.

நீடுங்கால் புலவி துன்பம் எனவே புலவி கடிது நீங்க வேண்டும்

என்றது. விட்டுப் புலந்த இடத்துத் தோற்றும் அழிக்கும் கருவி என்றவாறு.

எனது உள்ளத்தை

அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள். அது புணர்ந்த பின்பு தோற்றுமையால் அதனைக் கேட்டால் இன்பம் உடைத்து என்று கூறியது.

இவை எட்டும் தலைமகன் கூற்று.

(8)

கா. 9.

ப. 9.

இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.

(கா - உ.) என்பது.— அவர் நமக்குச் செய்த குற்றம் இல்லை
யாயினும் ஊடுதலீச் செய்யின் மற்று அவர் அன்பு மிகுதியால்
நமக்கு அவர் அளியைப் பெறுகிவேம் என்றவாறு.

118

திருக்குறள் - காமத்துப்பால்

(ப - உ.) என்பது.—அவர்க்குத்

தவற இல்லையாயினும் அவர்
செய்யும் அருள் ஊடுதலீச் செய்ய வற்று
என்றவாறு.

இவ்வருள் பிறர்க்கும் செய்வர் என்னும் கருத்தினுணே ஊட
வேண்டும் என்றவாறு ஆயிற்று. தலைமகன் புணர்ந்து நிங்கிய வழித்
தலைமகன் இன்பச் செவ்வி கண்டு இவ்வாறு இன்பம் நுகராது தவறு
இல்லாதார்மாட்டுத் துன்பம் ஆகிய புலவியைச் செய்கின்றது ஏற்
றுக்கு என்று வினாவிய தோழிக்குத் தலைமகன் கூறியது. (9)

புலத்தவிற் புத்தேனை உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்றைக்கத்து.

(கா - உ.) என்பது.—நிலத்தும் நீரும் பொருந்தினாற் போல
ஒன்று சட்ட நெஞ்சுடையார் புல்விப் புலத்தல் போல இன்பம்
தருவது ஒரு தேவர் உலகு உண்டோ என்றவாறு.

நிலத்தொடு சீர் இயைதலாவது நிலத்தின் வெப்பமும் நீரின்
தட்பமும் கூட அனுபவிக்கும் அவை போலக் காமத்தின் இன்பத்
துன்பங் கூட அனுபவிப்பார் மாட்டு என்றவாறு ஆயிற்று.

(ப - உ.) என்பது.—நிலத்தும் நீரும் பொருந்தினாற் போல ஒன்று
பட்ட நெஞ்சுடையார் மாட்டுப் புலத்தல் போல இன்பம் தருவது ஒரு
தேவருலகம் உண்டோ என்றவாறு.

நிலத்தொடு நீர்
கூட அனுபவிக்கும்

இயைதல் ஆவது அவை
வகைபோல இன்பமும்

வெப்பமும் தட்பமும்

துன்பமும் கூட அனு

பவிப்பார் மாட்டு என்றவாறு.

தலைமகன் புலந்து
நீங்கிய வழி நுமக் குப் புலவி நன்று ஆயிற்று என்று
கூறியது.

நகையாடிய தோழிக்குத் தலைமகன்
(10)

ஊடிக்கூடல் முடிந்தது.



119.

காலிங்கரை முடிவு
நன்றாக. வடிவேதுணை. வெனுவனேசன்.
துணை. குருபாதம்.

திருவள்ளுவர் முப்பாலும் எழுதி முகிந்தது.
பின்னோ பட்ட

முடையா பின்னோயவர்களுக்குத் தீர்க்காயித்து
உண்டாக வேணு

மென்று எழுதி முகிந்தது. நன்றாக
விக்கினேசன் பாதமே கெதி.

ஆகத் திருவள்ளுவ நாயனர் திருவள்ளம்
பற்றினது ஆயிரத்து

முந்தாற்று முப்பது குறளுக்கும் உரை எழுதி
முடிந்தது. காலிங்

கருடைய உரை எழுதினால் அங்கூரம்
புச்சொற்பதி வருஷம்
பங்களி மாதம் நில எழுதி முகிந்தது. நன்றாக.
தம்பிராங் தோழன்
எழுதி முகிந்ததென். நன்றாக.

பரிப்பேருமானுரை—முடிவு

காமத்துப்பால் ஒருவகையான்
முடிந்தது.

தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத்
தேமொழியர்

ரொள்ளிய காமநா
வோர்ந்துரைத்து—வள்ளுவனார்
பொய்யற்ற முப்பாற் பொருளைத்தான்

தென்செழுவைத்

தெய்வப் பரிப்பேருமான் தேர்ந்து.
அக்ஷயங்கு ஆனிமீ எட இரேபதியும்

தெசமியும் பெற்ற சனிக்

கிழமை நாள் வள்ளுவர் குறள் முப்பாலு
முரையுடன் எழுதி முடிந்

தது. உதிரமாலை செட்டியார் குமாரன் அரியர
புத்திரன்.

என்னும் பலகலை தேருங் தொறுமிறைஞ்
சக்கருத்துங்

கண்ணுஞ் சிரமுங் கடக்கவி; டேன்வட
காவியமும்

தெண்ணன் றமிழுஞ்சொற் சோதிட நாலுஞ்
தெரிந்துயர்ந்த

தண்ணென் றதுமறைச் சோம னிராமன்
சரணங்களே.

அட்செயவஞ் ஆனிமீ கருவ இயாட்பாணம்
தோளா துக்குணி

யார் எழுதிவித்த பொத்தகம்.



சேய்யுள் அகராதி,



சேய்யுள்	பக்கம்	சேய்யுள்
அசையியல்	9	உள்ளினே
அணங்குகொல்	3	உள்ளுவன்
அரிதரோ	41	உள்ளுவன்

அரிதாற்றி	40	உருஅதவர்
அலந்தாரை	109	உருஅதவர்க்
அலரெழு	36	உருஅதோ
அலர்நாணை	33	உருஅர்க்
அவர்தங்தார்	54	உறுதோறு
அவர்நெஞ்சு	101	ஊடல்
அழல்போலு	72	ஊடவினுண்டா
அளித்தஞ்சல்	38	ஊடலுணங்க
அறிவில்லார்	29	ஊடவிற்ரேற்
அறிதோறு	16	ஊடவிற்ரேன்
அறுவாய்	20	ஊடற்கண்
அனிச்சப்பு	21	ஊடியவரை
அனிச்சமும்	22	ஊடியிருக்தே
இம்மைப்பிறப்போ	111	ஊடிப்பெறுகு
இமைப்பிற்	25	ஊடுகமன்
இருந்துள்ளி	81	ஊடுதல்காம
இருநோக்கு	8	ஊரவர்
இல்லைதவற	117	எழுதுங்காற்
இலங்கிழாய்	90	எள்ளினிஸி
இளித்தக்க	99	எனைத்து

இன்னு	38	எனைத்தொன்
இன்கண்	38	ஏதிலார்
இன்பங்	44	ஒண்ணுதற்கோ
இனியன்ன	104.	ஒருதலையான்
உடம்போடு	23	ஒருநாளொழு
உண்டார்கண்	7	ஒஒவினிதே
உணவினும்	115	ஒம்பின்
உப்பமைந்தற்று	107	கடலன்ன
உய்த்தலறிந்து	98	கடாஅக்களிலு
உரனசை	59	கண்ணுள்ளார்
உவக்காணெங்	52	கண்ணுள்ளிற்
உவந்துறைவர்	25	கண்டுகேட்டு
உழைந்துழை	50	கண்ணெடு
உள்ளக்களித்	99	கண்களவு
உள்ளத்தார்	81	கண்டார்
உள்ளம்போன்	45	கண்ணீன்
உள்ளினுங்	63	கண்ணிற்றுனி

பக்கம்	சேய்யுள்	பக்கம்
111	கண்ணீறைந்த	96

52	கண்ணுங்	80
24	கண்டது	35
12	கண்டாங்	47
102	கதுமென	47
35	கயலுண்கண்	65
57	கரத்தலும்	42
16	கரப்பினுங்	94
17	கருமணியிற்	27
107	கலந்துணர்ந்து	82
109	கவ்வையாற்	34
115	களித்தொறு	35
116	கனவிஞென்	64
98	காண்கமற்	90
108	காணிற்	21
114	கானுங்காற்	101
116	காதலவரிலர்	79
114	காதலர்	67

115	காதலரில்வழி	70
36	காமம்	28
97	காமமு	45
104	காமமென	85
60	காமக்கடல்	46
60	காமக்கடும்	31
11	காமக் கடும்பு	44
7	காமக் கணிச்சி	83
55	காமம் விடு	78
88	காலை யரும்பி	69
46	காலைக்கு	70
39	குறிக்கொண்டு	11
32	கூடிய காலம்	90
7	கூற்றமோ	5
26	கெட்டார்க்கு	103
24	கொடியார்	44
13	கொடியார்	73

12	கொடும்புருவம்	5
10	கோட்டுப் பூ	112
6	சாயலு	53
77	சிறுமை	74
100	செல்லாமை	40

122
 சேம்யுள் செய்யுள் அகராதி
 பக்கம் சேம்யுள் பக்கம்
 சேம்யுள் பக்கம்

செற்றவர் பின்	85	நானுமறந்
செற்றூர் பின்	84	நினைந்தீயில்
செற்றூரெனக்	80	நிறுப்பென்
செறூஅச்சிறு	13	நிறையரிது
செறிதொடி	94	நிறையுடையேன்
தஞ்சங்தமர்	102	நினைத்திருந்து
தண்ணைந் துறை	93	நினைத்தொன்று
தணங்தமை	75	நினைப்பவர்
தங்கெஞ்சத்	63	நீங்கிற
தம்மில்	17	நீரு நிழல்
தவறிலா	116	நெஞ்சத்தார்
தண்ணையுணர்	113	நெய்யால்
தனியேயிருந்து	105	நெருநற்று
தாம் வீழ்வார்	55	நோக்கினாள்
தாம் வீழ்வார்	15	நோதலெவன்
தாம் வேண்டி	34	நோடை
தினைத் தனையு	98	பசக்கமற்
துஞ்சங்காற்	65	பசந்தாள்
துப்பின்	43	பசப்பென

தும்முச்செறுப்ப	112	படலாற்று
துறைவன்	41	பண்டறியேன்
துன்பத்திற்	105	பணை நீங்க
துன்னேர் துறந்தா	78	பதிமருண்டு
துளியும்	108	பரிவரைக்கும்
தெரிந்துணரா	49	பருவரலும்
தொடலை	31	பன்மாயக்
தொடி நோக்கி	95	பனியரும்பி
தொடி யொடு	76	பாடுபெறுதி
தொடிற் சுடி	41	பாலொடு
நசை இயார்	58	பிணிக்கு
நயந்தவர்	53	பிணையேர்
நயந்தவர்	75	பிரிந்தவர்
நலத்தகை	106	புல்லாதிரா
நன்னீரை	22	புல்வி
நனவெனை	68	புல்விவிடாஅ
நனவிஞைந்	67	புலத்தவிற்
நனவிஞைல்	66	புலப்பலென

நனவினைல்	65	புலப்பென்கொல்
நனவினைல்	67	புன் கண்ணை
நனவினைல்	66	பெண்ணியலார்
நாங் காதல்	56	பெண்ணிறை
நாணைன	85	பெயலாற்று
நாலைடு	30	பெரிதாற்றி

103	பெருஅமை	105
86	பெறினென்றேம்	89
84	பேண்டு	47
29	பேண்டுபெட்	100
83	பொருண்மாலை	73
112	மடலூர்தல்	30
79	மணியுட்	95
62	மதியும்	19
16	மலரண்ண	36

107	முலரண்ண	20
24	மலர் காணின்	21
33	மலரினுமெல்	99
92	மற்றியான்	61
4	மறப்பின்	61
109	மறைப்பன் மன்	42
30	மறை பெற	48
50	மன்னுயிர்	43
53	மாதர்	19
54	மாலை நி	69
49	மாலை நோய்	72
4	முகை மொக்குள்	93
76	முயக்கிடை	75
71	முயங்கிய	74
39	முறிமேனி	22

58	യാങ്കൻണിർ	31
83	യാമുമ്	62
70	യാരി <u>നു</u> ങ്	110
77	യാത്രേക്കുമ்	10
26	വരുകമற	88
14	വമുത്തിരൈ	110
6	വാരാക്കാറ്റ	48
81	വാழ്തല്	27
106	വാഴ്വാര്ക്കു	56
51	വാഞാറ്റ്രി	88
117	വിടാ അതു	89
118	വിളക്കർഹമ്	51
86	വിരിയുമെൻ	60
91	വിഞ്ഞകലന്തു	87

71.	வீழ்வாரின்	63
113	வீழுமிருவர்	14
96	வீழுஙர்	56
49	வீழப்படுவார்	57
92	வேட்டபொழுதி	15